



Istanbul 1434 / 2013

© Erkam Publications 2013 / 1434 H

Traduction de « Efendimizden Hayat Ölçüleri »

Publié par : Editions Erkam

Ikitelli Organize Sanayi Bölgesi Mahallesi

Atatürk Bulvarı Haseyad 1. Kısım No: 60/3-C

Başakşehir, Istanbul, Turkey

Tél. : +90 (0) 212 671 07 00 pbx

Fax : +90 (0) 212 671 07 48

E-mail : worldpublishingscom@gmail.com

Web : <http://www.worldpublishings.net>

Tous droits réservés. Aucune partie de ce livre ne peut être reproduite ou transmise sous aucune forme ou par aucun moyen, électronique ou mécanique, y compris la photocopie, l'enregistrement ou par aucun système de mise en mémoire et de récupération de l'information sans permission écrite de l'éditeur.

ISBN : 978-9944-83-470-4

Titre original : Efendimizden Hayat Ölçüleri

Auteur : Dr. Murat Kaya

Traducteur : Mohamed Roussel

Rédacteur : Mohamed Roussel

Mise en page : Mustafa Kayan (Worldgraphics)

Imprimé par : Editions Erkam

**MODE DE VIE
EXEMPLAIRE
SELON LE
PROPHETE**



Dr. Murat Kaya



ÉDITIONS ERKAM

TABLE des MATIERES

AVANT-PROPOS	9
PREFACE et INTRODUCTION	11
A. EMBRASSES L'ISLAM et TROUVE le SALUT	17
A. DEVIENS MUSULMAN	17
B. LES DOUCEURS DE LA FOI	20
C. L'INTENTION ET LA PURETE	24
1. <i>L'Intention</i>	24
2. <i>La pureté</i>	26
D. SCIENCE & PRATIQUE	28
1. <i>Bénéfice de la science</i>	28
2. <i>Science Profitable</i>	31
3. <i>Mettre en Pratique la Science</i>	33
E. UNE VIE D'ADORATION	35
1. <i>Bénéfice des Ablutions</i>	35
2. <i>Respect de l'Adhan</i>	39



3. Les 5 Temps de la Prière	42
a. L'importance de la Prière	42
b. Les Bénéfices de la prière.....	43
c. La Prière avec concentration	45
d. Prier au début du Temps.....	48
e. La Prière en congrégation.....	49
4. La Prière du Vendredi	52
5. Ramadhan et le Jeûne	55
a. Bénéfice du Ramadhan et du Jeûne	55
b. Bénéfice de la nuit du Destin	57
c. Mettre en valeur les jours de fête	59
6. Zakat	60
7. L'Aumône et le Don	62
a. La Bénédiction du Don	62
b. La Manière de faire un Don.....	65
c. La Manière de faire un Don	67
d. Donner peu mais de bonne foi.....	70
8. Le Petit et le Grand Pèlerinage	72
9. Le Sacrifice	75
10. Ressembler au Coran	76
a. S'empressez de comprendre le Coran	76
b. Vivre le Coran	78



<i>c. Les Traitements par le Coran</i>	79
<i>d. L'intercession du Coran</i>	80
11. <i>Les Heures de Nuit</i>	82
12. <i>Le Rappel</i>	84
13. <i>Les Louanges et les Remerciements</i>	88
14. <i>Les Salutations au Messager d'Allah</i>	92
15. <i>Les Duas (Invocations)</i>	94
16. <i>Durée des Actes Surrégatoires</i>	98
17. <i>L'adoration pendant les heures de trouble</i> ...	101
18. <i>La Retraite Pieuse dans les Mosquées</i>	103
F. SE PREMUNIR CONTRE LES PECHES	104
1. <i>Allah est jaloux devant les péchés de Son Serviteur</i> .	104
2. <i>Les Grands Péchés</i>	105
<i>a. L'Associassonisme et la Désobéissance aux Parents</i>	105
<i>b. Le Meurtre et le Suicide</i>	109
<i>c. Mentir en Jurant que c'est la vérité</i>	112
<i>d. Le Prêt et l'Emprunt avec Intérêt : L'Usure</i> ..	116
<i>e. La Consommation d'Alcool</i>	117
<i>f. L'Adultère</i>	121
<i>g. La Trahison</i>	124
<i>h. La Médisance</i>	127
<i>i. L'Injustice</i>	133



i. <i>Faire le bien avec prétention</i>	136
k. <i>Pratiquer la Magie et divers péchés</i>	139
3. <i>Ne pas prêter attention aux petits péchés</i>	143
4. <i>Renoncer à ce qui est douteux</i>	146
5. <i>Le Repentir et la Demande de Pardon</i>	149
6. <i>Takwa (Crainte Pieuse d'Allah)</i>	154
7. <i>Les Désirs et Enthousiasmes</i>	158
8. <i>Ne pas se laisser tromper par le Chaitân</i>	161
G. APPELER ET SERVIR L'ISLAM.....	168
1. <i>Le devoir d'appeler</i>	168
2. <i>Les bénéfices de l'Appel</i>	174
3. <i>Aimer servir l'Islam</i>	175
a. <i>Être la meilleur clé</i>	175
b. <i>S'empressez de faire le bien</i>	178
c. <i>La facilité de faire le bien</i>	181
4. <i>L'effort sur le chemin d'Allah</i>	187



AVANT - PROPOS

Dans le présent livre, des formules dites “de révérence” sont répétées en abrégé pour ne pas alourdir le texte.

Les formules de “révérence” sont des paroles qu'on doit écrire, lire ou prononcer lorsque les noms bénis de nos glorieux prédécesseurs dans la foi Musulmane sont cités.

C'est ainsi que la formule :

◆ ﷺ – Sal Allahu aleihi wa Sallem (Qu'Allah le bénisse et le Salue) – est employée pour l'auguste personne de notre bien aimé, le Saint Prophète Mohammed.

◆ ﷻ – Radhi Allah anh (Qu'Allah soit satisfait) – est la formule employée pour les nobles compagnons (homme ou femme) de notre prophète (ﷺ).

Tout comme l'auteur de la version originale et le rédacteur de la version française ont eu présent à l'esprit les formules de “révérence”, nous invitons donc nos chers lecteurs à chaque fois que les noms bénis sont écrits à se les remémorer.



PREFACE & INTRODUCTION

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى
رَسُولِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ

Les louanges sont pour Allah Seigneur et Maître des univers, que la paix et le salut soient sur notre Messager Mohammed, les siens et ses compagnons.

Les Prières et Louanges sont pour notre Omnipotent Seigneur Allah aux traits élevés, dont chaque nom est parfait, chaque oeuvre d'art est d'une beauté inimaginable, la science et la sagesse sont absolues, la bénédiction est abondante et la Miséricorde est sans borne.

Que la bénédiction et le Salut soient pour le Sultan des Univers, notre Seigneur le Saint Prophète Mohammed (ﷺ) qui est la cause de notre création, le médecin de notre vie, la lumière éternelle de l'Islam et de la foi, le meilleur exemple qui entoure nos caractères et notre intercesseur dans les deux mondes.



Il est connu que le dernier livre divin est le Saint Coran et que le dernier Prophète, notre Seigneur Mohammed al Mustafa (le Bien aimé) (ﷺ) est le sceau des Messagers et le Maître des prophètes.

Dans les versets suivants, il est déclaré que :

« Quiconque obéit au Messager obéit certainement à Allah. » (An-Nisa, 4/80)

« Quiconque obéit à Allah et à Son messager, Il le fera entrer dans des jardins sous lesquels coulent les ruisseaux pour y demeurer éternellement. Et voilà la grande réussite » (An-Nisa, 4/13)

Ces établissements divins montrent qu'obéir au Prophète (ﷺ) est une condition nécessaire pour la foi. Toutefois cette obéissance doit être non pas par devoir mais de bon cœur avec sincérité et amour. Ce niveau d'obéissance est ainsi décrit comme condition par Allah:

« Non par ton Seigneur, ils ne seront pas croyants aussi longtemps qu'ils ne t'auront pas demandé de juger de leurs disputes et qu'ils n'auront éprouvé nulle angoisse pour ce que tu auras décidé et qu'ils se soumettent complètement à ta sentence. »
(An-Nisa, 4/65)

De la même façon Allah considère la désobéissance au Prophète comme étant une désobéissance à Lui-même et avertit les contrevenants de la sorte :



« Et quiconque désobéit à Allah et à Son messager, Il le fera entrer au Feu pour y demeurer éternellement. Et celui-là aura un châtiment avilissant. »

(An-Nisa, 4/14)

« Que ceux qui s'opposent à son commandement (du Messager) prennent garde qu'une épreuve les atteigne, ou que ne les atteigne un châtiment douloureux. » (An-Nûr, 240/63)

Toutes ces sentences divines indiquent la dimension sacrée des honorables hadiths du Prophète Mohammed qui est la seconde source de l'Islam après le Saint Coran.

C'est pour cette raison que le principe d'obéissance fait l'objet de ces paroles.

Et tout cela car comme l'explique le Saint Coran qui est une révélation divine, les hadiths prophétiques sont tout simplement une explication des versets coraniques et leur application dans le quotidien et sont donc issues de révélations. Cela constitue la vérité coranique :

« Et il ne prononce rien sous l'effet de la passion.

Ce n'est rien d'autre qu'une révélation inspirée. »

(An-Najm 53/3-4)

Ainsi donc le Saint coran et la Sunna prophétique sont complémentaires et indissociables, ce qui est



d'ailleurs appuyé par la citation extraite du célèbre sermon de l'adieu comme suit :

« Ô gens ! Je vous ai laissé après moi de quoi ne pas vous égarer si vous vous y attachez : le Livre d'Allah et ma Tradition. » (Ibn-i Hicham, IV, 276; Muwatta', Kader, 3)

Après les compagnons du prophète(ﷺ) et ceux qui les ont suivis, le plus important agent de transmission de la Sunna de nos jours est le Musulman qui étudie puis enseigne les hadiths préservant en vie la tradition prophétique du Messager d'Allah (ﷺ) Mohammed.

En d'autres termes, l'objectif n'est pas de réciter un hadith comme on le ferait pour un poème mais de l'étudier en détail pour bien assimiler à la fois son contenu et ce que cela implique dans la vie quotidienne.

C'est pourquoi en corrélation avec ce devoir et ce besoin, sous la direction de nos estimés anciens, ce livre a été écrit.

Les hadiths pour être mieux assimilés ont été compilés sous des rubriques particulière résumant les enseignements de l'Islam.

Les hadiths ont été sélectionnés à partir de livres crédibles et reconnus et sont complétés par la mention de la source à partir de laquelle ils ont été tirés.

Nous prions pour que notre Omnipotent, Omniscient et Tout Audiant Seigneur Allah considère nos efforts comme acceptable et qu'ils représentent une



source de bénéfice inépuisable pendant notre vie et dans l'au-delà (comme étant une *zadaka jariah* – c'est-à-dire qui court jusqu'au moment de l'Heure du Jugement).

La mère des croyants Aïcha (رضي الله عنها) interrogée par les compagnons a dit : «*Le caractère du Prophète était le Coran* ». (Rapporté par Mouslim). Ce récit est souvent interprété comme suit: «Il était comme un Coran qui marche», aussi nous implorons Allah de faire de nous procurer l'opportunité de vivre comme des Corans en tenant fort la Sunna de notre Maître le Prophète Mohammed (ﷺ).

Puisse Allah accepter l'intercession de notre Maître Mohammed le Jour du Jugement Dernier et nous protéger sous son ombrelle divine.

Amin !

Dr. Murat Kaya



A. DEVIENS MUSULMAN ET TROUVE LE SALUT

A. DEVIENS MUSULMAN ET TROUVE LE SALUT

١. عَنِ الشَّعْبِيِّ قَالَ لَمَّا قَدِمَ عَدِيُّ ابْنِ حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ الْكُوفَةَ أَتَيْنَاهُ فِي نَفَرٍ مِنْ فُقَهَاءِ أَهْلِ الْكُوفَةِ فَقُلْنَا لَهُ: حَدِّثْنَا مَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ:

«يَا عَدِيُّ ابْنَ حَاتِمٍ، أَسْلِمَ تَسْلَمٌ»

قُلْتُ: «وَمَا الْإِسْلَامُ؟» فَقَالَ:

«تَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّي رَسُولُ اللَّهِ وَتُؤْمِنُ

بِالْأَقْدَارِ كُلِّهَا خَيْرَهَا وَشَرِّهَا حُلُومَهَا وَمُرِّهَا».



1. Shab (رضي الله عنه) raconte: Quand Adi ben Hatim (رضي الله عنه) vint à Kufa, nous sommes allés le visiter avec un groupe de savants de la jurisprudence de Kufa. Nous lui demandâmes : « Est-ce que vous pourriez nous dire quelque chose que vous avez entendu de notre Maître le Prophète (ﷺ) ? »

Il nous répondit : « Je suis allé une fois voir le Prophète (ﷺ) et il m'a dit : « Eh Adi ben Hatim, embrasses l'Islam et tu seras sauf »

Je lui ai demandé : « Qu'est ce que l'Islam ? »

Le Prophète (ﷺ) a alors répondu :

« C'est que tu attestes qu'il n'y a pas d'autre divinité qu'Allah et que je suis son Messager, que tu croies à la destinée en bien comme en mal, qu'elle soit douce ou amère. » (Ibn Majah Muqaddimah, 10)

٢. عَنِ الْبَرَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ مُقَنَّعٌ بِالْحَدِيدِ فَقَالَ: «يَا رَسُولَ اللَّهِ أَقَاتِلُ وَأُسَلِّمُ؟» قَالَ: «أُسَلِّمُ ثُمَّ قَاتِلُ» فَأَسَلَّمَ ثُمَّ قَاتَلَ فَقَاتِلَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَمَلٌ قَلِيلًا وَأُجْرٌ كَثِيرًا».



2. Abou Al Barà (رضي الله عنه) a dit: «Un homme couvert d'une armure vint au Prophète (ﷺ) et lui dit: «O Messager de Dieu! Dois-je combattre ou me convertir à l'Islam?».

Il lui dit: «Embrasse d'abord l'Islam puis combats». Il embrassa effectivement l'Islam puis combattit et fut tué.

Le Messager de Dieu (ﷺ) dit : « Il a fait une petite oeuvre et a reçu un grand salaire » (Boukhari, Jihad, 13; Ahmed, IV, 293)

٣. عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ وَصَوْمِ رَمَضَانَ».

3. Selon Ibn 'Omar (رضي الله عنه), le Messager de Dieu a dit :
«L'Islam a été bâti sur 5 piliers:

1. L'attestation qu'il n'y a de dieu que Dieu et que Mohammad est l'esclave et le Messager de Dieu.

2. La prière.

3. L'aumône légale.



4. Le pèlerinage à la Mecque.

5. Le jeûne de Ramadan » (Boukhari, Iman, 2; Tafsir, 2/30; Mouslim, Iman, 19-22)

٤ . عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُ
 أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
 «قَدْ أَفْلَحَ مَنْ أَسْلَمَ وَرَزِقَ كِفَافًا وَفَنَعَهُ اللَّهُ بِمَا آتَاهُ».

4. Selon 'Abdullâh Ibn 'Amr Ibn Al 'As (رضي الله عنه), le
 Messenger de Dieu (ﷺ) a dit :

« A vraiment réussi celui qui a embrassé l'Islam,
 s'est contenté du nécessaire dans sa subsistance et à qui
 Dieu a inspiré la satisfaction du lot qu'il lui a octroyé
 »(Mouslim, Zakat, 125. At-Tirmidhi, Zuhd, 35/2348)

B. les douceurs de la foi

٥ . عَنْ أَنَسِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ
 عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
 «ثَلَاثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلَاوَةَ الْإِيمَانِ: مَنْ كَانَ
 اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا وَمَنْ أَحَبَّ
 عَبْدًا لَا يُحِبُّهُ إِلَّا لِلَّهِ وَمَنْ يَكْرَهُ أَنْ يَعُودَ فِي الْكُفْرِ
 بَعْدَ إِذْ أَنْقَذَهُ اللَّهُ كَمَا يَكْرَهُ أَنْ يُلْقَى فِي النَّارِ».



5. D'après Anas Ben Malik (رضي الله عنه), le Prophète (ﷺ) a dit :

« Trois sentiments font apprécier la douceur de la foi : lorsqu'on aime Dieu et son Prophète plus que tous les êtres humains ; quand on aime quelqu'un uniquement à cause de Dieu, et enfin, le fait d'abhorrer (détester) de retomber dans l'idolâtrie au même titre qu'on redoute d'être précipité dans le feu (de l'enfer). » (Boukhari, Iman 14, Ikrah 1, Adhab 42, Mouslim Iman, 67. At-Tirmidhi Iman, 10/2624)

٦. عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُعَاوِيَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:
 قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
 «ثَلَاثٌ مَنْ فَعَلَهُنَّ فَقَدْ طَعِمَ طَعْمَ الْإِيمَانِ: مَنْ
 عَبَدَ اللَّهَ وَحْدَهُ وَأَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَعْطَى زَكَاةَ
 مَالِهِ طَيِّبَةً بِهَا نَفْسُهُ رَافِدَةً عَلَيْهِ كُلُّ عَامٍ وَلَا يُعْطِي
 الْهَرَمَةَ وَلَا الدَّرَنَةَ وَلَا الْمَرِيضَةَ وَلَا الشَّرْطَ
 اللَّيِّمَةَ وَلَكِنْ مِنْ وَسْطِ أَمْوَالِكُمْ فَإِنَّ اللَّهَ لَمْ
 يَسْأَلْكُمْ خَيْرَهُ وَلَمْ يَأْمُرْكُمْ بِشَرِّهِ».

6. Abdallah Ibn Muawiya (رضي الله عنه) a rapporté que le Messager (ﷺ) a dit: *“Il est trois choses qui font connaître la douceur de la foi à celui qui les a: Etre serviteur d'AL-*



LAH et n'accepter aucune autre divinité que Lui. Donner et vouloir donner de bon coeur chaque année de ses biens la zakat. Lorsque vous donnez la zakat, ne la donnez pas de vos biens vieux, usés ou faibles mais donnez la avec mesure. Allah ne veut pas de vos meilleurs biens, mais il ne vous invite pas au mal » (Abou Daoud, Zakât, 5/1582)

٧. عَنِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «ذَاقَ طَعْمَ الْإِيمَانِ مَنْ رَضِيَ بِاللَّهِ رَبًّا وَبِالْإِسْلَامِ دِينًا وَبِمُحَمَّدٍ رَسُولًا».

7. Abbas Ibn Abdelmuttaleb (رضي الله عنه) a entendu le Messager de Dieu (ﷺ) dire: “Celui qui a agréé Allah çomme Maître, l’Islam comme religion et Muhammed (ﷺ) comme prophète a connu les douceurs de la foi” (Mouslim, Iman, 56; At-Tirmidhi, Iman, 10/2623; Ahmed, I, 208)

٨. عَنْ حُذَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْنَّظْرَةُ سَهْمٌ مِنْ سِهَامِ إِبْلِيسَ مَسْمُومَةٌ فَمَنْ تَرَكَهَا مِنْ خَوْفِ اللَّهِ أَثَابَهُ - جَلٌّ وَعَزٌّ - إِيْمَانًا يَجِدُ حَلَاوَتَهُ فِي قَلْبِهِ».



8 Selon Houdayfa (رضي الله عنه) le Prophète (ﷺ) a dit: *“Regarder l’illicite est une des flèches empoisonnées du Satan. Celui qui par crainte d’Allah, cesse, Allah le Tout Souverain lui donne dans le coeur en compensation une foi dont il perçoit le goût de la douceur.”* (Hakim, IV, 349/7875; Heysemi,63)

٩. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ... قَالَ رَسُولُ

اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«جَدِّدُوا إِيمَانَكُمْ» قِيلَ:

«يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ نُجَدِّدُ إِيمَانَنَا؟» قَالَ:

«أَكْثِرُوا مِنْ قَوْلِ (لَا إِلَهَ إِلَّا اللَّهُ)».

9. Abou Hourayra (رضي الله عنه) également à propos du Prophète (ﷺ): Il dit :» *Renouvelez votre foi* “.

“ Comment pouvons-nous renouveler notre foi ?
“ demandèrent-ils.

Le Prophète (ﷺ) répondit : “ *Dites en permanence lâ ilâha illâ llâh* “. (Ahmed, II, 359; Hakim, IV, 285/7657)



C. L'INTENTION ET LA PURETE

1. L'Intention

١٠. عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
 «إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّةِ وَإِنَّمَا لِامْرِئٍ مَا نَوَى فَمَنْ
 كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ فَهَجْرَتُهُ إِلَى اللَّهِ
 وَرَسُولِهِ وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ لِدُنْيَا يُصِيبُهَا أَوْ امْرَأَةٍ
 يَتَزَوَّجُهَا فَهَجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ».

10. Le calife 'Omar (رضي الله عنه) a dit : J'ai entendu le Messager de Dieu (ﷺ) dire :

« Les actions ne valent que par les intentions et chacun n'a pour lui que ce qu'il a eu réellement l'intention de faire. Celui qui s'est exilé par amour pour Dieu et de son messager, son exil est pour Dieu et son messager. Celui qui s'est exilé pour parvenir à des biens de ce bas monde ou pour épouser une femme, son exil est pour la raison qui l'y a poussé. » (Mouslim, Imarah, 155 Boukhari, Bed'ül-Vahy, 1; Imân, 41; Abou Daoud Talaq, 10-11/2201; At-Tirmidhi Fadailul-Jihâd, 16/1647; An-Nasai Tahara 60/75; Ibn Majah Zuhd, 26)



١١ . عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ

اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«يَغْزُو جَيْشُ الْكَعْبَةِ فَإِذَا كَانُوا بَيْنَاءَ مِنَ الْأَرْضِ

يُخَسَفُ بِأَوْلِهِمْ وَآخِرِهِمْ» قَالَتْ قُلْتُ:

«يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ يُخَسَفُ بِأَوْلِهِمْ وَآخِرِهِمْ

وَفِيهِمْ أَسْوَأُهُمْ وَمَنْ لَيْسَ مِنْهُمْ؟» قَالَ:

«يُخَسَفُ بِأَوْلِهِمْ وَآخِرِهِمْ ثُمَّ يُبْعَثُونَ عَلَى نِيَّاتِهِمْ».

11. La mère des croyants Aïcha (رضي الله عنها) a dit : le Messager de Dieu (ﷺ) a dit « Une armée se mettra en marche (à la fin des temps) pour détruire la Kaaba. Quand elle sera dans une zone désertique la terre les engloutira tous, du premier jusqu'au dernier.

Elle ajouta « J'ai dit : O Messager de Dieu ! Comment seront-ils engloutis du premier au dernier alors qu'il y aura parmi eux leurs subordonnés (astreints à les suivre) ainsi que des étrangers à eux ? »

Il dit: « Ils seront engloutis du premier au dernier puis seront ressuscités chacun selon sa propre intention »

(Boukhari, Sorcellerie 49; Hajj, 49; Mouslim, Fitna, 4-8, At-Tirmidhi, Fiten, 21/2184; An-Nasai Manasik, 112/2877; Ibn Maja Fitna, 30)



١٢. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ لَا يَنْظُرُ إِلَى صُورِكُمْ وَأَمْوَالِكُمْ وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ وَأَعْمَالِكُمْ».

12. Abou Hourayra (رضي الله عنه) a rapporté que le Messager d'Allah (ﷺ) a dit: « Allah ne regarde pas votre aspect, mais il regarde ce que renferme votre coeur et ce que vous accomplissez. » (Mouslim, Birr, 34, Ibn-i Maja Zuhd, 9)

2. La Pureté

١٣. عَنْ أَبِي أَمَامَةَ الْبَاهِلِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ لَا يَقْبَلُ مِنَ الْعَمَلِ إِلَّا مَا كَانَ لَهُ خَالِصًا وَابْتِغَايَ بِهِ وَجْهَهُ».

13. Selon Abou Oumama el Bahili (رضي الله عنه) le Messager d'Allah (ﷺ) a dit: Allah n'accepte un acte que lorsqu'il est fait pour lui avec sincérité et pour avoir son agrément. » (Rapporté par Ahmed et An-Nasai, Jihad, 24/3138).



١٤ . عَنْ مُعَاذِ بْنِ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ

اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ أَعْطَى لِلَّهِ وَمَنَعَ لِلَّهِ وَأَحَبَّ لِلَّهِ وَأَبْغَضَ لِلَّهِ

وَأَنْكَحَ لِلَّهِ فَقَدْ اسْتَكْمَلَ إِيمَانَهُ».

14. Selon Muaz Ibn Anas (رضي الله عنه) le Messager d'Allah (ﷺ) a dit: *Celui qui donne pour Allah, refuse pour Allah, aime pour Allah, déteste pour Allah, donne en mariage pour Allah a donc parfait sa foi*» (At-Tirmidhi Qiyamah 60/2521; Ahmed, III, 438, Abou Daoud, Sunnah 15/4681)

١٥ . عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ

رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ سَمِعَ سَمِعَ اللَّهُ بِهِ وَمَنْ رَأَى رَأَى اللَّهُ بِهِ».

15. Selon Joundab Ibn 'Abdullàh (رضي الله عنه), le Prophète (ﷺ) a dit: *«Celui qui dit de belles paroles pour les faire entendre aux autres, Dieu leur fait entendre sa vraie nature. Et celui qui fait de bonnes actions pour se faire remarquer des autres, Dieu leur étale en plein jour ses défauts»* (Mousslim, Zuhd, 47-48. Ayrıca, Bouhkari Rikak, 36; Ahkâm, 9; At Tirmizi, Zuhd, 48; Ibn Majah Zuhd, 21)



D. SCIENCE & PRATIQUE

1. Bénéfice de la science

١٦. عَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ
 رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
 «مَنْ سَلَكَ طَرِيقًا يَطْلُبُ فِيهِ عِلْمًا سَلَكَ اللهُ
 بِهِ طَرِيقًا مِنْ طُرُقِ الْجَنَّةِ وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ
 أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ وَإِنَّ الْعَالِمَ لَيَسْتَعْفِرُ
 لَهُ مَنْ فِي السَّمَوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ وَالْحَيَاتَانِ
 فِي جَوْفِ الْمَاءِ وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَى الْعَابِدِ
 كَفَضْلِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ
 وَإِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الْأَنْبِيَاءِ وَإِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوْرَثُوا
 دِينَارًا وَلَا دِرْهَمًا وَرَثُوا الْعِلْمَ فَمَنْ أَخَذَهُ أَخَذَ
 بِحِظِّ وَافِرٍ».

16. Abou Darda (رضي الله عنه) a dit : j'ai entendu le Messager d'Allah (ﷺ) dire: «Celui qui prend un chemin à la recherche d'une science, Dieu lui facilite une voie vers le Paradis. Les Anges abaissent leurs ailes (par humilité) devant le



chercheur de science en signe de satisfaction de ce qu'il a fait. Tous les habitants des cieux et de la terre, jusqu'aux poissons dans l'eau prient pour l'absolution du savant. La supériorité du savant par rapport au dévot est égale à la supériorité de la lune par rapport à l'ensemble des étoiles. Les savants sont les héritiers des prophètes. Or les prophètes n'ont laissé en héritage ni dinar, ni dirham mais ils ont laissé la science. Celui qui la recueille a recueilli une part énorme». (Abou Daoud, Ìlim, 1/3641; at - Tirmidhi, Ìlim, 19/2682. Voir Boukhari, Ìlim, 10; Ibn-i Majah Muqaddimah, 17)

١٧. عَنْ أَبِي أُمَامَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«فَضْلُ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِي عَلَى أَذْنَاكُمْ»
 ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ وَأَهْلَ السَّمَاوَاتِ وَالْأَرْضِينَ حَتَّى
 النَّمْلَةَ فِي جُحْرِهَا وَحَتَّى الْحُوتَ لَيُصَلُّونَ عَلَى
 مُعَلِّمِ النَّاسِ الْخَيْرِ».

17. Selon Abou Oumàma (رضي الله عنه), le Messager de Dieu (ﷺ) a dit: «La supériorité du savant par rapport au dévot est comme ma supériorité par rapport au moindre d'entre vous».



Puis le Messager de Dieu ajouta: «Dieu, Ses Anges, les habitants des cieux et de la terre jusqu'à la fourmi dans son trou et les poissons prient surement pour ceux qui enseignent le bien aux autres » (At-Tirmidhi Ilm, 19/2685)

١٨. عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كَانَ
أَخْوَانِ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
فَكَانَ أَحَدُهُمَا يَأْتِي النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
وَالْآخَرُ يَحْتَرِفُ فَشَكَا الْمُحْتَرِفُ أَخَاهُ إِلَى النَّبِيِّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ:
«لَعَلَّكَ تُرْزَقُ بِهِ».

18. Anas (رضي الله عنه) a dit : « Deux frères vivaient du temps du Prophète (ﷺ) . L'un d'eux se rendait régulièrement chez le Prophète (ﷺ) et l'autre s'adonnait à son métier. Ce dernier se plaignit auprès du Prophète (ﷺ) de l'oisiveté de son frère.

Il (ﷺ) lui dit : « Qui sait si tu ne reçois ta subsistance à cause de lui ? » (At-Tirmidhi Zuhd, 33/2345)

١٩. عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ
رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:



«لَنْ يَشْبَعَ الْمُؤْمِنُ مِنْ خَيْرٍ يَسْمَعُهُ حَتَّى يَكُونَ
مُتْتَهَاهُ الْجَنَّةَ».

19. Selon Abou Sa'id Al Khoudri (رضي الله عنه), le Messager de Dieu (ﷺ) a dit: «Jamais le Croyant n'aura assez de faire du bien jusqu'à ce que le Paradis soit son étape finale». (At-Tirmidhi Ilm, 19/2686)

2. Science Profitable

٢٠. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي
وَزِدْنِي عِلْمًا».

20. Abou Hourayra (رضي الله عنه) a dit: « J'ai entendu le Messager d'Allah (ﷺ) dire: *Oh mon Seigneur, fais moi profiter de ce que tu m'as appris auparavant, apprends moi une science profitable et augmente ma science.* » (At-Tirmidhi Deavât, 128/3599; Ibn Majah Muqaddimah, 23; Hâkim, I, 690/1879)

٢١. عَنْ زَيْدِ بْنِ أَرْقَمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كَانَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:



«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لَا يُسْتَجَابُ لَهَا».

21. Selon Zeyd Ibn Arqam (رضي الله عنه), le Messager de Dieu (ﷺ) disait: «...Seigneur Dieu! Je me mets sous Ta protection contre une science qui ne fait aucun bien contre un coeur qui ne se soumet pas à Toi en toute humilité - contre une âme qui n'est jamais satisfaite et contre une invocation qui n'est pas exaucée». (Mousslim, Dhikr 73, An-Nasai, Istiâze, 13, 65)

٢٢. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَثَلُ الَّذِي يَجْلِسُ يَسْمَعُ الْحِكْمَةَ ثُمَّ لَا يُحَدِّثُ عَنْ صَاحِبِهِ إِلَّا بِشَرِّ مَا يَسْمَعُ كَمَثَلِ رَجُلٍ أَتَى رَاعِيًا فَقَالَ: يَا رَاعِي أَجْزَيْتَنِي شَاةً مِنْ غَنَمِكَ قَالَ: اذْهَبْ فَخُذْ بِأُذُنِ خَيْرِهَا فَذَهَبَ فَأَخَذَ بِأُذُنِ كَلْبِ الْغَنَمِ».

22. Abou Hourayra (رضي الله عنه) raconte qu'il a entendu le Messager d'Allah (ﷺ) dire: « L'état d'une personne qui joint un groupe et écoute des mots de sagesse puis ensuite raconte à ses amis les mauvaises choses qu'il a entendues



est comparable à cela : « Une personne est venue à un berger et lui a demandé : Eh berger ! donne moi un mouton parmi ton troupeau pour que je le sacrifie. »

Le berger dit : « Vas prendre le meilleur et ramène le moi ! »

L'homme va alors et prend le chien parmi la vaste horde. » (Ibn Majah Zuhd, 15; Ahmed, II, 353, 405, 508; Bayhaki, Shuab, II, 268; Heysemi, I, 128)

3. Mettre en Pratique la Science

٢٣. عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:
 سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
 «يُؤْتَى بِالرَّجُلِ يَوْمَ الْقِيَامَةِ فَيُلْقَى فِي النَّارِ فَتَنْدَلِقُ
 أَقْتَابُ بَطْنِهِ فَيَدُورُ بِهَا كَمَا يَدُورُ الْحِمَارُ بِالرَّحَى
 فَيَجْتَمِعُ إِلَيْهِ أَهْلُ النَّارِ فَيَقُولُونَ: يَا فُلَانُ مَا لَكَ
 أَلَمْ تَكُنْ تَأْمُرُ بِالْمَعْرُوفِ وَتَنْهَى عَنِ الْمُنْكَرِ
 فَيَقُولُ: بَلَى قَدْ كُنْتُ أَمُرُ بِالْمَعْرُوفِ وَلَا آتِيهِ
 وَأَنْهَى عَنِ الْمُنْكَرِ وَآتَيْهِ».

23. Ousâma Ibn Zeyd (رضي الله عنه) a dit : « J'ai entendu dire le Messager de Dieu (ﷺ) : « Le jour de la résurrection on fait venir l'homme pour le jeter dans le Feu. Ses

intestins sortent de son anus et il tourne en les traînant après lui comme tourne l'âne autour d'un moulin. Les gens de l'enfer se rassemblent alors autour de lui et lui disent : « O untel ! Qu'est-ce qui t'arrive ?

N'est-ce pas toi qui commandais le bien et interdisais le mal (sur terre) ? »

Il dit : « Si, j'ordonnais en effet le bien mais sans le faire moi-même et j'interdisais le mal tout en le faisant ».

(Mousslim, Zuhd, 51 Boukhâri, Bad'u'l-Halq, 10; Ahmed, V, 205-209)

٢٤ . عَنْ يَزِيدَ بْنِ سَلَمَةَ الْجُعْفِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ

قَالَ: قَالَ يَزِيدُ بْنُ سَلَمَةَ:

«يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ سَمِعْتُ مِنْكَ حَدِيثًا كَثِيرًا

أَخَافُ أَنْ يُنْسِيَنِي أَوْلَاهُ آخِرُهُ فَحَدَّثْتَنِي بِكَلِمَةٍ

تَكُونُ جَمَاعًا» قَالَ:

«اتَّقِ اللَّهَ فِيمَا تَعْلَمُ».

24. Yazid ben Salman al Jufi (رضي الله عنه) rapporte qu'il a dit: « Oh Messenger d'Allah (ﷺ)! Tu nous as dit de nombreux hadiths. Mais je suis inquiet que les nouveaux ne me fassent oublier les anciens que tu nous as enseignés. Est-ce que tu peux me dire une parole de sagesse qui les couvrira tous ? »



Et il (ﷺ) me dit alors : « *Aies peur d'Allah à propos des anciens que tu sais (et mets les en pratique)* » (At-Tirmidhi Ilm, 19/2683)

٢٥. عَنْ أَبِي بَرْزَةَ الْأَسْلَمِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:
 قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
 «لَا تَزُولُ قَدَمًا عَبْدٌ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ
 عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ وَعَنْ عِلْمِهِ فِيمَ فَعَلَ وَعَنْ مَالِهِ مِنْ
 أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ وَعَنْ جِسْمِهِ فِيمَ أَبْلَاهُ».

25. Selon Abou Barza Nadla Ibn 'Oubeyd Al Aslami (رضي الله عنه), le Messager de Dieu (ﷺ) a dit: «*Les pieds d'un homme ne franchiront pas le seuil du Paradis ou de l'Enfer avant qu'on ne l'interroge sur sa vie à quoi il l'a consacrée, sur son oeuvre dans quoi il l'a faite, sur ses biens d'où il les a acquis et où il les a dépensés et sur son corps en quoi il l'a usé*». (At-Tirmidhi Qiyamah 1/2417)

E. UNE VIE D'ADORATION

1. Bénéfice des Ablutions

٢٦. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:



«إِذَا تَوَضَّأَ الْعَبْدُ الْمُسْلِمُ - أَوْ الْمُؤْمِنُ - فَغَسَلَ
 وَجْهَهُ خَرَجَ مِنْ وَجْهِهِ كُلُّ خَطِيئَةٍ نَظَرَ إِلَيْهَا
 بِعَيْنَيْهِ مَعَ الْمَاءِ أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ فَإِذَا غَسَلَ
 يَدَيْهِ خَرَجَ مِنْ يَدَيْهِ كُلُّ خَطِيئَةٍ كَانَ بَطَشَتْهَا يَدَاهُ
 مَعَ الْمَاءِ أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ فَإِذَا غَسَلَ رِجْلَيْهِ
 خَرَجَتْ كُلُّ خَطِيئَةٍ مَشَتْهَا رِجْلَاهُ مَعَ الْمَاءِ أَوْ مَعَ
 آخِرِ قَطْرِ الْمَاءِ حَتَّى يَخْرُجَ نَقِيًّا مِنَ الذُّنُوبِ».

26. « Selon Abou Hourayra (رضي الله عنه), le Messager de Dieu (ﷺ) a dit: « Quand le Musulman (ou le Croyant) fait ses ablutions et qu'il se lave le visage, il sort avec l'eau toutes les fautes qu'il a commises en regardant avec ses yeux (des choses interdites). Quand il se lave les mains, il sort de ses mains avec l'eau toutes les fautes qu'il a commises en frappant (les autres) avec ses mains. Quand il se lave les pieds, il sort avec l'eau toutes les fautes qu'il a commises en marchant avec ses pieds (vers des endroits illicites). Tant et si bien qu'il sort complètement purifié de ses péchés» (Mousslim, Tahara 32 At-Tirmidhi Tahara 2/2)

٢٧. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ

رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:



«إِنَّ أُمَّتِي يُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ غُرًّا مُحَجَّلِينَ مِنْ آثَارِ
الْوُضُوءِ فَمَنْ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يُطِيلَ غُرَّتَهُ فَلْيَفْعَلْ».

27. Abou Hourayra (رضي الله عنه) a dit: «J'ai entendu le
Messager de Dieu (ﷺ) dire: «*Les gens de ma commu-
nauté seront appelés le jour de la résurrection tandis que
leurs visages et leurs membres seront blancs sous l'effet
des ablutions. Celui d'entre vous qui peut étendre la
blancheur de son visage (c'est-à-dire dépasser dans les
ablutions les limites prescrites du visage) qu'il le fasse*»
(Boukhari Ablutions 3; Mouslim, Tahara 35)

٢٨. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى الْمَقْبَرَةَ فَقَالَ:

«السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ
بِكُمْ لَاحِحُونَ. وَدِدْتُ أَنَا قَدْ رَأَيْتُنَا إِخْوَانَنَا» قَالُوا:
«أَوْلَسْنَا إِخْوَانَكَ يَا رَسُولَ اللَّهِ؟» قَالَ:

«أَنْتُمْ أَصْحَابِي وَإِخْوَانُنَا الَّذِينَ لَمْ يَأْتُوا بَعْدُ»

فَقَالُوا:

«كَيْفَ تَعْرِفُ مَنْ لَمْ يَأْتِ بَعْدُ مِنْ أُمَّتِكَ يَا رَسُولَ

اللَّهِ؟» فَقَالَ:



«أَرَأَيْتَ لَوْ أَنَّ رَجُلًا لَهُ خَيْلٌ غُرٌّ مُحَجَّلَةٌ بَيْنَ
 ظَهْرِي خَيْلٍ ذُهُمٍ بُوهِمٍ أَلَا يَعْرِفُ خَيْلَهُ؟» قَالُوا:
 «بَلَى يَا رَسُولَ اللَّهِ» قَالَ:
 «فَإِنَّهُمْ يَأْتُونَ غُرًّا مُحَجَّلِينَ مِنَ الْوُضُوءِ وَأَنَا
 فَرَطُهُمْ عَلَى الْحَوْضِ أَلَا لِيُذَادَنَّ رِجَالٌ عَنْ
 حَوْضِي كَمَا يُذَادُ الْبَعِيرُ الضَّالُّ أَنْادِيهِمْ: أَلَا هَلُمَّ
 فَيُقَالُ: إِنَّهُمْ قَدْ بَدَّلُوا بَعْدَكَ فَأَقُولُ: سُحْقًا سُحْقًا».

28. Selon Abou Hourayra (رضي الله عنه) le Messager de Dieu (ﷺ) vint au cimetière et dit: «*Salut à vous, demeure de gens croyants! Nous devons, si Dieu veut, vous rejoindre. Comme j'aurais bien voulu voir nos frères (dans ce monde)!*»

Les gens dirent: «Ne sommes-nous point tes frères? O Messager de Dieu!»

Il dit: «*Vous, vous êtes mes Compagnons et mes frères sont ceux qui viendront après*».

Ils dirent: «A quoi reconnaîtras-tu ceux de ta communauté qui ne sont pas encore venus? O Messager de Dieu!»



Il dit: «Que dites-vous d'un homme qui possède des chevaux marqués de blanc sur le front et sur les jambes au milieu d'autres chevaux complètement noirs, est-il capable de reconnaître ses propres chevaux?»

Ils dirent: «Bien sûr que oui, ô Messager de Dieu!»

Il dit: «Ils viendront (le jour de la résurrection) la face et les membres tout blancs du fait de leurs ablutions et c'est moi qui leur ouvrirai la route vers le bassin (du Paradis)» (Mousslim Tahara 39; Fedâil, 26. An-Nasai Tahara 110/150; Ibn Maja Zuhd, 36; *Muwatta'*, Tahara 28; Ahmed, II, 300, 408)

2. Respect de l'Adhan

٣٠. عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ ثُمَّ صَلُّوا عَلَيَّ فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا ثُمَّ سَلُوا اللَّهَ لِي الْوَسِيلَةَ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الْجَنَّةِ لَا تَبْغِي إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ فَمَنْ سَأَلَ لِي الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ».



30. «Abdullah Ibn Amr Ibn Al As (رضي الله عنه) rapporte qu'il a entendu le Messager de Dieu (ﷺ) dire: «*Quand vous entendez l'appel du Muezzin, dites après lui la même chose que lui puis invoquez pour moi la bénédiction de Dieu car, toutes les fois que quelqu'un me bénit une fois. Dieu lui donne en contre-partie dix bénédictions. Puis demandez à Dieu de me donner le pouvoir d'intercession car cela représente une position au Paradis qui ne convient qu'à l'un des esclaves de Dieu et j'ai bon espoir d'être ce quelqu'un. Celui qui demande pour moi ce pouvoir d'intercession aura plein droit à mon intercession en sa faveur*» (Mousslim, Salât, 11)

٣١. عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
 «مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ: (اللَّهُمَّ رَبِّ هَذِهِ الدَّعْوَةُ التَّامَّةُ وَالصَّلَاةُ الْقَائِمَةُ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتُهُ) حَلَّتْ لَهُ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ».

31. Selon Jaber (رضي الله عنه), le Messager de Dieu (ﷺ) a dit: «*Celui qui dit en entendant l'appel du Muezzin: «Seigneur Dieu! Maître de cet appel parfait et de cette prière inaltérable, donne à Mohammad le pouvoir d'in-*

tercession et la place d'honneur. Ressuscite-le dans la position louable que Tu lui as promise», celui-là obtient de plein droit mon intercession le jour de la résurrection».
(Boukhari Adhan, 8 Tafsir, 17/11 Abou Daoud Salât, 37/529, At-Tirmidhi, Salât, 43/211 An-Nasai Adhan 38/678, Ibn Maja Adhan, 4)

٣٢. عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «مَنْ قَالَ حِينَ يَسْمَعُ الْمُؤَذِّنَ: (أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِمُحَمَّدٍ رَسُولًا وَبِالْإِسْلَامِ دِينًا) غُفِرَ لَهُ ذَنْبُهُ».

32. Selon Sa'd Ibn Abi Waqqàs (رضي الله عنه), le Prophète (ﷺ) a dit: «Celui qui dit en entendant l'appel du Muezzin: «J'atteste qu'il n'est de Dieu que Dieu, sans aucun associé, et que Mohammad est Son Esclave et Son Messager. J'ai accepté Dieu comme Seigneur et Maître, Mohammad comme Messager et l'Islam comme religion, celui-là sort absout de tous ses péchés». (Moulim, Salât, 13. At-Tirmidhi Salât, 42/210; An-Nasai Adhan, 38/677; Ibn Majah Adhan, 4)



3. Les 5 Temps de la Prière

a. L'importance de la Prière

٣٣. عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ مِنْ
 آخِرِ وَصِيَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
 «الصَّلَاةُ الصَّلَاةُ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ» حَتَّى جَعَلَ
 نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُلْجِلُجُهَا فِي صَدْرِهِ
 وَمَا يَفِيضُ بِهَا لِسَانُهُ.

33. La mère des croyants Oum Salama (رضي الله عنها) raconte: « Une des dernières recommandation du Prophète (ﷺ) fut : «La prière ! La prière ! Et le bon comportement avec vos esclaves»

Le Messager d'Allah (ﷺ) répéta ces mots tant de fois que lorsque sa langue bénie n'a plus pu les prononcer, il les chuchota. (Ahmad 3/117, Ibn Majah n°2697, Ibn-Hibbân n°1220, Ahmed, VI, 290, 315, Abu Daoud, Adab, 123-124/5156; Ibn Majah, Wasayah, 1; Bayhaki, Shuab, VII, 477)

٣٤. عَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: أَوْصَانِي
 خَلِيلِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ:
 «لَا تُشْرِكْ بِاللَّهِ شَيْئًا وَإِنْ قُطِعَتْ وَحُرِّقَتْ. وَلَا



تَتْرُكُ صَلَاةً مَكْتُوبَةً مُتَعَمِّدًا فَمَنْ تَرَكَهَا مُتَعَمِّدًا
فَقَدْ بَرَّتَ مِنْهُ الذِّمَّةُ».

34. Abou Darda (رضي الله عنه) rapporte: «Nous avons reçu de notre bien aimé Messager d'Allah (ﷺ): «Même si vous êtes en morceau ou que les flammes vous brûlent, attention n'associez rien à Allah! Ne délaissiez aucune prière obligatoire! Celui qui dé-laisse une seule prière, sera éloigné de la protection et de la sérénité d'Allah.»

(Ibn Majah Fitnah 23)

b. Les Bénéfices de la prière

٣٥. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«الصَّلَوَاتُ الْخَمْسُ وَالْجُمُعَةُ إِلَى الْجُمُعَةِ
وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ مُكَفِّرَاتٌ مَا بَيْنَهُنَّ إِذَا
اجْتَنَبَ الْكَبَائِرَ».

35. Toujours selon lui, le Messager de Dieu (ﷺ) a dit : « Les cinq prières écrites (obligatoires), celles du Vendredi au Vendredi suivant, le jeûne du Ramadhân au Ramadhân suivant, font absoudre ce qu'il y a en-



tre eux comme péchés si toutefois on en a évité les plus grands ». (Mousslim, Tahâra, 16)

٣٦. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ

صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«أَرَأَيْتُمْ لَوْ أَنَّ نَهْرًا بِيَابِ أَحَدِكُمْ يَغْتَسِلُ مِنْهُ كُلَّ

يَوْمٍ خَمْسَ مَرَّاتٍ هَلْ يَبْقَى مِنْ دَرَنِهِ شَيْءٌ؟»

قَالُوا:

«لَا يَبْقَى مِنْ دَرَنِهِ شَيْءٌ» قَالَ:

«فَذَلِكَ مَثَلُ الصَّلَوَاتِ الْخَمْسِ يَمْحُو اللَّهُ بِهِنَّ

الْخَطَايَا».

36. Abou Hourayra (رضي الله عنه) a dit: «J'ai entendu le Messager de Dieu dire: «Que pensez-vous si l'un de vous avait devant sa porte une rivière où il se laverait cinq fois par jour, est-ce qu'il lui resterait quelque chose de sa saleté?»

Ils dirent: «Il ne lui en reste rien».

Il dit: «Telle est l'image des cinq prières quotidiennes par lesquelles Dieu efface les fautes». (Mousslim, Masjid,

283, Boukhari, Mevâkîf, 6; at-Tirmizî, Adab, 80/2868; An-Nasai Salat,

7/460; Ibn Majah Ikama 193)



c. La Prière avec concentration

٣٧. عَنْ أَبِي أَيُّوبَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: جَاءَ رَجُلٌ
إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ:
«يَا رَسُولَ اللَّهِ! عَلِّمْنِي وَأَوْجِزْ» قَالَ:
«إِذَا قُمْتَ فِي صَلَاتِكَ فَصَلِّ صَلَاةَ مُودِعٍ وَلَا
تَكَلِّمْ بِكَلَامٍ تَعْتَذِرُ مِنْهُ وَأَجْمِعِ الْيَأْسَ عَمَّا فِي
أَيْدِي النَّاسِ».

37. Abou Ayoub (رضي الله عنه) rapporte: Un homme est venu au Messenger d'Allah (ﷺ) et lui dit : « Oh Messenger d'Allah ! Enseigne-moi (la religion) mais fais-le brièvement ! » Sur ce le Messenger d'Allah (ﷺ) a répondu : « Quand tu vas prier, accomplis ta prière comme si tu laissais le monde derrière toi ! Ne dis pas une parole pour laquelle tu pourrais avoir à demander pardon ! N'entretiens aucun espoir pour le bien que les autres ont ! » (Ibn Majah, Zuhd, 15; Ahmed, V, 412)

. عَنْ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ٣٨
«الصَّلَاةُ مَثْنَى مَثْنَى تَشْهَدُ فِي كُلِّ رَكَعَتَيْنِ وَتَخْشَعُ



وَتَضَرَّعُ وَتَمْسُكُنْ وَتَدْرَعُ وَتُتْنِعُ يَدَيْكَ تَرْفَعُهُمَا
إِلَى رَبِّكَ مُسْتَقْبِلًا يَبْطُونِهِمَا وَجْهَكَ وَتَقُولُ: يَا
رَبِّ يَا رَبِّ وَمَنْ لَمْ يَفْعَلْ ذَلِكَ فَهُوَ كَذَا وَكَذَا».

38. Fadl Ibn Abbas (رضي الله عنه) a rapporté que le Messager d'Allah (ﷺ) a dit: « La prière est faite de deux parties avec une station assise entre chaque pour réciter la Tachahoud. Une partie pour une profonde concentration et faire des invocations et prières. Une est faite avec humilité et modestie. Après l'accomplissement de la prière, on doit prier Allah en disant « Mon Seigneur ! Mon Seigneur ! » en orientant les paumes de la main devant son visage. La prière de celui qui n'agit pas ainsi est incomplète. (At-Tirmidhi le livre de la prière 166/385)

٣٩. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الْمَسْجِدَ فَدَخَلَ رَجُلٌ فَصَلَّى فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَدَّ وَقَالَ:

«إِرْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ» فَوَجَعَ يُصَلِّي كَمَا صَلَّى ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ:



«ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ» ثَلَاثًا فَقَالَ:
«وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا أَحْسَنُ غَيْرَهُ فَعَلَّمَنِي»
فَقَالَ:

«إِذَا قُمْتَ إِلَى الصَّلَاةِ فَكَبِّرْ ثُمَّ اقْرَأْ مَا تيسَّرَ
مَعَكَ مِنَ الْقُرْآنِ ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا ثُمَّ
ارْزُقْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ
سَاجِدًا ثُمَّ ارْزُقْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا وَافْعَلْ ذَلِكَ
فِي صَلَاتِكَ كُلِّهَا».

39. Abou Hourayra (رضي الله عنه), rapporte qu'un homme vint à la mosquée et y fit sa prière. Puis il alla saluer le Prophète (ﷺ).

Ce dernier lui rendit son salut et lui dit: «*Va refaire ta prière car tu n'as pas prié*». Il s'en alla refaire sa prière puis revint saluer le Prophète (ﷺ) et la chose se répéta ainsi plusieurs fois. (Boukhârî, Adhan, 95, 122; Eymân, 15; İsti'zân, 18; Mouslim, Salât, 45. At-Tirmidhi Salât, 110/302; Abou Daoud, Salât, 143-144/856; Nesâî, İstiftâh, 7/882; Ibn-i Majah İkâma 72)

٤٠. عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:



«إِنَّ الرَّجُلَ لَيَنْصَرِفُ وَمَا كُتِبَ لَهُ إِلَّا عَشْرُ صَلَاتِهِ تُسْعَهَا ثُمَّهَا سُبْعُهَا سُدْسُهَا خُمْسُهَا رُبْعُهَا ثُلُثُهَا نِصْفُهَا».

40. Ammar ben Yasir (رضي الله عنه) a entendu le Messager d'Allah (ﷺ) dire: «*Il arrive au serviteur, en sortant de sa prière, de n'obtenir d'elle que le dixième ou le neuvième ou le huitième ou le septième ou le sixième ou le cinquième ou le quart ou le tiers ou la moitié.*» [Abou Daoud (675), Abou Daoud, Salah, 123-124/796; Ahmed, IV, 321 Ahmad (18136)]

٤١ . عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ:
«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ صَلَاةٍ لَا تَنْفَعُ».

41. Selon le récit de Anas Ibn Malek (رضي الله عنه) le Messager d'Allah (ﷺ) faisait cette invocation: : «*Oh Allah! Je me mets sous Ta protection contre une prière non exaucée.*». (Abou Daoud, Witr, 32/1549)

d. Prier au début du Temps

٤٢ . عَنْ أُمِّ فَرْوَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ:
«سُئِلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:



«أَيُّ الْأَعْمَالِ أَفْضَلُ؟» قَالَ:
«الصَّلَاةُ لِأَوَّلِ وَقْتِهَا».

42. Oumm Farwa (رضي الله عنها) rapporte: On a demandé au Messenger d'Allah (ﷺ): "Quelle est l'action la plus profitable?" Le Messenger d'Allah (ﷺ) a répondu: "La prière faite au premier temps." (At-Tirmidhi Salât, 13/170; Abou Daoud, Salât, 9/426, Boukharî, Mevâkîf, 5; Jihâd, 1; Mouslim, Iman, 137-139)

٤٣. عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«الْوَقْتُ الْأَوَّلُ مِنَ الصَّلَاةِ رِضْوَانُ اللَّهِ وَالْوَقْتُ
الْآخِرُ عَفْوُ اللَّهِ».

43. Selon le récit d'Ibn Omar (رضي الله عنهما) le Messenger d'Allah (ﷺ) a dit: "La prière faite au premier temps amène la satisfaction d'Allah et au dernier temps son pardon" (At-Tirmidhi Salât, 13/172)

e. La Prière en congrégation

٤٤. عَنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:



«صَلَاةُ الْجَمَاعَةِ تَفْضُلُ صَلَاةَ الْفَذِّ بِسَبْعٍ
وَعِشْرِينَ دَرَجَةً».

44. Selon Ibn Omar (رضي الله عنه), le Messager de Dieu (ﷺ) a dit: «*La prière en commun dépasse en mérite la prière individuelle de vingt sept degrés*». (Boukhari, adhan, 30; Mouslim, Masjid, 249)

٤٥ . عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«أَلَا أَدُلُّكُمْ عَلَى مَا يَمْحُو اللَّهُ بِهِ الْخَطَايَا وَيَرْفَعُ بِهِ
الدَّرَجَاتِ؟» قَالُوا:
«بَلَى يَا رَسُولَ اللَّهِ» قَالَ:
«إِسْبَاغُ الْوُضُوءِ عَلَى الْمَكَارِهِ وَكَثْرَةُ الْخُطَا إِلَى
الْمَسَاجِدِ وَانْتِظَارُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ فَذَلِكَ
الرِّبَاطُ».

45. Selon Abou Hourayra (رضي الله عنه), le Messager d'Allah (ﷺ) a dit: «*Voulez-vous que je vous indique l'oeuvre par laquelle Dieu efface les fautes et élève les degrés?*»

Ils dirent: «Bien sûr que oui, ô Messager de Dieu!»



Il dit: «*Bien faire les ablutions malgré les désagréments, marcher le plus souvent possible vers les mosquées et y attendre après chaque prière la suivante. C'est la plus bénéfique garde (ribât) au service d'Allah*». (Muslim, Tahara, 41)

٤٦ . عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
 «إِنَّ الْمَلَائِكَةَ تُصَلِّي عَلَيَّ عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مَصَلَاةٍ مَا لَمْ يُحَدِّثْ: (اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ)».

46. Selon Abou Hourayra (رضي الله عنه), le Messager de Dieu (ﷺ) a dit: «*Les Anges ne cessent de prier pour l'un de vous tant qu'il est dans son lieu de prière où il vient de prier aussi longtemps qu'il garde ses ablutions. Les Anges disent: «Seigneur Dieu! Absous-le et donne-lui Ta miséricorde!*». (Boukhari Adhan, 36)

٤٧ . عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
 «إِذَا أَمَّنَ الْإِمَامُ فَأَمِنُوا فَإِنَّهُ مَنْ وَافَقَ تَأْمِينَهُ تَأْمِينَ الْمَلَائِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ».



47. Selon Abou Hourayra (رضي الله عنه) le Messager d'Allah (ﷺ) a dit: *«Lorsque l'Imam prononce le ta'min (Amin après la lecture de la sourate Al Fatiha) prononcez- le vous aussi! Car celui dont le ta'min coïncide avec celui des anges voit ses péchés pardonnés»* (Boukhari Adhan, 111; Mouslim, Salât, 72)

٤٨ . عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ

صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَيْسَ صَلَاةٌ أَثْقَلُ عَلَى الْمُنَافِقِينَ مِنَ الْفَجْرِ وَالْعِشَاءِ وَلَوْ

يَعْلَمُونَ مَا فِيهِمَا لَأَتَوْهُمَا وَلَوْ حَبَوًّا».

48. Toujours selon lui (رضي الله عنه) le Messager de Dieu (ﷺ) a dit: *«Aucune prière ne pèse plus lourd aux hypocrites que celles de l'aube et du soir. S'ils savaient quelle récompense s'attache à ces deux prières, ils y viendraient même à quatre pattes»*. (Boukhari Adhan 34; Mouslim Masjid, 252, Ibn Majah Masjid, 18)

4. La Prière du Vendredi

٤٩ . عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ

صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ غُسْلَ الْجَنَابَةِ ثُمَّ رَاحَ



فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّانِيَةِ
 فَكَأَنَّمَا قَرَّبَ بَقْرَةً وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّلَاثَةِ
 فَكَأَنَّمَا قَرَّبَ كَبْشًا أَقْرَنَ وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ
 الرَّابِعَةِ فَكَأَنَّمَا قَرَّبَ دَجَاجَةً وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ
 الْخَامِسَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَيْضَةً فَإِذَا خَرَجَ الْإِمَامُ
 حَضَرَتِ الْمَلَائِكَةُ يَسْتَمِعُونَ الذِّكْرَ».

49. Selon Abou Hourayra (رضي الله عنه), le Messager de Dieu (ﷺ) a dit: «Celui qui a pris Vendredi un bain rituel, puis est allé aussitôt après à la mosquée, c'est comme s'il avait sacrifié un chameau. S'il y est allé à la deuxième heure, c'est comme s'il avait sacrifié un boeuf. Si c'est à la troisième, c'est comme s'il avait sacrifié un mouton cornu. Si c'est à la quatrième, c'est comme s'il avait sacrifié une poule. Et si c'est à la cinquième, c'est comme s'il avait offert un oeuf. Une fois que l'Imam sort de sa loge, les Anges (qui enregistrent les arrivants à la mosquée) entrent à la mosquée pour écouter les évocations de Dieu. (Boukhari, Jemoua, 4; Mouslim Jemoua, 10, Abou Daoud Tahara 127/351; At-Tirmidhi, Jemoua, 6/499; An-Nasai Jemoua 14/1386)

٥٠. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ
 رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:



«مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ أَتَى الْجُمُعَةَ
فَاسْتَمَعَ وَأَنْصَتَ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ
وَزِيَادَةُ ثَلَاثَةِ أَيَّامٍ وَمَنْ مَسَّ الْحَصَى فَقَدْ لَغَا».

50. Selon Abou Hourayra (رضي الله عنه), le Messager de Dieu (ﷺ) a dit : « *Celui qui a fait ses ablutions et qui les a bien faites puis est allé à la prière commune du Vendredi et en a écouté en silence le sermon, ses péchés lui sont pardonnés pour la période du Vendredi au Vendredi suivant et avec trois jours en sus. Mais celui qui s'amuse durant les sermons avec les cailloux, s'en est laissé distraire et a donc commis un péché* (Mousslim Jemoua, 27. Abou Daoud Salât, 202-203/1050; Tirmidhi Jemoua, 5/498; Ibn Majah, Ikama, 62, 81)

٥١. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ: «فِيهِ سَاعَةٌ لَا يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهُوَ قَائِمٌ يُصَلِّي يَسْأَلُ اللَّهَ تَعَالَى شَيْئًا إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ» وَأَشَارَ بِيَدِهِ يُقَلِّلُهَا.

51. Selon lui encore, le Messager de Dieu (ﷺ) a dit à propos du Vendredi: «*Il y a en ce jour une heure si un Musulman s'y trouve par hasard debout en prière, demandant à Dieu quelque chose. Dieu la lui donne sûre-*



ment». Il fit signe de la main indiquant la courte durée de ce moment. (Boukhari Jemoua, 37 Divorce, 24; Invocations 61; Mouslim, Musafirin, 166, 167, Jemoua, 13-15, voir aussi At-Tirmidhi Jemoua, 2/490, 491; Nasai Jemoua, 45/1428; Ibn Majah Ìkama 99)

٥٢. عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَأَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّهُمَا سَمِعَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ عَلَى أَعْوَادِ مِنْبَرِهِ:
«لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ عَنْ وَدْعِهِمُ الْجُمُعَاتِ أَوْ لَيَخْتِمَنَّ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ ثُمَّ لَيَكُونُنَّ مِنَ الْغَافِلِينَ».

52. Abou Hourayra (رضي الله عنه) et le fils de ‘Omar (رضي الله عنه) rapportent qu’ils ont entendu le Messager de Dieu (ﷺ) dire du haut de sa chaire: «Sûrement des gens cesseront de s’absenter à la prière du Vendredi, sinon Dieu mettra un sceau sur leurs coeurs et ils seront alors parmi les distraits». (Mouslim Jemoua, 40, An-Nasai Jemoua, 2/1368; Ibn Majah Masjid, 17)

5. Ramadhan et le Jeûne

a. Bénéfice du Ramadhan et du Jeûne

٥٣. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:



«إِذَا دَخَلَ رَمَضَانُ فَتُحْتَبَرُ أَبْوَابُ الْجَنَّةِ وَغُلِّقَتْ أَبْوَابُ جَهَنَّمَ وَسُلْسِلَتِ الشَّيَاطِينُ».

53. Selon lui encore le Messager de Dieu (ﷺ) a dit: «*Quand arrive le mois de Ramadan, les portes du Paradis sont ouvertes et celles de l'Enfer sont cadenassées*» (Boukhari Bed'ul-Halk, 11; Mouslim, Sawm, 1, 2, 4, 5)

٥٤. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«قَالَ اللَّهُ: (كُلُّ عَمَلٍ ابْنِ آدَمَ لَهُ إِلَّا الصِّيَامَ فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ) وَالصِّيَامُ جُنَّةٌ وَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ فَلَا يَزْفُتْ وَلَا يَصْحَبُ فَإِنْ سَابَّهُ أَحَدٌ أَوْ قَاتَلَهُ فَلْيَقُلْ: إِنِّي أَمْرٌ صَائِمٌ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَخُلُوفٌ فِيمَ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ. لِلصَّائِمِ فَرْحَتَانِ يَفْرَحُهُمَا: إِذَا أَفْطَرَ فَرِحَ وَإِذَا لَقِيَ رَبَّهُ فَرِحَ بِصَوْمِهِ».

54. Selon Abou Hourayra (رضي الله عنه), le Messager de Dieu (ﷺ) a dit: «*Dieu honoré et glorifié a dit: «Tout ce que fait le fils d'Adam est pour lui-même sauf le jeûne, il est pour Moi et c'est Moi qui en donne la récompense.*



Le jeûne est un bouclier (contre le feu et l'Enfer). Quand l'un de vous jeûne, qu'il s'abstienne de dire des choses obscènes et d'élever la voix. Si quelqu'un l'insulte ou le provoque au combat, qu'il se contente de dire: «Je suis en état de jeûne». Par Celui qui tient l'âme de Mohammad dans Sa Main, la mauvaise haleine du jeûneur a certainement pour Dieu une meilleure odeur que le musc. Le jeûneur connaît deux joies: Quand il rompt son jeûne il se réjouit et, quand il rencontre son Seigneur, il se réjouit de son jeûne. (Boukhari Sawm 9; Mouslim Sawm, 163)

٥٥ . عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ».

55. Selon lui encore, le Prophète (ﷺ) a dit: «Celui qui ne s'abstient pas de mentir et d'agir en pur mensonge. Dieu n'a que faire de son renoncement à son manger et à son boire». (Boukhari, Sawm, 8; Adab, 51, Abou Daoud, Sawm, 26/2362; At-Tirmidhi, Sawm, 16/707; Ibn Majah Sawm, 21)

b. Bénéfice de la nuit du Destin

٥٦ . عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُجَاوِرُ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ



مِنْ رَمَضَانَ وَيَقُولُ:
«تَحَرَّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي الْعَشْرِ الْأَوَّخِرِ مِنْ رَمَضَانَ».

56. Aïsha (رضي الله عنها) a dit: «Le Messager de Dieu (ﷺ) faisait une retraite contemplative (Itikef) dans les dix dernières nuits de Ramadan et nous a dit: «*Cherchez la nuit «du destin» dans les nuits impaires des dix derniers jours de Ramadan* ». (Boukhari, Leyletu'l-Kadr, 3; Mouslim, Sawm, 219; At-Tirmidhi, Sawm, 72/792)

٥٧. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ».

57. Selon Abou Hourayra (رضي الله عنه), le Prophète (ﷺ) a dit: «*Quiconque poussé par sa foi dans la faveur de la “nuit du destin” et sa sainteté et espère n’obtenir que la récompense divine, Dieu l’absout de tous ses péchés passés*» (Boukhari, Sawm, 6; Mouslim, Mousafirin, 173-176)

٥٨. عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قُلْتُ:
«يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ عَلِمْتُ أَيَّ لَيْلَةٍ لَيْلَةَ الْقَدْرِ



مَا أَقُولُ فِيهَا؟» قَالَ: قُولِي:
«اللَّهُمَّ إِنَّكَ عَفْوٌ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي.»

58. Aïcha (رضي الله عنها) a dit encore: «O Messager de Dieu! S'il m'arrivait de savoir quelle nuit est celle «de la valeur», dis-moi ce que je devrais y dire».

Il (ﷺ) lui dit: *Dis: «Seigneur Dieu! Tu es pardonneur et Tu aimes le pardon. Aussi pardonne- moi!».* (At Tirmizi, Dua 84/3513 Ibn Majah Dua, 5)

c. Mettre en valeur les jours de fête

٥٩. عَنْ أَبِي أَمَامَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنْ قَامَ لَيْلَتِي الْعِيدَيْنِ مُحْتَسِبًا لِلَّهِ لَمْ يَمُتْ قَلْبُهُ
يَوْمَ تَمُوتُ الْقُلُوبُ.»

59. Selon Abou Oumama (رضي الله عنه) le Messager d'Allah (ﷺ) a dit: «Celui qui passe la nuit de l'Aid el Fitr et de l'Aid el Adha en adoration ne recherchant que la satisfaction d'Allah son coeur ne mourra pas le jour où tous les coeurs mourront.» (Ibn Majah Siyam, 68. Heysemi, II, 198)



٦٠. عَنْ نُبَيْشَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
 «إِنَّا كُنَّا نَهَيِّنَاكُمْ عَنْ لُحُومِهَا أَنْ تَأْكُلُوهَا فَوْقَ
 ثَلَاثِ لَيْلٍ لِكَيْ تَسْعَكُمْ فَقَدْ جَاءَ اللَّهُ بِالسَّعَةِ فَكُلُوا
 وَادْخِرُوا وَاتَّجِرُوا أَلَا وَإِنَّ هَذِهِ الْأَيَّامَ أَيَّامُ أَكْلِ
 وَشُرْبٍ وَذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ».

60. Nubaycha (رضي الله عنه) rapporte que le Messager d'Allah (ﷺ) a dit: «Il vous avait été interdit de manger de la viande du sacrifice au-delà de trois jours car l'année précédente a été dure pour le peuple et j'ai désiré que vous veniez en aide aux pauvres en leur distribuant la viande de vos bêtes du sacrifice, maintenant qu'Allah vous a donné l'abondance, mangez-en, conservez-en une partie et recherchez la récompense divine en en distribuant une partie. Attention les jours d'Aïd sont des jours de nourriture, de boisson et de rappel d'Allah le Tout Haut.» . (Abou Daoud, Al-Dahaya (Sacrifice), 9-10/2813, 2812)

6. Zakat

٦١. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:



«إِذَا أَدَّيْتَ زَكَاةَ مَالِكَ فَقَدْ قَضَيْتَ مَا عَلَيْكَ».

61. Abou Hourayra (رضي الله عنه) raconte que le Noble Prophète (ﷺ) a dit: « Que celui qui a une dette s'en acquitte d'abord, puis qu'il prélève la zakât sur ce qui lui reste».

(At-Tirmidhi, Zakat, 2/618)

٦٢. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ:

رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ آتَاهُ اللَّهُ مَالًا فَلَمْ يُؤَدِّ زَكَاتَهُ مِثْلَ لَهُ يَوْمَ

الْقِيَامَةِ شُجَاعًا أَقْرَعَ لَهُ زَبِيبَتَانِ يُطَوَّقُهُ يَوْمَ الْقِيَامَةِ

ثُمَّ يَأْخُذُ بِلَهْزَمَتَيْهِ يَعْنِي شِدْقَيْهِ ثُمَّ يَقُولُ: أَنَا

مَالِكٌ أَنَا كَنْزُكَ» ثُمَّ تَلَا:

(وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخُلُونَ) الْآيَةَ.

62. Abou Hourayra (رضي الله عنه) rapporte que le Messager d'Allah (ﷺ) a dit: « Celui à qui Allah a donné une fortune et qui ne s'acquitte pas de sa zakat, on lui présentera (sa fortune) le Jour de la Résurrection sous la forme d'un serpent géant ayant une tête blanche et deux excroissances (aux deux coins de la bouche). Ce serpent s'enroulera autour de cet homme le saisira de ses deux lihzam (deux

coins de sa bouche) puis lui dira : Je suis ta fortune, je suis ce que tu as thésaurisé...»

Ensuite il récita : *«Que ceux qui gardent avec avarice ce qu'Allah leur donne par Sa grâce ne comptent point cela comme bon pour eux. Au contraire, c'est mauvais pour eux : au Jour de la Résurrection, on leur attachera autour du cou de qu'ils ont gardé avec avarice . C'est Allah qui a l'héritage des cieux et de la terre. Et Allah est Parfaitement Connaisseur de ce que vous faites.* (Al Imrân 3/180) (Boukhari Zakat 3; At-Tirmidhi, Tafsir, 3/3012)

7. L'Aumône et le Don

a. La Bénédiction du Don

٦٣. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ

صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: (أَنْفَقَ أَنْفَقَ عَلَيْكَ) وَقَالَ: يَدُ

اللَّهِ مَلَأَى لَا تَغِيضُهَا نَفَقَةٌ سَحَاءَ اللَّيْلِ وَالنَّهَارِ

وَقَالَ: أَرَأَيْتُمْ مَا أَنْفَقَ مُنْذُ خَلَقَ السَّمَاءَ وَالْأَرْضَ

فَإِنَّهُ لَمْ يَغِضْ مَا فِي يَدِهِ».



63. Toujours selon lui, le Messager de Dieu (ﷺ) a dit: «*Ô fils d'Adam! Dépense (pour les autres) et on dépensera pour toi*»..” (Boukhari Tafsir, 11/2; Tawhid, 22)

٦٤. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَصَدَّقَ بِعَدْلِ تَمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ وَلَا يَقْبَلُ اللَّهُ إِلَّا الطَّيِّبَ وَإِنَّ اللَّهَ يَتَقَبَّلُهَا بِيَمِينِهِ ثُمَّ يُرِيهَا لِصَاحِبِهِ كَمَا يُرِي أَعْدَكُمْ فَلَوْهُ حَتَّى تَكُونَ مِثْلَ الْجَبَلِ».

64. Selon lui encore, le Messager de Dieu (ﷺ) a dit: «*Celui qui a fait aumône de la valeur d'une datte provenant d'une acquisition pure (et Dieu n'accepte que ce qui est pur), Dieu l'agrée et la prend de Sa Main droite (c.à.d. en la bénissant) puis la lui fait prospérer comme l'un de vous engraisse son poulain*»..” (Boukhari, Zakat, 8; Tawheed, 23; Mouslim, Zakat, 63, 64, At-Tirmidhi, Zakat 28/661, An-Nasai, Zakat, 48/2523; Ibn Majah, Zakat 28)

٦٥. عَنْ حُرَيْمِ بْنِ فَاتِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:



«مَنْ أَنْفَقَ نَفَقَةً فِي سَبِيلِ اللَّهِ كُتِبَتْ لَهُ بِسَبْعِمِائَةٍ
ضِعْفٍ».

65. Selon Khouraym Ibn Fàtek (رضي الله عنه), le Messager de Dieu (ﷺ) a dit: «Celui qui fait une dépense au service de Dieu se fait inscrire sept cents fois son salaire» (At-Tirmidhi Jihad 4/1625; An-Nasai, Jihâd, 45/3184)

٦٦. عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّهُمْ ذَبَحُوا
شَاةً فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَا بَقِيَ مِنْهَا؟» قَالَتْ:
«مَا بَقِيَ مِنْهَا إِلَّا كَتِفُهَا» قَالَ:
«بَقِيَ كُلُّهَا غَيْرَ كَتِفِهَا».

66. Selon 'Aïsha (رضي الله عنها) ils avaient tué un mouton. Le Prophète (ﷺ) demanda: «Qu'en est-il resté?»

Elle répondit: «J'ai tout distribué et il n'en reste que cette épaule».

Il (ﷺ) dit: «Dis plutôt il est resté tout entier sauf cette épaule». (At Tirmizî, Qiyamah, 33/2470)



b. La Manière de faire un Don

٦٧. عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ سَاهِمُ الْوَجْهِ قَالَتْ فَحَسِبْتُ أَنَّ ذَلِكَ مِنْ وَجَعٍ فَقُلْتُ: «يَا نَبِيَّ اللَّهِ مَا لَكَ سَاهِمُ الْوَجْهِ؟» قَالَ: «مِنْ أَجْلِ الدَّنَائِرِ السَّبْعَةِ الَّتِي أَتَتْنَا أَمْسٍ. أَمْسَيْنَا وَهِيَ فِي خُصْمِ الْفِرَاشِ».

67. Oummou Salama (رضي الله عنها) rapporte:

“Un jour le Messager d’Allah (ﷺ) est venu et la couleur de ses yeux avait changé. J’ai pensé que c’était provoqué par une douleur et lui demanda: “Oh! Messager d’Allah qu’as-tu, tes yeux ont changé de couleur?”

Il (ﷺ) me répondit: “C’est à cause des sept dinars qui sont venus hier que je suis comme ça. C’est le soir et les dinars demeurent encore sous le lit.” (Ahmed, VI, 293; Heysemî, X, 238)

٦٨. عَنْ عُقْبَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: صَلَّيْتُ وَرَاءَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ الْعَصْرَ فَسَلَّمَ ثُمَّ قَامَ مُسْرِعًا فَتَخَطَّى رِقَابَ النَّاسِ إِلَى



بَعْضُ حُجْرٍ نَسَائِهِ فَفَزَعَ النَّاسُ مِنْ سُرْعَتِهِ فَخَرَجَ
عَلَيْهِمْ فَرَأَى أَنَّهُمْ عَجِبُوا مِنْ سُرْعَتِهِ قَالَ:
«ذَكَرْتُ شَيْئًا مِنْ تَبَرِّ عِنْدَنَا فَكَرِهْتُ أَنْ يَحْبِسَنِي
فَأَمَرْتُ بِقِسْمَتِهِ».

68. Abou Sarwa'a 'Aqba Ibn Al Hâreth (رضي الله عنه) a dit :
« J'ai fait la prière de la Asr derrière le Prophète (ﷺ) à
Médine. Il prononça les salutations de clôture puis se
leva en toute hâte enjambant les prieurs vers l'une des
chambres de ses épouses. Les gens furent effrayés par
sa précipitation. Il sortit de nouveau à eux et constata
leur étonnement de sa hâte. Il dit : « J'ai laissé chez moi
des pièces de monnaie de l'aumône légale. Il m'a répugné
de les y garder toute la nuit et j'ai ordonné de les distri-
buer aux pauvres ». (Boukhari Adhan, 158; al-Amal fi's-salât, 18;
An-Nasai Sahw, 104/1363)

٦٩. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: جَاءَ
رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ:
«يَا رَسُولَ اللَّهِ! أَيُّ الصَّدَقَةِ أَعْظَمُ أَجْرًا؟» قَالَ:
«أَنْ تَصَدَّقَ وَأَنْتَ صَحِيحٌ شَحِيحٌ تَحْشَى الْفَقْرَ
وَتَأْمَلُ الْغِنَى وَلَا تُمَهِّلُ حَتَّى إِذَا بَلَغَتِ الْحُلُقُومَ
قُلْتَ: لِفُلَانٍ كَذَا وَلِفُلَانٍ كَذَا وَقَدْ كَانَ لِفُلَانٍ».



69. Abou Hourayra (رضي الله عنه) a dit : « Quelqu'un vint demander au Prophète (ﷺ): « Ô Messager de Dieu ! Quelle est l'aumône la plus bénéfique? »

Il répondit: « C'est celle que tu donnes alors que tu es bien portant, très attaché à l'argent, craignant la pauvreté et souhaitant la richesse. N'attends pas pour la faire d'être à l'agonie de la mort et de dire alors : « Ceci à un tel et cela à un tel » alors que cela est devenu leur droit (par l'héritage)» (Boukhari Zakat, 11; Wasaya 17; Mouslim, Zakât, 92)

٧٠. عَنْ أَبِي سَعِيدِ الْخُدْرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«لَأَنْ يَتَصَدَّقَ الْمَرْءُ فِي حَيَاتِهِ بِدِرْهَمٍ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَتَصَدَّقَ بِمِائَةِ دِرْهَمٍ عِنْدَ مَوْتِهِ».

70. Selon le récit d'Abou Said al Khoudri (رضي الله عنه) le Messager d'Allah (ﷺ) a dit: "Qu'un homme donne un dirham en charité de son vivant vaut mieux pour lui que s'il en distribuait mille au moment de sa mort". (Abou Daoud, Vasâyâ, 3/2866)

c. La Manière de faire un Don

٧١. عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ قَالَ: دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَسْجِدَ وَبِيَدِهِ عَصَا



وَقَدْ عَلَّقَ رَجُلٌ قَنَا حَشْفًا فَطَعَنَ بِالْعَصَا فِي ذَلِكَ
 الْقِنُورِ وَقَالَ:
 «لَوْ شَاءَ رَبُّ هَذِهِ الصَّدَقَةِ تَصَدَّقَ بِأَطْيَبِ مِنْهَا»
 وَقَالَ: «إِنَّ رَبَّ هَذِهِ الصَّدَقَةِ يَأْكُلُ الْحَشْفَ يَوْمَ
 الْقِيَامَةِ».

71. Avn Ibnu Mâlik (رضي الله عنه) raconte: Le Messager d'Allah [ﷺ] apparut un jour un bâton à la main. Un homme avait accroché une grappe de la datte dont quelques fruits étaient pourris. Le Prophète [ﷺ] heurtait la grappe par son bâton et disait: « *Il aurait mieux valu que le propriétaire de cette aumône aie voulu dépenser pour Allah mieux que ceci. Il mangera des dattes pourries au Jour du jugement.* » (Abou Daoud, Zakat, 17/1608)

٧٢. عَنْ أَبِي ذَرٍّ قَالَ: قُلْتُ:
 «يَا نَبِيَّ اللَّهِ فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟» قَالَ:
 «سِرٌّ إِلَى فَقِيرٍ وَجُهْدٌ مِنْ مُقِلٍّ».

72. Abou Dar (رضي الله عنه) rapporte comme suit: «J'ai demandé au Messager d'Allah (ﷺ): "Ô Messager d'Allah (ﷺ) quelle est la sadaka la plus profitable?"

Le Messager d'Allah (ﷺ) m'a répondu : « C'est l'aumône donnée en cachette à un pauvre et à celle donnée par ceux qui ont peu de bien » (Ahmed, V, 265, 178-179, Abou Daoud, Zakat, 40/1677)

٧٣. عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«لَمَّا خَلَقَ اللَّهُ الْأَرْضَ جَعَلَتْ تَمِيدُ فَخَلَقَ الْجِبَالَ
فَعَادَ بِهَا عَلَيْهَا فَاسْتَقَرَّتْ فَعَجِبَتْ الْمَلَائِكَةُ مِنْ
شِدَّةِ الْجِبَالِ قَالُوا: يَا رَبِّ هَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ
أَشَدُّ مِنَ الْجِبَالِ؟ قَالَ: نَعَمْ الْحَدِيدُ قَالُوا: يَا رَبِّ
فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنَ الْحَدِيدِ؟ قَالَ:
نَعَمْ النَّارُ فَقَالُوا: يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ
أَشَدُّ مِنَ النَّارِ؟ قَالَ: نَعَمْ الْمَاءُ قَالُوا: يَا رَبِّ فَهَلْ
مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنَ الْمَاءِ؟ قَالَ: نَعَمْ الرِّيحُ
قَالُوا: يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنَ
الرِّيحِ؟ قَالَ: نَعَمْ ابْنُ آدَمَ تَصَدَّقْ بِصَدَقَةٍ بِيَمِينِهِ
يُخْفِيهَا مِنْ شِمَالِهِ».



73. Selon le récit de Anas Ibn Malek (رضي الله عنه) le Messager d'Allah (ﷺ) a dit : «*Quand Allah créa la terre elle se mit à vaciller et à bouger. Il la fixa par les montagnes et elle se stabilisa. Les anges furent alors étonnés de la puissance des montagnes.*

Ils dirent : ô notre Seigneur as-tu créé une chose plus solide que les montagnes ?

Il leur dit : oui, c'est le fer.

Ils dirent : as-tu créé une créature plus solide que le fer ?

Il leur dit : oui, le feu.

Ils dirent : as-tu créé une créature plus solide que le feu ?

Il leur dit : oui, l'eau. Ils dirent : as-tu créé une créature plus solide que l'eau.

Il leur dit : oui, le vent.

Ils dirent : as-tu créé une créature plus solide que le vent ?

Il leur dit : oui, le fils d'Adam, quand il fait l'aumône avec sa main droite, il le cache à sa main gauche» (At-Tirmidhi Tafsîr, 113-114/3369; Bayhaki, Shuab, III, 244)

d. Donner peu mais de bonne foi



سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ».

74. Adi Ibn Hatem a dit : « J'ai entendu dire le
Messager de Dieu (ﷺ) :

« Mettez-vous à l'abri du feu de l'Enfer ne serait ce
que par un morceau de datte ». (Boukhari Zakat, 10; Rikak, 51;
Tawheed, 36; Mouslim, Zakat, 66-70)

٧٥. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«سَبَقَ دِرْهَمٌ مِائَةَ أَلْفٍ» قَالُوا:
«يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ؟» قَالَ:
«رَجُلٌ لَهُ دِرْهَمَانِ فَأَخَذَ أَحَدَهُمَا فَتَصَدَّقَ بِهِ
وَرَجُلٌ لَهُ مَالٌ كَثِيرٌ فَأَخَذَ مِنْ عُرْضِ مَالِهِ مِائَةَ
أَلْفٍ فَتَصَدَّقَ بِهَا».

75. Abou Hourayra (رضي الله عنه) raconte: Le Messager
d'Allah (ﷺ) a dit: «Un dirham a dépassé cent mille di-
rhams ».



Les nobles compagnons ont demandé : « Ô Messager d'Allah comment est-ce possible ? »

Le Messager d'Allah (ﷺ) a répondu : « *Un homme avait deux dirhams et en a donné un en aumône. Un autre homme était très fortuné mais ne préleva que cent mille dirhams pour la donner en aumône* (An-Nasai, Zakat, 49/2526)

8. Le Petit et le Grand Pèlerinage

٧٦. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ
النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«مَنْ حَجَّ لِلَّهِ فَلَمْ يَزِفْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ
وَلَدَتْهُ أُمُّهُ».

76. Abou Hourayra (رضي الله عنه) rapporte encore: «J'ai entendu le Messager de Dieu (ﷺ) dire: «*Celui qui fait le pèlerinage sans commettre ni immoralité, ni dévergondage, retourne (chez lui) aussi pur que le jour où sa mère l'a mis au monde*». (Boukhari, Hadj 4)

٧٧. عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:



«الْغَازِي فِي سَبِيلِ اللَّهِ وَالْحَاجُّ وَالْمُعْتَمِرُ وَفَدُ اللَّهِ
دَعَاهُمْ فَأَجَابُوهُ وَسَأَلُوهُ فَأَعْطَاهُمْ».

77. Ibn Omar (رضي الله عنه) raconte que le noble Prophète (ﷺ) a dit: « *Ceux qui font le hajj et l'omra sont les ambassadeurs d'Allah car il les a invité et ils ont répondu. En réponse ils Lui ont demandé et Il agréé leurs prières*». (Ibn Majah, Manasik, 5)

٧٨. عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ أَرَادَ الْحَجَّ فَلْيَتَعَجَّلْ فَإِنَّهُ قَدْ يَمْرُضُ
الْمَرِيضُ وَتَضِلُّ الضَّالَّةُ وَتَعْرِضُ الْحَاجَّةُ».

78. D'après Ibn Abbas (رضي الله عنه), le Prophète (ﷺ) a dit: «*Empressez vous de faire le hajj car certes l'un d'entre vous ne sait pas ce qui pourrait l'en empêcher*».

Et dans une autre version rapportée par Al Bayhaqi, toujours d'après Ibn Abbas (رضي الله عنه), le Prophète (ﷺ) a dit: «*Empressez vous de sortir vers Mekka car certes l'un d'entre vous ne sait pas ce qui pourrait le toucher comme maladie ou comme besoin*». (Ahmed I 214, Ibn Majah Manasik, 1)



٧٩. عَنْ عَلِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ مَلَكَ زَادًا وَرَاحِلَةً تُبَلِّغُهُ إِلَى بَيْتِ اللَّهِ وَلَمْ يَحُجَّ فَلَا عَلَيْهِ أَنْ يَمُوتَ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا وَذَلِكَ أَنَّ اللَّهَ يَقُولُ فِي كِتَابِهِ (وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنْ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا)».

79. Ali (رضي الله عنه) a dit: « Quiconque possède des provisions et une monture capable de le transporter à la Maison Sacrée de Dieu, mais qui n'accomplit pas le pèlerinage, qu'il meure à l'état juif ou chrétien car Allah a écrit dans Son livre : «C'est un devoir envers Allah pour les gens qui en ont les moyens d'aller faire le pèlerinage de la Maison. Et quiconque ne croit pas... Allah se passe largement des mondes». (Al-Imran- 97) (At-Tirmidhi, Hajj 3/812)

٨٠. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الْجَنَّةُ».



80. Selon Abou Hourayra (رضي الله عنه) le Messager de Dieu (ﷺ) a dit: «*Le petit pèlerinage ('Omra) efface les péchés jusqu'à la Omra suivante. Le pèlerinage pur de tout péché n'a d'autre récompense que le Paradis.*»
(Boukhari Omra 1)

9. Le Sacrifice

٨١. عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ:

«مَا عَمِلَ ابْنُ آدَمَ يَوْمَ النَّحْرِ عَمَلًا أَحَبَّ إِلَى اللَّهِ
عَزَّ وَجَلَّ مِنْ هِرَاقَةِ دَمٍ وَإِنَّهُ لِيَأْتِي يَوْمَ الْقِيَامَةِ
بِقُرُونِهَا وَأَظْلَافِهَا وَأَشْعَارِهَا وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنْ
اللَّهِ عَزَّ وَجَلَّ بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ عَلَى الْأَرْضِ
فَطِيبُوا بِهَا نَفْسًا».

81. Aïcha (رضي الله عنها) rapporte que le Prophète (ﷺ) a dit :
«*Il n'y a pas une oeuvre plus agréable auprès de Dieu que l'homme puisse accomplir le jour du sacrifice que de sacrifier un animal. La bête sacrifiée est amenée le jour de la résurrection avec ses cornes, ses poils et ses sabots ; son sang atteint une place élevée auprès de Dieu avant même*»

qu'il ne touche le sol. Réjouissez-vous-en » ! (Ibn Majah Edâhî 3, At-Tirmidhi Edâhî 1/1493)

٨٢. عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنْ كَانَ لَهُ سَعَةٌ وَلَمْ يُضَحَّ فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا».

82. Selon Abou Hourayra (رضي الله عنه) le Messager d'Allah (ﷺ) a dit: «*Celui qui a les moyens mais ne sacrifie pas ne prie pas avec nous.*» (Ibn Majah Edâhî, 2; Ahmed, II, 321)

10. Ressembler au Coran

a. S'empreser de comprendre le Coran

٨٣. عَنْ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ».

83. Selon 'Othmân Ibn 'Affân (رضي الله عنه), le Messager de Dieu a dit: «*Le meilleur d'entre vous est celui qui a appris le Coran et l'a enseigné aux autres.*» (Boukhârî, Fadailu'l-Qur'an 21; Abou Daoud Witir, 14/1452; At Tirmizî Fadailu'l-Qur'an, 15/2907)



٨٤. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ:

رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«... وَمَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللَّهِ يَتْلُونَ

كِتَابَ اللَّهِ وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إِلَّا نَزَلَتْ عَلَيْهِمْ

السَّكِينَةُ وَغَشِيَتْهُمْ الرَّحْمَةُ وَحَفَّتْهُمُ الْمَلَائِكَةُ

وَذَكَرَهُمُ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ».

84. Selon Abou Hourayra (رضي الله عنه), le Messager de Dieu (ﷺ) a dit: « ... Toutes les fois que des gens se réunissent dans l'une des maisons de Dieu exalté pour réciter le Livre de Dieu et pour l'étudier ensemble, la sérénité divine descend aussitôt sur eux, la miséricorde les voile, les Anges les couvrent de leurs ailes et Dieu les mentionne auprès de ceux qui sont près de lui (les Anges, les Prophètes et les Saints). Celui qui ne s'élève pas par son propre labeur, ce ne sont pas ses origines qui vont l'élever».

(Mousslim, Dhikr, 38; Abou Daoud, Witr, 14/1455; At Tirmidhî, Kirâât, 10/2945; Ibn Majah, Muqaddimah, 17)



b. Vivre le Coran

٨٥. عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
 «لَا حَسَدَ إِلَّا فِي اثْنَتَيْنِ: رَجُلٌ آتَاهُ اللَّهُ الْقُرْآنَ فَهُوَ يَقُومُ بِهِ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ وَرَجُلٌ آتَاهُ اللَّهُ مَالًا فَهُوَ يُنْفِقُهُ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ».

85. Selon Ibn 'Omar (رضي الله عنه), le Prophète (ﷺ) a dit: «La jalousie n'est permise que dans deux choses: Un homme à qui Dieu a donné d'apprendre le Coran et de passer des heures de la nuit et du jour à le lire et à méditer sur son contenu. et un homme à qui Dieu a donné une fortune qu'il ne fait que dépenser (dans le bien) de nuit et de jour».. (Moulim, Musafirin, 266, 267, Boukhari Temenni, 5, Tawhid, 45, Ilm 15)

٨٦. عَنْ مُعَاذِ الْجُهَنِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
 «مَنْ قَرَأَ الْقُرْآنَ وَعَمِلَ بِمَا فِيهِ أُلْبَسَ وَالِدَاهُ تَابًا يَوْمَ الْقِيَامَةِ ضَوْءُهُ أَحْسَنُ مِنْ ضَوْءِ الشَّمْسِ فِي بُيُوتِ الدُّنْيَا لَوْ كَانَتْ فِيكُمْ، فَمَا ظَنُّكُمْ بِالَّذِي عَمِلَ بِهَذَا».



86. Selon Muadh al-Jouhani (رضي الله عنه) Le Prophète (ﷺ) a dit: «Les parents de celui qui apprend le Coran et l'applique auront le jour dernier une couronne dont la lumière est meilleure que celle du soleil dans sa maison ici-bas. Si c'est ainsi est ce que vous pouvez imaginer l'état de celui qui vit le Coran?» (Abou Daoud Witr 14/1453)

c. Les Traitements par le Coran

٨٧. عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُ الدَّوَاءِ الْقُرْآنُ».

87. As-Suyuti rapporte que 'Ali (رضي الله عنه) a dit : « Le meilleur des médicaments, c'est le Coran ». (Ibn Majah Médecine, 28, 41)

٨٨. عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَيْكُمْ بِالشِّفَاءَيْنِ: الْعَسَلِ وَالْقُرْآنِ».

88. Abdallah Ibn Mas'ud (رضي الله عنه) rapporte ce que lui a dit le Prophète (ﷺ) : « Contentez-vous des deux remèdes, le miel et le Coran » (Ibn Majah, Médecine 7)



d. L'intercession du Coran

٨٩. عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ قَالَ: سَمِعْتُ رَسُولَ
 اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
 «إِقْرَأُوا الْقُرْآنَ فَإِنَّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا
 لِأَصْحَابِهِ».

89. Abou Oumàma (رضي الله عنه) rapporte: «J'ai entendu le
 Messager de Dieu dire: «Lisez le Coran car il viendra le
 jour de la résurrection comme intercesseur pour les siens
 (: ses lecteurs assidus)» (Mousslim, Mousafirin, 252)

٩٠. عَنِ النَّوَّاسِ بْنِ سَمْعَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ:
 سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
 «يُؤْتَى بِالْقُرْآنِ يَوْمَ الْقِيَامَةِ وَأَهْلِهِ الَّذِينَ كَانُوا
 يَعْمَلُونَ بِهِ فِي الدُّنْيَا تَقْدُمُهُ سُورَةُ الْبَقَرَةِ وَآلِ
 عِمْرَانَ» وَضَرَبَ لَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
 وَسَلَّمَ ثَلَاثَةَ أَمْثَالٍ مَا نَسِيْتُهُنَّ بَعْدُ قَالَ:
 «كَأَنَّهُمَا غَمَامَتَانِ أَوْ ظُلَّتَانِ سَوْدَاوَانِ بَيْنَهُمَا شَرْقٌ
 أَوْ كَأَنَّهُمَا حِرْقَانِ مِنْ طَيْرٍ صَوَافٍ تُحَاجَّانِ عَنْ
 صَاحِبَيْهِمَا».



90. Annawâs Ibn Sam'an (رضي الله عنه) a dit: «J'ai entendu le Messager de Dieu (ﷺ) dire: «*Le jour de la résurrection on fera venir le Coran et les siens (ses lecteurs assidus) qui le mettaient en pratique dans ce bas-monde. Il est précédé par les chapitres «La vache» et «La famille de Imrân» qui viendront disputer en faveur de celui qui les lisait et appliquait leurs principes*». (Mousslim Mousafirin, 253, At Tirmizi, Fadailu'l-Qur'an, 5/2883)

٩١ . عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ

صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ: اِقْرَأْ وَارْتَقِ وَرَتِّلْ كَمَا

كُنْتَ تُرْتِّلُ فِي الدُّنْيَا فَإِنَّ مَنَزِلَكَ عِنْدَ آخِرِ آيَةٍ

تَقْرُؤُهَا».

91. Selon 'Abdullâh Ibn 'Amr Ibn Al 'As (رضي الله عنه), le Prophète (ﷺ) a dit: «*On dira (le jour du jugement dernier) au lecteur assidu du Coran: «Lis et monte (les degrés du Paradis). Récite clairement comme tu le faisais dans le bas-monde. Ta place au Paradis te sera fixée au dernier verset que tu liras»*» (Abou Daoud Witr, 20/1464; At-Tirmidhi, Fadailu'l-Qur'an, 18/2914)



11. Les Heures de Nuit

٩٢. عَنْ بِلَالٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«عَلَيْكُمْ بِقِيَامِ اللَّيْلِ فَإِنَّهُ دَأْبُ الصَّالِحِينَ قَبْلَكُمْ وَإِنَّ قِيَامَ اللَّيْلِ قُرْبَةٌ إِلَى اللَّهِ وَمَنْهَاجٌ عَنِ الْإِثْمِ وَتَكْفِيرٌ لِلْسَّيِّئَاتِ وَمَطْرَدَةٌ لِلدَّاءِ عَنِ الْجَسَدِ».

92. Selon le rapport de Bilal (رضي الله عنه) le Messager d'Allah (ﷺ) a dit : « Priez la nuit. Parce que la prière de nuit est celle des pieux qui sont venus avant vous, qu'elle rapproche d'Allah, permet d'expier les péchés passés, protège de la maladie et éloigne des péchés. » (At Tirmizî, Dua 101/3549)

٩٣. عَنْ جَابِرِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«إِنَّ فِي اللَّيْلِ لَسَاعَةً لَا يُؤَافِقُهَا رَجُلٌ مُسْلِمٌ يَسْأَلُ اللَّهَ خَيْرًا مِنْ أَمْرِ الدُّنْيَا وَالْآخِرَةِ إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ وَذَلِكَ كُلُّ لَيْلَةٍ».

93. Jàber (رضي الله عنه) a dit: «J'ai entendu le Messager de Dieu (ﷺ) dire: «Il y a au cours de la nuit une heure

spéciale. S'il arrive qu'un Musulman y demande à Dieu exalté une bonne chose concernant ce monde ou l'autre. Dieu la lui donne aussitôt, et ce toutes les nuits». (Mousslim, Mousafirîn, 166)

٩٤. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
 «يَنْتَزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الْآخِرِ يَقُولُ: مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ».

94. Selon Abou Hourayra (رضي الله عنه) le Messager d'Allah (ﷺ) a dit: «Chaque nuit lorsqu'il n'en reste que le dernier tiers, notre Seigneur descend au ciel le plus proche et dit: « J'accepte les invocations de celui qui m'invoque, les demandes de celui qui me demande et donne l'absolution à celui qui me demande pardon » (Boukhari, Tawheed, 35; Tahajud, 14; Deavat, 13; Mouslim, Mousafirîn, 168)

٩٥. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
 «يَعْقِدُ الشَّيْطَانُ عَلَى قَافِيَةِ رَأْسِ أَحَدِكُمْ إِذَا هُوَ



نَامَ ثَلَاثَ عُقَدٍ يَضْرِبُ عَلَى كُلِّ عُقْدَةٍ: عَلَيْكَ
 لَيْلٌ طَوِيلٌ فَارْقُدْ، فَإِنِ اسْتَيْقَظَ فَذَكَرَ اللَّهَ انْحَلَّتْ
 عُقْدَةٌ فَإِنِ تَوَضَّأَ انْحَلَّتْ عُقْدَةٌ فَإِنِ صَلَّى انْحَلَّتْ
 عُقْدُهُ فَأَصْبَحَ نَشِيطًا طَيِّبَ النَّفْسِ وَإِلَّا أَصْبَحَ
 خَبِيثَ النَّفْسِ كَسْلَانَ».

95. Selon Abou Hourayra (رضي الله عنه), le Messager de Dieu (ﷺ) a dit: «*Quand l'un de vous s'endort, le Diable fait trois noeuds derrière sa tête en disant sur chacun d'eux: «Que ta nuit soit longue! Dors!» S'il se réveille entre temps et évoque Dieu exalté, l'un de ces noeuds se délie. S'il fait ses ablutions, le deuxième noeud se délie. Et s'il prie, les trois noeuds se délient tous. Ainsi il se réveille plein d'énergie et l'haleine bien odorante; sinon son haleine sent mauvais et il est plein de paresse*». (Boukhari Tahajoud 12; Bad'u'l-Halq, 11; Mouslim, Mousafirin, 207 Abou Daoud, Tatavvu, 18/1306; Ibn Majah Ikâma 174)

12. Le Rappel

٩٦. عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ
 النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
 «مَثَلُ الَّذِي يَذْكُرُ رَبَّهُ وَالَّذِي لَا يَذْكُرُ مَثَلُ الْحَيِّ
 وَالْمَيِّتِ».



96. Selon Abou Musa Al Ash'ari (رضي الله عنه), le Prophète a dit: «L'image de celui qui évoque son Seigneur et de celui qui ne L'évoque pas est comme l'image du vivant et du mort». (Boukhari Dua 66)

٩٧. عَنْ مُعَاذِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ رَسُولِ اللَّهِ صَلَّى

اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَجُلًا سَأَلَهُ فَقَالَ:

«أَيُّ الْجِهَادِ أَعْظَمُ أَجْرًا؟» قَالَ:

«أَكْثَرُهُمْ لِلَّهِ تَبَارَكَ وَتَعَالَى ذِكْرًا» قَالَ:

«فَأَيُّ الصَّائِمِينَ أَعْظَمُ أَجْرًا؟» قَالَ:

«أَكْثَرُهُمْ لِلَّهِ تَبَارَكَ وَتَعَالَى ذِكْرًا» ثُمَّ ذَكَرَ لَنَا

الصَّلَاةَ وَالزَّكَاةَ وَالْحَجَّ وَالصَّدَقَةَ كُلَّ ذَلِكَ

رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«أَكْثَرُهُمْ لِلَّهِ تَبَارَكَ وَتَعَالَى ذِكْرًا» فَقَالَ أَبُو بَكْرٍ

رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ لِعُمَرَ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ:

«يَا أَبَا حَفْصٍ! ذَهَبَ الذَّاكِرُونَ بِكُلِّ خَيْرٍ» فَقَالَ

رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«أَجَلٌ!».



97. Selon Sahl Ibn Mu'adh, un compagnon a demandé au prophète (ﷺ) « quel est le jihad le plus récompensé »

Il répondit « *celui qui fait le plus le dhikr d'Allah* ».

Il demanda encore « quel est le meilleur des joueurs »

il répondit « *celui qui fait le plus le dhikr d'Allah* ».

Ensuite, il mentionna la prière, la zakat, le pèlerinage, l'aumône volontaire. Chaque fois, le messager d'Allah (ﷺ) répondait « *celui qui fait le plus de dhikr d'Allah* ».

Abu Bakr dit alors à 'Umar « O Abu Hafs, ceux qui font le dhikr ont pris tous les bienfaits! ».

Le messager d'Allah (ﷺ) dit alors « *Assurément!* »
(Ahmed, III, 438; Heysemi, X, 74)

٩٨ . عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

أَخَذَ بِيَدِهِ يَوْمًا ثُمَّ قَالَ:

«يَا مُعَاذُ إِنِّي لِأُحِبُّكَ» فَقَالَ لَهُ مُعَاذُ:

«بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ وَأَنَا أُحِبُّكَ» قَالَ:

«أَوْصِيكَ يَا مُعَاذُ لَا تَدَعَنَّ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ أَنْ

تَقُولَ:



(اللَّهُمَّ أَعْنِي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ)».

98. Mou'adh (رضي الله عنه) raconte que le Messager de Dieu (ﷺ) lui saisit une fois la main et lui dit: « O Mou'adh! Par Dieu, je t'aime. Puis je te recommande, ô Mou'adh, de ne jamais manquer de dire à la fin de chaque prière; «Seigneur Dieu! Aide-moi à T'évoquer, à Te remercier et à T'adorer comme il se doit ». (Ahmed, V, 244-245; Abou Daoud, Witr, 26/1522; An-Nasai Sahw, 60/1301)

٩٩. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ

صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ ثَقِيلَتَانِ فِي

الْمِيزَانِ حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ:

«سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ)».

99. Selon Abou Hourayra (رضي الله عنه), le Messager de Dieu (ﷺ) a dit: « Deux paroles légères sur la langue, lourdes sur la balance (des bonnes actions) et bien aimées du Très-Miséricordieux: Soubhànallah El 'Azim (gloire et pureté à Dieu Le Très-Grand). » (Boukhari, Eymân, 19; Dua, 65; Tawheed, 58; Mouslim Dhikr, 31, At-Tirmidhi, Dua, 59/3467, Ibn Majah Adab, 56)

١٠٠. عَنْ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ



عَلَيْهِ وَسَلَّمَ:

«لَا تُكثِرُوا الْكَلَامَ بِغَيْرِ ذِكْرِ اللَّهِ فَإِنَّ كَثْرَةَ الْكَلَامِ
بِغَيْرِ ذِكْرِ اللَّهِ قَسْوَةٌ لِلْقَلْبِ وَإِنَّ أْبَعَدَ النَّاسِ مِنْ
اللَّهِ الْقَلْبُ الْقَاسِي».

100. Selon Ibn 'Omar (رضي الله عنه), le Messenger de Dieu (ﷺ) a dit: «N'abusez pas du parler où l'on n'évoque pas Dieu, car l'excès du parler où l'on n'évoque pas Dieu exalté rend le coeur dur. Or l'homme le plus éloigné de Dieu est celui qui le coeur dur». (At-Tirmidhi Zuhd, 62/2411)

13. Les Louanges et les Remerciements

١٠١. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ

رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«كُلُّ أَمْرٍ ذِي بَالٍ لَا يُبْدَأُ فِيهِ بِالْحَمْدِ أَقْطَعُ».

101. Selon Abou Hourayra (رضي الله عنه), le Messenger de Dieu (ﷺ) a dit: «Toute oeuvre importante qu'on ne commence pas en disant «la louange est à Dieu» est une oeuvre tronquée ». (Ibn Majah Nikah, 19. Abou Daoud, Edheb,

١٠٢ . عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّ اللَّهَ لَيَرْضَى عَنِ الْعَبْدِ أَنْ يَأْكُلَ الْأَكْلَةَ
فَيَحْمَدَهُ عَلَيْهَا أَوْ يَشْرَبَ الشَّرْبَةَ فَيَحْمَدَهُ عَلَيْهَا».

102. Selon Anas (رضي الله عنه), le Messager de Dieu (ﷺ) a dit: «Dieu est certainement satisfait de Son esclave quand il mange quelque chose et Le loue et quand il boit quelque chose et Le loue à cause d'elle. » (Mousslim, Dhikr, 89. At-Tirmidhi, At'ima, 18/1816)

١٠٣ . عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِذَا مَاتَ وَلَدُ الْعَبْدِ قَالَ اللَّهُ لِمَلَائِكَتِهِ: قَبِضْتُمْ
وَلَدَ عَبْدِي فَيَقُولُونَ: نَعَمْ فَيَقُولُ: قَبِضْتُمْ ثَمْرَةَ
فَوَادِهِ فَيَقُولُونَ: نَعَمْ فَيَقُولُ: مَاذَا قَالَ عَبْدِي
فَيَقُولُونَ: حَمْدَكَ وَاسْتَرْجَعِ فَيَقُولُ اللَّهُ: ابْنُوا
لِعَبْدِي بَيْتًا فِي الْجَنَّةِ وَسَمُّوهُ بَيْتَ الْحَمْدِ».



103. Selon Abou Musa Al Ash'ari (رضي الله عنه), le Messager de Dieu (ﷺ) a dit: «*Quand l'enfant de l'une des créatures (m.à.m esclaves) de Dieu meurt, Dieu dit à Ses Anges: «Ainsi vous avez repris l'âme de l'enfant de Mon esclave?» Ils disent: «Oui». Il dit: «Vous avez donc cueilli le fruit de son coeur?» Ils disent: «Oui». Il dit: «Qu'à dit Mon esclave?» Ils disent: «Il T'a loué et a dit: «Nous appartenons à Dieu et nous devons Lui revenir». Dieu exalté dit alors: «Construisez au Paradis une maison pour Mon esclave et appelez-la «la maison de la louange». (At-Tirmidhi Jenaza 36/1021)*

١٠٤ . عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
 يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
 يَقُولُ:
 «أَفْضَلُ الذِّكْرِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَفْضَلُ الدُّعَاءِ
 الْحَمْدُ لِلَّهِ».

104. Jàber (رضي الله عنه) a dit: «*J'ai entendu le Messager de Dieu dire: « La meilleure façon d'évoquer Dieu est de dire: « Il n'y a de dieu que Dieu ». (At-Tirmidhi Dua 9/3383)*

١٠٥ . عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ نَبِيَّ اللَّهِ
 صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُومُ مِنَ اللَّيْلِ حَتَّى



تَتَفَطَّرَ قَدَمَاهُ فَقَالَتْ عَائِشَةُ:

«لِمَ تَصْنَعُ هَذَا يَا رَسُولَ اللَّهِ وَقَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا

تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ؟» قَالَ:

«أَفَلَا أَحِبُّ أَنْ أَكُونَ عَبْدًا شَكُورًا».

105. Aïcha (رضي الله عنها) rapporte: « Une nuit je n'ai pas trouvé le Prophète (ﷺ). Je me suis mise à sa recherche et voilà qu'il était en position de roukù' (corps plié en avant) ou de soujûd (prosternation) et il disait: « Gloire et pureté à Toi, ainsi que louange. Il n'y a de dieu que Toi ».

Dans une autre version: « Tout à coup mes mains touchèrent la plante de ses pieds qui étaient dressés. Il (ﷺ) était à la mosquée et disait: « Seigneur Dieu! Je me mets sous la protection de Ta satisfaction contre Ta colère, sous la protection de Ton pardon contre Ton châtement, et sous Ta protection contre Toi-même. Je ne saurais Te louer, ni Te remercier autant que Tu T'es loué Toi-même ». (Boukhari Taf-sir 48/2; Mouslim Munafiqin 81, Boukhari Tahajoud, 6; Rikak, 20; Mouslim Munafiqin, 79-80; At-Tirmidhi, Salât, 187/412; An-Nasai Qiyam al-layl, 17/1642; Ibn Majah, Ikama 200)

١٠٦. عَنْ صُهِيبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ

رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:



«عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَاءٌ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَاءٌ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ».

106. Selon Souhayb Ibn Sinan (رضي الله عنه), le Messager de Dieu (ﷺ) a dit : « *Ce que l'affaire du Croyant est étonnante ! Son affaire ne comporte (pour lui) que du bien, et cette faveur n'appartient qu'au Croyant s'il est l'objet d'un événement heureux, il remercie Dieu et c'est là pour lui une bonne chose. S'il est victime d'un malheur, il l'endure avec patience et c'est là encore pour lui une bonne chose* ».

(Mousslim, Djouhd, 64)

14. Les Salutations au Messager d'Allah

١٠٧. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا مِنْ أَحَدٍ يُسَلِّمُ عَلَيَّ إِلَّا رَدَّ اللَّهُ عَلَيَّ رُوحِي حَتَّى أَرُدَّ عَلَيْهِ السَّلَامَ».

107. Selon Abou Hourayra (das) le Messager de Dieu (ﷺ) a dit : «*Toutes les fois que quelqu'un m'adresse le salut (dans ma tombe) Dieu me redonne mon âme pour que je le lui rende.*» (Abou Daoud, Manasik, 96/2041, Ahmed, II, 527)



١٠٨ . عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا».

108. Abdullâh Ibn Amr Ibn Al «As (رضي الله عنه) rapporte qu'il a entendu le Messager de Dieu (ﷺ) dire: «Celui qui me bénit une fois. Dieu le bénit dix fois à cause d'elle». (At-Tirmidhi Witr, 21/485, Mouslim Salat, 70, Abou Daoud Wiitr 26/1530; An-Nasai Adhan, 37/676; Sahw, 55/1294)

١٠٩ . عَنْ عَبْدِ اللَّهِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«أَوْلَى النَّاسِ بِي يَوْمَ الْقِيَامَةِ أَكْثَرُهُمْ عَلَيَّ صَلَاةً».

109 Selon Ibn Mas'ud (رضي الله عنه), le Messager de Dieu (ﷺ) a dit: «Les gens à qui seront les plus dignes de ma sollicitude et de mon amour, le jour de la résurrection, seront ceux qui me bénissaient le plus dans ce bas-monde» (At-Tirmidhi Witr, 21/484)

١١٠ . عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«الْبَخِيلُ الَّذِي مَنْ ذُكِرَتْ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ».



110. Selon Ali (رضي الله عنه), le Messager de Dieu (ﷺ) a dit:
 « Le vrai avare est celui auprès de qui on évoque mon nom sans qu'il me bénisse ». (At-Tirmidhi Dua 100/3546, Ahmed, I, 201)

١١١. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
 «رَغِمَ أَنْفُ رَجُلٍ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ
 وَرَغِمَ أَنْفُ رَجُلٍ دَخَلَ عَلَيْهِ رَمَضَانُ ثُمَّ انْسَلَخَ
 قَبْلَ أَنْ يُغْفَرَ لَهُ وَرَغِمَ أَنْفُ رَجُلٍ أَدْرَكَ عِنْدَهُ
 أَبَوَاهُ الْكَبِيرَ (أَوْ أَحَدَهُمَا) فَلَمْ يُدْخِلْهُ الْجَنَّةَ».

111. Selon Abou Hourayra (رضي الله عنه), le Messager de Dieu (ﷺ) a dit: « Honni soit quelqu'un auprès de qui on a évoqué mon nom sans qu'il me bénisse » (At-Tirmidhi Dua 100/3545)

15. Les Duas (Invocations)

١١٢. عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
 «الِدُّعَاءُ مُنْحُ الْعِبَادَةِ».



112. Selon Anas Ibn Mâlek (رضي الله عنه) le Prophète (ﷺ) a dit: « *L'invocation est l'essence de l'adoration* » (At-Tirmidhi Dua 1/3371)

١١٣ . عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ:
«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَحِبُّ
الْجَوَامِعَ مِنَ الدُّعَاءِ وَيَدْعُ مَا سِوَى ذَلِكَ».

113. Selon Aïsha (رضي الله عنها), le Messager de Dieu aimait de préférence les invocations concises et pleines de sens et s'abstenait des autres formules d'invocation. (Abou Daoud Witr 23/1482)

١١٤ . عَنْ فَضَالَةَ بْنِ عُيَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ:
سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا
يَدْعُو فِي صَلَاتِهِ لَمْ يُمَجِّدِ اللَّهَ تَعَالَى وَلَمْ يُصَلِّ
عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَجَلْ هَذَا» ثُمَّ دَعَاهُ فَقَالَ
لَهُ أَوْ لِغَيْرِهِ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِتَمْجِيدِ رَبِّهِ
جَلَّ وَعَزَّ وَالشَّنَاءِ عَلَيْهِ ثُمَّ يُصَلِّي عَلَيَّ النَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ يَدْعُو بَعْدُ بِمَا شَاءَ».



114. Fadala Ibn Oubeyd (رضي الله عنه) rapporte: « Le Messager de Dieu entendit quelqu'un invoquer Dieu dans sa prière sans proclamer la louange de Dieu exalté et sans bénir le Prophète (ﷺ). Le Messager de Dieu dit: « Cet homme a été trop hâtif dans sa prière (en ne la faisant pas précéder par la louange de Dieu et la bénédiction de Son Messager)». Puis il l'appela et lui dit: « Quand l'un de vous prie, qu'il commence par la louange et la glorification de Dieu, gloire et pureté à Lui. Puis qu'il bénisse le Prophète (ﷺ) et qu'il invoque ensuite Dieu pour ce qu'il veut » (Abou Daoud, Witr, 23/1481)

١١٥ . عَنْ أَبِي بِنِ كَعْبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا ذَكَرَ أَحَدًا فَدَعَا لَهُ بِدَأْ بِنَفْسِهِ.

115. Selon Ubayy Ibn Ka'b le Messager d'Allah (ﷺ) lorsqu'il voulait mentionner quelqu'un et prier pour lui, il commençait sa prière en invoquant les bénédictions sur lui-même. (At-Tirmidhi, Dua 10/3385)

١١٦ . عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«يُسْتَجَابُ لِأَحَدِكُمْ مَا لَمْ يَعْجَلْ، يَقُولُ: دَعَوْتُ رَبِّي فَلَمْ يُسْتَجَبْ لِي».



116. Selon lui encore, le Messager de Dieu a dit: «Dieu exauce vos vœux tant que vous ne vous montrez pas impatients. Vous dites alors: « J'ai invoqué mon Seigneur et Il ne m'a pas répondu ».

Dans une autre version: « Dieu ne cesse d'exaucer les vœux de quelqu'un tant qu'il ne souhaite pas une source de péché ou la rupture des liens de la parenté, à condition qu'il ne montre pas de hâte ».

On dit: « O Messager de Dieu! Quand montre-t-il de la hâte? » Il dit: « Quand il dit: « J'ai invoqué et j'ai invoqué et je ne vois venir aucune réponse », ainsi il désespère et cesse d'invoquer Dieu ». (Boukhari Dua 22; Mouslim, Dhikr, 90, 91, Abou Daoud, Wittr, 23; Tirmidhi, Dua, 12; Ibn Majah, Dua, 7)

١١٧ . عَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يَدْعُو لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ إِلَّا
قَالَ الْمَلَكُ: وَلَكَ بِمِثْلِ».

117. Selon lui encore, le Messager de Dieu disait: «Dieu exauce toujours l'invocation que fait le Musulman en faveur de son frère en son absence. Il a du côté de sa tête un Ange spécial qui lui dit à chaque bonne invoca-

tion qu'il fait pour son frère: «Amen et à toi la même chose». (Mouslim, Dhikr, 86. Abou Daoud Witr 29)

16. Durée des Actes Surrérogatoires (Volontaires)

١١٨ . عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَحَبُّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ تَعَالَى أَدْوَمُهَا وَإِنْ قَلَّ».

118. Aïcha (رضي الله عنها) rapporte que le Prophète (ﷺ) entra chez elle alors qu'elle était avec une autre femme.

Il dit : « Qui est donc celle-ci ? »

Elle dit : « Un telle qui vient me parler du grand nombre de ses prières. »

Il dit : « Ne vous surchargez point ainsi car on ne vous a imposé que ce que vous pouvez supporter. Par Dieu, Dieu ne se lasse pas de vous récompenser jusqu'à ce que vous vous lassiez de faire des oeuvres de bien. La meilleur façon de L'adorer est pour Lui ce que vous faites avec persévérance. » (Mouslim, Mousafirîn, 218, Boukhari Rikâk, 18)

١١٩ . عَنْ عَلْقَمَةَ: قُلْتُ لِعَائِشَةَ رَضِيَ اللَّهُ
تَعَالَى عَنْهَا:



«هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
يَخْتَصُّ مِنَ الْأَيَّامِ شَيْئًا؟» قَالَتْ:

«لَا، كَانَ عَمَلُهُ دِيمَةً وَأَيُّكُمْ يُطِيقُ مَا كَانَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُطِيقُ».

119. Alqamah Ibn Kays (رضي الله عنه) raconte: «J'ai demandé à Aïcha (رضي الله عنها) la mère des croyants : « Est-ce que le Messager d'Allah consacrait certains jours pour une certaine sorte d'adoration ? »

Aïcha (رضي الله عنها) me répondit : « Non ! Les actes du Messager d'Allah (ﷺ) étaient comme une pluie fine et continue. Qui aura suffisamment de force pour accomplir ce que le Messager d'Allah (ﷺ) faisait ? » (Boukhari Sawm, 64; Rikâk, 18; Mouslim, Mousafrin, 217)

١٢٠. عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ:
«الْشِّتَاءُ ربيعُ الْمُؤْمِنِ».

120. Selon Abou Said al-Khoudri (رضي الله عنه) le Messager d'Allah (ﷺ) a dit : «L'hiver est le printemps des croyants...» (Ahmed, III, 75)



١٢١. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ
 اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
 «إِنَّ اللَّهَ قَالَ: مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ
 وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا
 افْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ
 حَتَّىٰ أَحِبَّهُ فَإِذَا أَحَبَّهُتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ
 وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ
 الَّتِي يَمْشِي بِهَا وَلَئِن سَأَلَنِي لِأَعْطِيَنَّهُ وَلَئِنِ اسْتَعَاذَنِي
 لِأُعِيذَنَّهُ وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ
 نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ».

121. Abou Hourayra (رضي الله عنه) rapporte que le Messager de Dieu (ﷺ) a dit : « Dieu le Très-Haut a dit : « Celui qui se fait ennemi de l'un de Mes bien-aimés, je lui ai effectivement déclaré la guerre. Mon esclave ne s'est jamais rapproché de Moi par une oeuvre plus aimable à Moi que par les obligations que Je lui ai imposées. Mon esclave ne cesse de se rapprocher de Moi par les actes surérogatoires jusqu'à ce que Je l'aime. Une fois que Je l'ai aimé, Je deviens son ouïe avec laquelle il entend, sa vue avec laquelle il voit, sa main avec laquelle il combat et son pied avec lequel



il marche. S'il Me demande alors quelque chose Je la lui donne et, s'il se met sous Ma protection, Je la lui accorde ».

(Boukhari rikâk, 38, Ahmed, vi, 256; Ibn-Hibbân, *sahih*, ii, 58/347)

١٢٢ . عَنْ عُتْبَةَ بْنِ عَبْدِ رَبِيِّ اللَّهِ عَنْهُ قَالَ: إِنَّ
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لَوْ أَنَّ رَجُلًا يُجْرُ عَلَى وَجْهِهِ مِنْ يَوْمٍ وُلِدَ إِلَى
يَوْمٍ يَمُوتُ هَرَمًا فِي مَرْضَاةِ اللَّهِ عَزَّ وَجَلَّ لِحَقَّرَهُ
يَوْمَ الْقِيَامَةِ».

122. Utba Ibn Abd (رضي الله عنه) a dit: Le Messager d'Allah (ﷺ) a dit: « Si une personne passe toute sa vie de la naissance à la mort à rechercher l'agrément d'Allah en adoration, obéissant à Allah et servir Son chemin, ne trouvera pas cela suffisant le Jour du Jugement et aurait souhaité en accomplir plus. » (Ahmed, IV, 185; Bayhaki, *Shuab*, I, 479; Heysemi, I, 51; X, 225, 358)

17. L'adoration pendant les heures de trouble

١٢٣ . عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْعِبَادَةُ
فِي الْهَرَجِ كَهَجْرَةِ إِلَيَّ».



123. Selon Ma'qil Ibn Yasar (رضي الله عنه), le Messager de Dieu a dit: « *L'adoration de Dieu en période de troubles équivaut à un exil en ma compagnie* ». (Mousslim, Fitna, 130, At-Tirmidhi Fitnah 31/2201; Ibn Majah Fitnah 14)

١٢٤ . عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :
«وَيْلٌ لِلْعَرَبِ مِنْ شَرِّ قَدِ اقْتَرَبَ فِتْنًا كَقَطْعِ اللَّيْلِ
الْمُظْلِمِ يُضْبِحُ الرَّجُلُ مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا يَبِيعُ
قَوْمَ دِينَهُمْ بِعَرَضٍ مِنَ الدُّنْيَا قَلِيلٍ . الْمُتَمَسِّكُ
يَوْمئِذٍ بِدِينِهِ كَالْقَابِضِ عَلَى الْجَمْرِ» .

124. Selon Abou Hourayra (رضي الله عنه), le Messager de Dieu (ﷺ) a dit : « *Hâtez-vous de faire des bonnes oeuvres car il va y avoir des périodes de troubles et de tentations telles des parties d'une nuit sombre. L'homme s'y trouve croyant le matin et mécréant le soir, ou croyant le soir et mécréant le matin. Il vend sa religion pour biens éphémères de ce bas-monde* » (Ahmed, II, 390, Mousslim, Iman, 186; At-Tirmidhi Fitnah, 30/2196)



18. La Retraite Pieuse dans les Mosquées

١٢٥. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْتَكِفُ فِي كُلِّ رَمَضَانَ عَشْرَةَ أَيَّامٍ فَلَمَّا كَانَ الْعَامُ الَّذِي قُبِضَ فِيهِ إِعْتَكَفَ عِشْرِينَ يَوْمًا.

125. Selon Abou Hourayra (رضي الله عنه), le Prophète (ﷺ) observait une retraite de contemplation durant dix jours de chaque mois de Ramadan. Dans l'année où il devait mourir, il l'observa durant vingt jours." (Boukhari Itikef, 17. Abou Daoud Sawm, 78; Ibn Majah Sawm, 58)

١٢٦. عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِئْزَرَهُ وَأَحْيَا لَيْلَهُ وَأَيْقَظَ أَهْلَهُ.

126. Aïcha (رضي الله عنها) a dit : « Le Messenger de Dieu (ﷺ) dès que venaient les dix dernières nuits du mois de Ramadhan, les passaient à prier. Il faisait ainsi veiller sa famille, se mettait sérieusement à l'oeuvre se serrait fortement son pagne (c'est-à-dire s'abstenait d'avoir des rapports avec des femmes) et s'armait d'énergie pour s'adonner à son adoration de Dieu» (Boukhâri Leyletu'l-Kadr, 5; Mouslim, Itikef 7. Abou Daoud Ramadhan, 1; An-Nasai Qiyamü'l-leyl, 17; Ibn Majah, Sawm, 57)



F. SE PREMUNIR CONTRE LES PECHES

1. Allah est jaloux devant les péchés de Son Serviteur

١٢٧. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «إِنَّ اللَّهَ يَعَارُ وَغَيْرُهُ اللَّهُ أَنْ يَأْتِيَ الْمُؤْمِنُ مَا حَرَّمَ اللَّهُ».

127. Selon Abou Hourayra (رضي الله عنه), le Prophète (ﷺ) a dit: «Dieu le Très-Haut est jaloux. Sa jalousie se manifeste quand l'homme commet ce que Dieu lui a interdit». (Boukhari Nikah, 107; Mouslim, Tawbah 36, At Tirmidhî, Radâ, 14/1168; Ahmed, II, 519, 536, 539)

١٢٨. عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا أَحَدٌ أَغْيَرَ مِنَ اللَّهِ وَلِذَلِكَ حَرَّمَ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَّنَ».

128. Abdullah Ibn Mas'ud (رضي الله عنه) a dit que le Messager d'Allah (ﷺ) a dit: « Personne n'est plus jaloux qu'Allah. De ce fait il prohibe les péchés honteux qu'ils

soient commis ouvertement ou en secret». (Mousslim, Tawba, 33, 32-35, Boukhari, Tefsîr, 6/7; Tawheed, 15)

١٢٩. عَنْ ثَوْبَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ

اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِنَّ الرَّجُلَ لَيُحْرَمُ الرِّزْقَ بِالدَّنْبِ يُصِيبُهُ وَلَا يَزِدُّ

الْقَدَرَ إِلَّا الدُّعَاءَ وَلَا يَزِيدُ فِي الْعُمُرِ إِلَّا الْبِرُّ».

129. Thawban (رضي الله عنه) rapporte que le Messager d'Allah (ﷺ) a dit : « Une personne peut voire une diminution de sa subsistance en raison des péchés qu'il a commis. Seule la prière peut changer la destinée. Seules les bonnes actions, manières et vertus peuvent prolonger la vie » (Ahmed, V, 277, 280, 282; Ibn Majah Muqaddima, 10; Fiten, 22; Hâkim, I, 670/1814)

2. Les Grands Péchés

a. L'Associassonisme et la Désobéissance aux Parents

١٣٠. عَنْ أَبِي بَكْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ

النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«أَلَا أَنْبِئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ؟» -ثَلَاثًا- قَالُوا:



«بَلَىٰ يَا رَسُولَ اللَّهِ» قَالَ:
 «الْإِشْرَاكُ بِاللَّهِ وَعُقُوقُ الْوَالِدَيْنِ» وَجَلَسَ وَكَانَ
 مُتَكِنًا فَقَالَ:
 «أَلَا وَقَوْلُ الزُّورِ» قَالَ فَمَا زَالَ يُكْرِرُهَا حَتَّى
 قُلْنَا: «لَيْتَهُ سَكَتَ».

130. Selon Abou Bakra Ibn Al-Harith (رضي الله عنه), le Messager de Dieu (ﷺ) a dit: «Voulez-vous que je vous informe des plus grands péchés?». Nous dîmes: «Certainement que oui, ô Messager de Dieu!» Il dit: «Le fait de donner à Dieu des associés, l'ingratitude envers les deux parents...» Il était appuyé à quelque chose. Il se mit assis et dit: «Attention! Et le parler mensongère! le faux témoignage». Il ne cessa de les répéter jusqu'à ce que nous dîmes: «Que ne s'est-il donc tu!». (Boukhari Chahada 10; Adab 6; Istizân, 35; Istitâbe, 1; Mouslim Imân, 143. At Tirmizî, Chahada, 3; Birr, 4; Tefsîr, 4/5)

١٣١ . عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ
 رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
 «إِنَّ أَخْوَفَ مَا أَتَخَوَّفُ عَلَى أُمَّتِي الْإِشْرَاكُ بِاللَّهِ
 أَمَا إِنِّي لَسْتُ أَقُولُ يَعْبُدُونَ شَمْسًا وَلَا قَمَرًا وَلَا
 وَتَنَّا وَلَكِنِ أَعْمَالًا لِغَيْرِ اللَّهِ وَشَهْوَةً خَفِيَّةً».



131. Selon Cheddad Ibn Aws (رضي الله عنه) le Messenger d'Allah (ﷺ) a dit: «Ce que je crains le plus pour mes disciples, c'est d'associer quelque chose à Allah. Quand je dis cela je ne veux pas parler du fait d'adorer le soleil, la lune ou des idôles. Ce qui me fait peur, c'est le fait d'agir pour quelqu'un d'autre qu'Allah ou pour assouvir un désir caché» (Ibn Majah Zuhd, 21)

١٣٢ . عَنِ الْمُغِيرَةَ بْنِ شُعْبَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ
النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْكُمْ عُقُوقَ الْأُمَّهَاتِ وَمَنْعَ
وَهَاتِ وَوَأَدَ الْبَنَاتِ وَكَرِهَ لَكُمْ قَيْلَ وَقَالَ وَكَثْرَةَ
السُّؤَالِ وَإِضَاعَةَ الْمَالِ».

132. Warad, le secrétaire d'al-Moughyra, a dit: «Parmi ce qu'il m'a dicté dans lune de ses lettres à Mouàwiya (رضي الله عنه): «...le Prophète (ﷺ) interdisait les bavardages inutiles, la dilapidation de l'argent et l'excès des questions. Il interdisait aussi de manquer de piété filiale envers les mères, de tuer les filles à leur naissance et d'exiger ses droits sans remplir ses devoirs». (Boukhari Adab, 6; Istikrâz, 19; Zakât, 53; Mouslim, Aqdiya, 10-14)



١٣٣ . عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ
النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«رَضِيَ الرَّبُّ فِي رَضَى الْوَالِدِ وَسَخَطُ الرَّبِّ فِي
سَخَطِ الْوَالِدِ».

133. Abdallah Ibn Amr (رضي الله عنه) raconte que le Messager d'Allah (ﷺ) a dit : « *La satisfaction d'Allah se trouve dans la satisfaction des parents et la colère d'Allah se trouve dans la colère des parents.* » (At Tirmizi, Birr, 3/1899; Hâkim, IV, 168/7249)

١٣٤ . عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«رَغِمَ أَنْفٌ ثُمَّ رَغِمَ أَنْفٌ ثُمَّ رَغِمَ أَنْفٌ» قِيلَ:
«مَنْ يَا رَسُولَ اللَّهِ؟» قَالَ:
«مَنْ أَدْرَكَ أَبَوَيْهِ عِنْدَ الْكِبَرِ أَحَدَهُمَا أَوْ كِلَيْهِمَا
فَلَمْ يَدْخُلِ الْجَنَّةَ».

134. Abou Hourayra (رضي الله عنه) raconte que le Messager d'Allah (ﷺ) a dit : « *Qu'il soit humilié, qu'il soit humilié, qu'il soit humilié.* »

« Qui Ô Messager d'Allah ? »

Le Messager d'Allah (ﷺ) a répondu : « *Celui qui a eu le bienfait d'avoir des parents âgés et malgré cela n'est pas rentré au Paradis.* » (Mousslim Birr 9, 10)

b. Le Meurtre et le Suicide

١٣٥. عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سُئِلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْكَبَائِرِ قَالَ: «الْإِشْرَاكُ بِاللَّهِ وَعُقُوقُ الْوَالِدَيْنِ وَقَتْلُ النَّفْسِ وَشَهَادَةُ الزُّورِ».

135. Anas (رضي الله عنه) a dit : « Quand on a interrogé le Messager d'Allah (ﷺ) sur les péchés majeurs il a répondu : « *le fait d'associer un partenaire à Allah, de désobéir à ses parents, de tuer quelqu'un et le faux témoignage* » (Boukhari Chahada 10)

١٣٦. عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَنْ يَزَالَ الْمُؤْمِنُ فِي فُسْحَةٍ مِنْ دِينِهِ مَا لَمْ يُصِبْ دَمًا حَرَامًا».



136. Abdallah Ibn Omar (رضي الله عنه) a rapporté que le Messager d'Allah (ﷺ) a dit: «Le croyant, tant qu'il n'a pas fait couler le sang interdit demeure dans le domaine de la religion (en espérant la Miséricorde divine) » (Boukhari Diyât, 1)

١٣٧ . عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو بْنِ الْعَاصِ رَضِيَ
اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَتْلُ مُؤْمِنٍ أَكْبَرُ
عِنْدَ اللَّهِ مِنْ زَوَالِ الدُّنْيَا».

137. Abdallah Ibn Amr Ibn el As (رضي الله عنه) a dit : «Le Messager d'Allah (ﷺ) a dit: « Je jure par Celui qui tient mon âme dans sa main, tuer un croyant est plus grave auprès d'Allah que la disparition de ce monde. » (An-Nasai Tahrîmud-Dam, 2/3984, At-Tirmidhi Diyât, 7/1398; Ibn Majah Diyât, 1)

١٣٨ . عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَوَّلُ مَا يُقْضَى بَيْنَ النَّاسِ فِي الدِّمَاءِ».

138. Selon Ibn Masûd (رضي الله عنه), le Prophète (ﷺ) a dit: «Le premier cas qui sera jugé entre les Humains, le

jour de la résurrection, sera celui des sangs (des crimes)»

(Boukhari Diyât, 1; Mouslim, Kasâme, 28)

١٣٩. عَنْ أَبِي الْحَكَمِ الْبَجَلِيِّ قَالَ: سَمِعْتُ
 أَبَا سَعِيدِ الْخُدْرِيِّ وَأَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
 يَذْكُرَانِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
 «لَوْ أَنَّ أَهْلَ السَّمَاءِ وَأَهْلَ الْأَرْضِ اشْتَرَكُوا فِي
 دَمِ مُؤْمِنٍ لَأَكْبَهُمُ اللَّهُ فِي النَّارِ».

139. Abou El Hakem al Bajali a dit: «J'ai entendu Abou Said el Khodri et Abou Hourayra (رضي الله عنه) citer ces paroles du Messager d'Allah (ﷺ): « Si les habitants des Cieux et de la terre se mettaient ensemble pour tuer un Croyant, ou qu'ils acceptent de le tuer, Allah les enverrait tous en Enfer» (At-Tirmidhi Diyât 8/1398)

١٤٠. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ
 صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
 «مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ فِي نَارِ
 جَهَنَّمَ يَتَرَدَّى فِيهِ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ
 تَحَسَّى سُمًّا فَقَتَلَ نَفْسَهُ فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي
 نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ قَتَلَ نَفْسَهُ



بِحَدِيدَةٍ فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَجَأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ
جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا».

140. Abou Hourayra (رضي الله عنه) a rapporté que le Messager d'Allah (ﷺ) a dit : « *Celui qui se suicide avec un couteau se retrouvera en enfer pour l'éternité entrain de se planter un couteau. Celui qui boit du poison et meurt se retrouvera en enfer pour l'éternité entrain de le boire. Et celui qui se suicide en se jetant du haut d'une montagne tombera pour toujours dans le feu de l'enfer* » (Boukhari Médecine 56; Mouslim Imân 175, At-Tirmidhi Médecine 7/2044-2045 An-Nasai Jenaza 68 Abou Daoud, Médecine, 11/3872)

c. Mentir en Jurant que c'est la vérité

١٤١ . عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ
قَالَ: قِيلَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَيَكُونُ الْمُؤْمِنُ جَبَانًا؟» فَقَالَ:
«نَعَمْ» فَقِيلَ لَهُ:
«أَيَكُونُ الْمُؤْمِنُ بَخِيلًا؟» فَقَالَ:
«نَعَمْ» فَقِيلَ لَهُ:
«أَيَكُونُ الْمُؤْمِنُ كَذَابًا؟» فَقَالَ:
«لَا!».



141. Safwan Ibn Suleym (رضي الله عنه) raconte: «On a demandé au Messager d'Allah (ﷺ): «Le croyant est-il peureux ? »

Il a répondu : « *Oui il peut l'être* »

On a alors demandé: « Est-ce que le croyant peut-être avare ? »

Le Messager d'Allah répondit encore : « *Oui il peut l'être* »

On a ensuite demandé : « Le croyant peut-il être menteur ? »

Le Messager d'Allah a cette fois répondu : « *Non ! Absolument pas ! Il ne peut pas l'être !* » (Muwatta', kalam, 19; Bayhaki, Shuab, IV, 207)

١٤٢ . عَنْ مَعَاوِيَةَ بْنِ جَيْدَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«وَيْلٌ لِلَّذِي يُحَدِّثُ فَيَكْذِبُ لِيُضْحِكَ بِهِ الْقَوْمَ
وَيْلٌ لَهُ وَوَيْلٌ لَهُ».

142. Muawiya Ibn Jayda (رضي الله عنه) a dit: «J'ai entendu le Messager d'Allah (ﷺ) dire: «*Malheur à celui qui invente une histoire pour faire rire les gens. Malheur à lui! Malheur à lui !*» (Abou Daoud, Adab, 80/4990; At-Tirmidhi Zuhd, 10/2315)



١٤٣ . عَنْ أَبِي أُمَامَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَنَا زَعِيمٌ بِبَيْتٍ فِي رِبْضِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْمِرَاءَ
وَإِنْ كَانَ مُحِقًّا وَبَيْتٍ فِي وَسْطِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ
الْكُذِبَ وَإِنْ كَانَ مَارِحًا وَبَيْتٍ فِي أَعْلَى الْجَنَّةِ
لِمَنْ حَسَنَ خُلُقَهُ».

143. Selon Abou Oumama Al Bahili (رضي الله عنه), le Messager de Dieu (ﷺ) a dit: «Je garantis une maison dans les faubourgs du Paradis à celui qui se sera abstenu de toute polémique même quand il avait raison. Je garantis une maison au coeur du Paradis à celui qui se sera abstenu du mensonge pas même en plaisantant. Je garantis une maison dans les plus hauts lieux du Paradis à celui qui aura été affable et de bonne moralité» (Abou Daoud Adab 7/4800, At Tirmizî, Birr, 58/1993; Ibn Majah Muqaddimah, 7)

١٤٤ . عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنْ تَحَلَّمَ بِحُلْمٍ لَمْ يَرَهُ كُفْلٌ أَنْ يَعْقِدَ بَيْنَ
شَعِيرَتَيْنِ وَلَنْ يَفْعَلَ».



144. Selon Ibn Abbâs (رضي الله عنه), le Prophète (ﷺ) a dit: «Celui qui prétend à tort avoir vu un des rêves est chargé, le jour de la résurrection, de nouer les extrémités de deux grains d'orge et il ne pourra jamais le faire». ... (Boukhari Ta'bir, 45 Abou Daoud Adab, 88/5024; At Tirmizi les rêves 8, Ibn Majah les rêves, 8)

١٤٥ . عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا
 قَالَ: جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
 فَقَالَ: «يَا رَسُولَ اللَّهِ مَا الْكَبَائِرُ؟» قَالَ:
 «الْإِشْرَاكُ بِاللَّهِ» قَالَ:
 «ثُمَّ مَاذَا؟» قَالَ:
 «ثُمَّ عُقُوقُ الْوَالِدَيْنِ» قَالَ:
 «ثُمَّ مَاذَا؟» قَالَ: «الْيَمِينُ الْغَمُوسُ» قُلْتُ:
 «وَمَا الْيَمِينُ الْغَمُوسُ» قَالَ:
 «الَّذِي يَقْتَطِعُ مَالَ امْرِئٍ مُسْلِمٍ هُوَ فِيهَا كَاذِبٌ».

145. Selon Abdullâh Ibn Amr Ibn Al As (رضي الله عنه), le Prophète (ﷺ) a dit: «Les grands péchés sont:

1. Le fait de donner à Dieu des associés.
2. Le manque de piété filiale.
3. Le meurtre.



4. Le faux serment pour usurper le droit des autres»..

(Boukhari, İstîtâbetü'l-Mürteddîn, 1; Eymân, 16; Diyât, 2, At-Tirmidhi Tefsir, 4/3020; An-Nasai Tahrîmü'd-Dem, 3/4009; Kasâme, 48)

d. Le Prêt et l'Emprunt avec Intérêt : L'Usure (Riba)

١٤٦ . عَنْ جَابِرِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: لَعَنَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ
وَكَاتِبَهُ وَشَاهِدِيَهُ وَقَالَ:
«هُمْ سَوَاءٌ».

146. Jabir (رضي الله عنه) rapporte que le Messager d'Allah (paix et salut sur lui) a maudit celui qui se nourrit d'usu-re (Ribâ), celui qui la produit, celui qui l'enregistre et ce-lui qui en sert de témoin... Il a dit: «ils sont tous pareils» (Mousslim, Mûsâkât 105-106, Boukhari, Büyû 24, 25, 113 Abou Dâvûd, Büyû, 4/3333; At Tirmizî, les sorcelleries, 2/1206 Ibn Majah Tijarah, 58)

١٤٧ . عَنْ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَا أَحَدٌ أَكْثَرَ مِنَ الرِّبَا إِلَّا كَانَ عَاقِبَتُهُ أَمْرُهُ إِلَى
قَلَّةٍ».



147. Selon Abdullah Ibn Mas'ud (رضي الله عنه) le Messager d'Allah (ﷺ) a dit : « *La juste fin de celui qui augmente ses biens par l'usure est que ces biens diminuent jusqu'à ce qu'il devienne pauvre.* » (Ibn Majah Tijârâ 58; Hâkim, IV, 353/7892; Bayhaki, *Shuab*, IV, 392/5512; Tabarani *Kebir*, X, 223/10539)

١٤٨ . عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ :
«لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ لَا يَبْقَى أَحَدٌ إِلَّا أَكَلَ الرَّبَا فَإِنْ لَمْ يَأْكُلْهُ أَصَابَهُ مِنْ غُبَارِهِ».

148. Selon Abou Hourayra (رضي الله عنه) le Messager d'Allah (ﷺ) a dit: «*Il viendra le temps où il n'y aura plus une seule personne qui ne percevra pas l'intérêt. Même si quelqu'un ne le perçoit pas directement, sa poussière l'atteindra.* » (Abou Daoud, Büyû, 3/3331. An-Nasai les sorcelleries, 2/4452; Ibn Majah Tijara 58)

e. La Consommation d'Alcool

١٤٩ . عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :
«كُلُّ مُسْكِرٍ حَمْرٌ وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ وَمَنْ شَرِبَ



الْحَمْرَ فِي الدُّنْيَا فَمَاتَ وَهُوَ يُدْمِنُهَا لَمْ يَتُبْ لَمْ
يَشْرَبْهَا فِي الْآخِرَةِ».

149. Ibn Omar (رضي الله عنه) a dit: « *Toute boisson enivrante est du vin et toute boisson enivrante est interdite. Celui qui boit continuellement du vin sans se repentir n'aura pas le vin (du Paradis) dans l'au-delà.* » (Mouslim Livre des Boissons 73, 77. Boukhari Livre des Boissons, 1; Abou Daoud, Livre des Boissons 5)

١٥٠. عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَا أَسْكَرَ كَثِيرُهُ فَقَلِيلُهُ حَرَامٌ».

150. Jaber ben Abdallah (رضي الله عنه) rapporte que le Messager d'Allah (ﷺ) a dit : « *Ce qui enivre en grande quantité est interdit en petite quantité* » (Abou Daoud Boissons 5/3681; At Tirmizi Livre des Boissons 3/1865)

١٥١. عَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:
أَوْصَانِي خَلِيلِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا تَشْرَبِ الْحَمْرَ فَإِنَّهَا مِفْتَاحُ كُلِّ شَرٍّ».



151. Abou Darda (رضي الله عنه) a dit: « Le Messager d'Allah (ﷺ) que j'aimais plus que tout m'a conseillé :« Ne consomme pas d'alcool car c'est la clef de tous les vices et le plus honteux des vices. » (Ibn Majah Livre des Boissons 1)

١٥٢ . عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ : قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَعَنَ اللَّهُ الْخَمْرَ وَشَارِبَهَا وَسَاقِيَهَا وَبَائِعَهَا
وَمُتَبَاعَهَا وَعَاصِرَهَا وَمُعْتَصِرَهَا وَحَامِلَهَا
وَالْمَحْمُولَةَ إِلَيْهِ».

152. Abdallah Ibn Omar (رضي الله عنه) a dit que le Messager d'Allah (ﷺ) a dit : « Allah a maudit le vin (l'alcool), et celui qui le sert, qui le boit, qui l'extrait, qui en demande l'extraction, qui le transporte, à qui il est transporté, qui le vend, qui l'achète, et qui utilise son argent ». (Hakim Al-Moustadrak/V.2/P 37/2235 & Abou Daoud le Livre des boissons /2 Hadith 3674)).

١٥٣ . عَنْ جَابِرِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«...وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يَجْلِسُ
عَلَى مَائِدَةٍ يُدَارُ عَلَيْهَا بِالْخَمْرِ».



153. Jaber (رضي الله عنه) rapporte que le Messager d'Allah (ﷺ) a dit : « Ceux qui croient en Allah et au Jour dernier ne doivent pas s'asseoir à une table où l'alcool est servi (même s'ils n'en boivent pas). (ad-Dârimî 2092, Ahmad 14241 ; At-Tirmidhî 2801, Ahmad 126).

١٥٤ . عَنْ جَابِرِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا قَدِمَ مِنْ
جَيْشَانَ وَجَيْشَانَ مِنَ الْيَمَنِ فَسَأَلَ النَّبِيَّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ شَرَابٍ يَشْرَبُونَهُ بِأَرْضِهِمْ مِنْ
الذَّرَةِ يُقَالُ لَهُ الْمِزْرُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ: «أَوْ مُسْكِرٌ هُوَ؟» قَالَ:
«نَعَمْ» قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«كُلُّ مُسْكِرٍ حَرَامٌ إِنَّ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ عَهْدًا
لِمَنْ يَشْرَبُ الْمُسْكِرَ أَنْ يَسْقِيَهُ مِنْ طِينَةِ الْحَبَالِ»
قَالُوا: «يَا رَسُولَ اللَّهِ وَمَا طِينَةُ الْحَبَالِ؟» قَالَ:
«عَرَقُ أَهْلِ النَّارِ أَوْ عُصَاةُ أَهْلِ النَّارِ».

154. Jaber (رضي الله عنه) rapporte: «Un homme venu de Jäïchan une ville du Yémen a demandé au Messager d'Allah (ﷺ) au sujet d'une boisson qui était bue dans leur pays et qui était préparée de Mais appelé Misr. »



Le Messager d'Allah (ﷺ) a demandé : « *Est-ce que cette boisson enivre ?* »

L'homme a répondu : « oui »

Le Messager d'Allah (ﷺ) a alors dit : « *Tout ce qui enivre est interdit. Allah l'Exalté et Majestueux a promis à ceux qui boivent des boissons enivrantes qu'ils seront de ceux qui boiront le « Tinatoul Khabal »* »

Ils ont demandé : « *Qu'est-ce que le Tinatoul Khabal ?* »

Le Messager d'Allah (ﷺ) a dit : « *C'est la sueur des gens de l'enfer ou leur sève (sang et pus)* » (Moulim Livre des Boissons 72, Abu Daoud Livre des Boissons 5)

f. L'Adultère

١٥٥ . عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللَّهِ

صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ :

« يَا أُمَّةَ مُحَمَّدٍ مَا أَحَدٌ أَعْيَرَ مِنَ اللَّهِ أَنْ يَرَى عَبْدَهُ

أَوْ أُمَّتَهُ يَزْنِي ! يَا أُمَّةَ مُحَمَّدٍ لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ

لَضَحِكْتُمْ قَلِيلًا وَلَبَكَيْتُمْ كَثِيرًا » .

155. Selon le récit de notre mère Aïcha (رضي الله عنها) le Messager d'Allah (ﷺ) a dit : « *Ô communauté de mo-*

hammad ! il n'y a personne de plus jaloux que dieu lorsqu'il voit son serviteur ou sa servante commettre la fornication. Ô communauté de mohammad ! si vous saviez ce que je sais, vous ririez peu et vous pleureriez beaucoup ! » (Boukhâri Nikah 107& Boukhari hadith n°5221)

١٥٦. عَنْ بُرَيْدَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ

صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعَلِيِّ:

«يَا عَلِيُّ لَا تُتْبِعِ النَّظْرَةَ النَّظْرَةَ فَإِنَّ لَكَ الْأُولَى

وَلَيْسَتْ لَكَ الْآخِرَةُ».

156. Burayda (رضي الله عنه) a dit: « Le Messager d'Allah (ﷺ) a dit: « Ô Ali, ne jette pas deux regards successifs sur une femme, car si le premier regard t'est pardonné, il n'en est pas ainsi du second ». (Rapporté par At-Tirmithi, 2701et Adab 28/2777, Abou Daoud Nikah 42-43/2149, Heysemi VIII 63 et cité dans Sahih al-Djami' 7953)

١٥٧. عَنْ أَبِي أَمَامَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ

صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَا مِنْ مُسْلِمٍ يَنْظُرُ إِلَى مَحَاسِنِ امْرَأَةٍ أَوْ لَمَمَةٍ مَرَّةٍ

ثُمَّ يَغْضُ بَصْرَهُ إِلَّا أَحَدَّثَ اللَّهُ لَهُ عِبَادَةً يَجِدُ

حَلَاوَتَهَا».



157. Selon Abou Oumamah (رضي الله عنه) le Prophète (ﷺ) a dit: «Allah Le Très-Haut donnera à celui qui se détourne la tête quand il voit la beauté d'une fille une récompense égale à celle d'un acte d'adoration dont il ressentira la douceur dans le cœur.» (Hakim, Ahmed, V, 264; Haythami, VIII, 63)

١٥٨ . عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّهُ سَمِعَ

النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«لَا يَخْلُونَ رَجُلٌ بِامْرَأَةٍ وَلَا تُسَافِرَنَّ امْرَأَةٌ إِلَّا

وَمَعَهَا مَحْرَمٌ» فَقَامَ رَجُلٌ فَقَالَ:

«يَا رَسُولَ اللَّهِ اكْتَبَيْتُ فِي غَزْوَةٍ كَذَا وَكَذَا

وَخَرَجَتِ امْرَأَتِي حَاجَةً؟» قَالَ:

«أَذْهَبْ فَحُجَّ مَعَ امْرَأَتِكَ».

158. Ibn «Abbas (رضي الله عنه) rapporte qu'il a entendu le Prophète (ﷺ) dire: «Surtout qu'un homme ne reste pas en tête à tête avec une femme sauf si elle est accompagnée d'un parent n'ayant pas le droit de l'épouser. De même que la femme n'a pas le droit de voyager sans être accompagnée de ce parent».

Quelqu'un dit: «O Messager de Dieu! Ma femme est sortie en pèlerinage et je viens d'être enrôlé pour telle campagne militaire». Il lui dit: «Va plutôt faire le



pèlerinage avec ta femme». (Boukhârî, Jihâd, 140; Nikâh, 111; Mouslim, Hajj, 424; Ahmed, I, 222. At Tirmizî, Radâ', 15-17; Fiten, 7)

g. La Trahison

١٥٩. عَنْ أَنَسِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَلَّمَا خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا قَالَ: «لَا إِيمَانَ لِمَنْ لَا أَمَانَةَ لَهُ وَلَا دِينَ لِمَنْ لَا عَهْدَ لَهُ».

159. Anas Ibn Malek (رضي الله عنه) raconte : Le Prophète (ﷺ) avait coutume de dire dans la plupart de ses prêches : « *Celui qui n'honore pas la confiance qu'on place en lui n'a pas vraiment la foi et celui qui ne tient pas ses engagements n'est pas vraiment soumis à la religion de l'islam* » (Ahmed III, 154, 135)

١٦٠. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «آيَةُ الْمُنَافِقِ ثَلَاثٌ إِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا وَعَدَ أَخْلَفَ وَإِذَا أُؤْتِمِنَ خَانَ» وَفِي رِوَايَةٍ: «وَإِنْ صَامَ وَصَلَّى وَزَعَمَ أَنَّهُ مُسْلِمٌ».



160. Selon Abou Hourayra (رضي الله عنه), le Messager de Dieu a dit : « On reconnaît l'hypocrite à l'une de ces trois caractéristiques :

- Quand il parle il ment.
- Quand il promet il ne teint pas sa promesse
- Quand on lui confie un dépôt il le trahit.

Dans une autre version il ajoute : ...quand bien même il a observé le jeûne, pratiqué la prière et prétendu être musulman. (Mousslim Imân, 109)

١٦١. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَدِّ الْأَمَانَةَ إِلَى مَنْ ائْتَمَنَكَ وَلَا تَخُنْ مَنْ خَانَكَ».

161. Abou Hourayra (رضي الله عنه) a dit que le Messager d'Allah (ﷺ) a dit : « Restitue le dépôt à celui qui te l'a confié, et ne trahis pas celui qui t'a trahi. » rapporté par Abou Daoud (Kitab Al-Buyu), 79/3535 et At-Tirmidhi (Kitab Al-Buyu), 38/1264

١٦٢. عَنْ عَدِيِّ بْنِ عَمِيرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«مَنْ اسْتَعْمَلَنَا مِنْكُمْ عَلَى عَمَلٍ فَكَتَمْنَا مَخِيضًا



فَمَا فَوْقَهُ كَانَ غُلُوبًا يَأْتِي بِهِ يَوْمَ الْقِيَامَةِ» قَالَ
 فَقَامَ إِلَيْهِ رَجُلٌ أَسْوَدُ مِنَ الْأَنْصَارِ كَأَنِّي أَنْظُرُ
 إِلَيْهِ فَقَالَ: «يَا رَسُولَ اللَّهِ، اقْبَلْ عَنِّي عَمَلَكَ»
 قَالَ: «وَمَا لَكَ»

قَالَ: «سَمِعْتُكَ تَقُولُ كَذَا وَكَذَا»

قَالَ: «وَأَنَا أَقُولُهُ الْآنَ: مَنْ اسْتَعْمَلَنَاهُ مِنْكُمْ
 عَلَى عَمَلٍ فَلْيَجِئْ بِقَلِيلِهِ وَكَثِيرِهِ فَمَا أُوتِيَ مِنْهُ
 أَخَذَ وَمَا نُهِيَ عَنْهُ انْتَهَى».

162. Adiy Ibn Omayra rapporte ceci: j'ai entendu l'Envoyé de Dieu dire: « A chacun d'entre vous à qui nous confions une charge et qui nous cache depuis l'aiguille et plus, son acte constitue une fraude pour laquelle il répondra au Jour de la Résurrection. »

Un homme noir parmi les Ansârs (Auxiliaires) présents se leva - comme si je le voyais maintenant - et dit: « Ô Envoyé de Dieu ! Décharge-moi de ce que tu m'as confié! »

Il lui dit: « Qu'as-tu ? »

L'homme dit: « Je t'ai entendu dire ceci et cela ... »



Il dit : « *Et moi je te le dis en ce moment : Celui à qui nous confions une charge doit apporter tout ce qu'il reçoit qu'il s'agisse de petite ou de grande valeur. Ce qui lui est permis de prendre qu'il le prenne, et ce qui lui est interdit de prendre qu'il s'abstienne de le faire* » (Mousslim

kitab al Imara 30, Abou Daoud Akdiye 5/3581

١٦٣ . عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُوعِ فَإِنَّهُ بئْسَ الصَّجِيعُ وَأَعُوذُ بِكَ مِنَ الْخِيَانَةِ فَإِنَّهَا بئْسَتِ الْبَطَانَةُ».

163. Selon Abou Hourayra (رضي الله عنه), le Messager de Dieu (ﷺ) disait: «*Seigneur Dieu! Je me mets sous Ta protection contre la faim car c'est un mauvais compagnon de lit et contre la trahison car c'est un vilain défaut*» (Abou Daoud, Witr, 32/1547. Voir aussi Nasai, Isti'aza, 19, 20; Ibn-i Mah, At'ima, 53)

h. La Médisance

١٦٤ . عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَتَدْرُونَ مَا الْغِيْبَةُ؟» قَالُوا: «اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ» قَالَ:



«ذِكْرُكَ أَخَاكَ بِمَا يَكْرَهُ» قِيلَ :
 «أَفَرَأَيْتَ إِنْ كَانَ فِي أَحِي مَا أَقُولُ؟» قَالَ :
 «إِنْ كَانَ فِيهِ مَا تَقُولُ فَقَدْ اغْتَبْتَهُ وَإِنْ لَمْ يَكُنْ فِيهِ
 فَقَدْ بَهْتَهُ».

164. Selon Abou Hourayra (رضي الله عنه), le Messager de Dieu a dit: «Savez-vous ce qu'est la médiosance?»

Ils dirent: «Dieu et Son Messager le savent mieux, que nous».

Il dit: «C'est quand tu dis à propos de ton frère des choses qu'il n'aime pas». On dit: «Que penses-tu si ce que je dis à propos de mon frère existe réellement?» Il dit: «Si ce que tu as dit de lui est vrai, tu as médiosé de lui; et si ce n'est pas vrai, tu as proféré à son encontre un mensonge effronté» (Mousslim, Birr, 70 Abou Daoud, Adab, 40/4874)

١٦٥ . عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قُلْتُ
 لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
 «حَسْبُكَ مِنْ صَفِيَّةَ كَذَا وَكَذَا» قَالَ غَيْرُ مُسَدِّدٍ
 تَعْنِي قَصِيرَةً فَقَالَ:

«لَقَدْ قُلْتَ كَلِمَةً لَوْ مُزِجَتْ بِمَاءِ الْبَحْرِ لَمَزَجَتْهُ»



قَالَتْ: وَحَكَيْتُ لَهُ إِنْسَانًا فَقَالَ:
«مَا أَحَبُّ أُنْبَى حَكَيْتُ إِنْسَانًا وَأَنْ لِي كَذَا وَكَذَا».

165. Aïsha (رضي الله عنها) rapporte: «Je dis au Prophète : «Je ne citerai de Safiya (sa coépouse) que tel défaut (et elle fit signe de la main qu'elle était petite)».

Il me dit: *Tu viens de dire une parole qui, si on la mélangeait à toute une mer, lui changerait son goût et son odeur*».

Elle dit encore: «Je lui ai imité une fois la démarche de quelqu'un».

Il dit: «*Je ne voudrais à aucun prix imiter les défauts de quelqu'un,* » (Abou Daoud Adab, 35/4875; At-Tirmidhi, Qiyamah 51/2502; Ahmed, VI, 189)

١٦٦ . عَنْ أَبِي بَرزَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«يَا مَعْشَرَ مَنْ آمَنَ بِلِسَانِهِ وَلَمْ يَدْخُلِ الْإِيمَانَ
قَلْبُهُ! لَا تَعْتَابُوا الْمُسْلِمِينَ وَلَا تَتَّبِعُوا عَوْرَاتِهِمْ
فَإِنَّهُ مَنْ اتَّبَعَ عَوْرَاتِهِمْ يَتَّبِعِ اللَّهُ عَوْرَتَهُ وَمَنْ يَتَّبِعِ
اللَّهُ عَوْرَتَهُ يَفْضَحْهُ فِي بَيْتِهِ».



166. Il est dit que Abou Barza (رضي الله عنه) a rapporté que le Messager d'Allah (ﷺ) a dit : « *Ô vous qui croyez avec vos langues sans que la foi ne pénètre votre coeur, ne médisez pas des musulmans et ne recherchez pas leurs points faibles. Celui qui recherche les points faibles des musulmans, Allah fera courir un scandale autour de lui, même si ce dernier s'en défend.* » (Abou Daoud, adab, 35/4880; At-Tirmidhi, Birr, 85/2032; Tafsir Ibn Kathir, IV, 229)

١٦٧ . عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ :
 كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَارْتَفَعَتْ رِيحٌ
 جَيِّفَةٌ مُتْنِنَةٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :
 «أَتَدْرُونَ مَا هَذِهِ الرَّيْحُ؟ هَذِهِ رِيحُ الَّذِينَ يَعْتَابُونَ
 الْمُؤْمِنِينَ».

167. Selon Jâbir Ibn 'Abd Allah (رضي الله عنه), nous avons senti une odeur répugnante en présence du Messager d'Allah (ﷺ). Il s'est exclamé : « *Vous savez quelle est cette odeur? C'est l'odeur de ceux qui médissent sur les musulmans.* » (Hadith considéré bon; voir el Adab el Mufrad (252) & Ahmed III 351)

١٦٨ . عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ
 رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :



«لَمَّا عَرَجَ بِي مَرَزْتُ بِقَوْمٍ لَهُمْ أَظْفَارٌ مِنْ نَحَاسٍ
يَخْمِشُونَ وُجُوهَهُمْ وَصُدُورَهُمْ فَقُلْتُ:
«مَنْ هَؤُلَاءِ يَا جِبْرِيْلُ؟» قَالَ:
«هَؤُلَاءِ الَّذِينَ يَأْكُلُونَ لُحُومَ النَّاسِ وَيَقَعُونَ فِي
أَعْرَاضِهِمْ».

168. Selon Anas (رضي الله عنه), le Messager de Dieu a dit:
«Au cours de mon ascension au ciel, je suis passé devant
des gens ayant des ongles de cuivre avec lesquels ils se
griffaient le visage et la poitrine. Je demandai: «Qui sont
ces gens là? Ô Gabriel!»

Il dit: «Ce sont ceux qui mangeaient la chair de
leurs prochains et leur souillaient leur bonne réputation». (Abou Daoud, Adab, 35/4878; Ahmed, III, 224)

١٦٩. عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: خَرَجَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ بَعْضِ حَيْطَانِ
الْمَدِينَةِ فَسَمِعَ صَوْتَ إِنْسَانَيْنِ يُعَذَّبَانِ فِي
قُبُورِهِمَا فَقَالَ:

«يُعَذَّبَانِ وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ وَإِنَّهُ لَكَبِيرٌ كَانَ
أَحَدُهُمَا لَا يَسْتَتِرُ مِنَ الْبَوْلِ وَكَانَ الْآخَرُ يَمْشِي



بِالنَّمِيمَةِ» ثُمَّ دَعَا بِجَرِيدَةٍ فَكَسَرَهَا بِكَسْرَتَيْنِ أَوْ
ثِنْتَيْنِ فَجَعَلَ كِسْرَةً فِي قَبْرِ هَذَا وَكِسْرَةً فِي قَبْرِ
هَذَا فَقَالَ:

«لَعَلَّهُ يُخَفَّفُ عَنْهُمَا مَا لَمْ يَيْسَسَا».

169. Selon Ibn Abbàs (رضي الله عنه), le Messager de Dieu passa devant deux tombes et dit: «Ces deux morts sont actuellement soumis aux tourments et ce n'est pourtant pas pour une grande chose ou plutôt c'est pour une très grande chose. L'un d'eux allait en colportant ce que disent les uns des autres et l'autre ne se cachait pas pour faire ses besoins». (Boukhari, Adab, 49; wudû, 55, 56; Jenaza 82. Mouslim, Tahara 111; Abou Daoud Tahara 11; At-Tirmidhi Tahara 53; An Nesâi Tahara 26; Jenaza 116; Ibn Majah Tahara 26)

١٧٠. عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ قَالَ: كُنَّا جُلُوسًا مَعَ
حُذَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ فِي الْمَسْجِدِ فَجَاءَ رَجُلٌ
حَتَّى جَلَسَ إِلَيْنَا فَقِيلَ لِحُذَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: إِنَّ
هَذَا يَرْفَعُ إِلَى السُّلْطَانِ أَشْيَاءَ فَقَالَ حُذَيْفَةُ رَضِيَ
اللَّهُ عَنْهُ إِرَادَةَ أَنْ يُسْمِعَهُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«لَا يَدْخُلُ الْجَنَّةَ قَتَاتٌ».



170. Selon Houdheyfa (رضي الله عنه), le Messager de Dieu a dit: «*Aucun rapporteur n'entrera au Paradis*» (Mouslim Imân 170, 168, 169; Boukhari Adab, 50; Abou Daoud, Adab, 33; At Tirmizi, Birr, 79)

1. L'Injustice

١٧١. عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا رَوَى عَنِ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى أَنَّهُ قَالَ: «يَا عِبَادِي إِنِّي حَرَّمْتُ الظُّلْمَ عَلَى نَفْسِي وَجَعَلْتُهُ بَيْنَكُمْ مُحَرَّمًا فَلَا تَظَالَمُوا».

171. Selon Sa'd Ibn 'Abdel 'Aziz, selon Rabi'a Ibn Yazid, selon Abou Idris Al Khawâlânî, selon Abou Dharr (رضي الله عنه), le Prophète (ﷺ) a dit parmi se qu'il a rapporté des paroles de Dieu béni et glorifié : « *Ô Mes esclaves ! Je Me suis interdit à Moi-même l'injustice et Je l'ai interdite entre vous. Aussi ne soyez pas injustes les uns envers les autres.* » (Mouslim, Birr, 55)

١٧٢. عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ قَالَ:
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّ اللَّهَ لِيَمْلِكُ لِلظَّالِمِ حَتَّى إِذَا أَخَذَهُ لَمْ يُفْلِتْهُ»



قَالَ ثُمَّ قَرَأَ:

وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَىٰ وَهِيَ ظَالِمَةٌ
 إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ).

172. Selon Abou Moussa (رضي الله عنه), le Messager de Dieu a dit : « Dieu allonge la corde à l'injuste mais, quand Il le frappe de Son châtement, Il ne le rate pas ».

Puis il récita ce verset : « **Tel est le châtement de ton Seigneur quand Il punit les cités alors qu'elles sont injustes. Son châtement est bien douloureux et bien dur** » (Hûd 11/102) (Boukhari Tefsîr, 11/5; Mouslim, Birr, 61. At-Tirmidhi Tefsîr, 11; Ibn Majah Fitn, 22)

١٧٣. عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ
 رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
 «اتَّقُوا الظُّلْمَ فَإِنَّ الظُّلْمَ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ
 وَاتَّقُوا الشُّحَّ فَإِنَّ الشُّحَّ أَهْلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ
 حَمَلَهُمْ عَلَىٰ أَنْ سَفَكُوا دِمَاءَهُمْ وَاسْتَحَلُّوا
 مَحَارِمَهُمْ».

jour de la résurrection en ténèbres. Craignez l'avarice car elle a causé la perte de ceux qui étaient avant vous. Elle les a poussée en effet à faire couler leur sang et à se permettre ce qui leur était interdit. » (Mousslim, Birr, 56; Boukhari el-Adabü'l-müfred, no: 483, Ahmed, II, 92, 136; Hâkim, I, 55/26)

١٧٤ . عَنْ أَبِي سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ كَانَتْ بَيْنَهُ
وَبَيْنَ أَنَاسٍ خُصُومَةٌ فَذَكَرَ لِعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا
فَقَالَتْ لَهُ: «يَا أَبَا سَلَمَةَ! اجْتَنِبِ الْأَرْضَ فَإِنَّ
النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ ظَلَمَ قِيدَ
شِبْرٍ مِنَ الْأَرْضِ طُوقَهُ مِنْ سَبْعِ أَرْضِينَ».

174. Selon Aïcha (رضي الله عنها), le Messager de Dieu a dit : « Celui qui se sera approprié injustement une palme de terre l'apportera avec lui le jour de la résurrection, enroulée autour de son cou à partir des sept terres ». (Boukhari Mazalim, 13; Bad'u'l-Halq, 2; Mousslim, Müsâkât, 139-142. At Tirmizî, Diyât, 21)

١٧٥ . عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَتُؤَدَّنَ الْحُقُوقَ إِلَى
أَهْلِهَا يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُقَادَ لِلشَّاةِ الْجَلْحَاءِ مِنْ
الشَّاةِ الْقَرْنَاءِ».



175. Selon Abou Hourayra le Messager de Dieu a dit : « *Certainement chacun de vous rendra son dû le jour de la résurrection au point que le mouton sans cornes obtienne réparation du mouton cornu* (qui l'aura frappé dans ce monde). (Mousslim, Birr, 60. At Tirmizi, Qiyamah 2/2420; Ahmed, II, 235, 302, 372, 411)

i. Faire le bien avec prétention

١٧٦ . عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ» قَالَ: فَقَرَأَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَ مَرَّاتٍ. قَالَ أَبُو ذَرٍّ: «خَابُوا وَخَسِرُوا، مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ؟» قَالَ: «الْمُسْبِلُ وَالْمَنَّانُ وَالْمُنْفِقُ سَلَعَتْهُ بِالْحَلْفِ الْكَاذِبِ».

176. Selon Abou Dharr (رضي الله عنه), le Prophète (ﷺ) a dit: «*Trois individus Dieu ne leur parlera pas le jour de la résurrection, ne les regardera pas, ne leur donnera pas Sa bénédiction et ils auront un supplice douloureux*». Le Messager de Dieu le répéta trois fois.



Abou Dharr dit alors: «Que leur lot soit la déception et la perte! Qui sont-ils donc? Ô Messager de Dieu!»

Il dit: « *Celui qui laisse traîner son manteau. Celui qui se vante de ses bonnes actions. Et celui qui écoule sa marchandise avec de faux serments*». (Mouslim, Îmân, 171 Abou Daoud, Libâs, 25/4087; At-Tirmidhi les sorcelleries, 5/1211; An-Nasai Zakat, 69; les sorcelleries, 5; Zinah, 103; Ibn Majah Tijarah 30)

١٧٧ . عَنْ سَلْمَةَ بْنِ الْأَكْوَعِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:
 قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
 «لَا يَزَالُ الرَّجُلُ يَذْهَبُ بِنَفْسِهِ حَتَّى يُكْتَبَ فِي
 الْجَبَّارِينَ فَيُصِيبُهُ مَا أَصَابَهُمْ».

177. Selon Salama Ibn Al Akwa (رضي الله عنه), le Messager de Dieu a dit: «*Tant l'homme se laisse aller à sa prétention qu'il est inscrit parmi les violents et les orgueilleux et il est alors atteint par les tourments qui les frappent*». (At-Tirmidhi Birr, 61/2000)

١٧٨ . عَنْ حَارِثَةَ بْنِ وَهْبٍ الْخُزَاعِيِّ رَضِيَ اللَّهُ
 عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
 «أَلَا أُخْبِرُكُمْ بِأَهْلِ الْجَنَّةِ: كُلُّ ضَعِيفٍ مُتَّصِعٍ



لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لِأَبْرَهُ، أَلَا أُخْبِرُكُمْ بِأَهْلِ النَّارِ:
كُلُّ غُثْلٍ جَوَاطِ مُسْتَكْبِرٍ».

178. Hâritha Ibn Wahb (رضي الله عنه) a dit: «J'ai entendu le Messager de Dieu dire: «*Voulez-vous que je vous dise qui sont les gens du Paradis? C'est tout être faible dont les gens abusent de sa faiblesse. S'il faisait serment à Dieu de lui faire quelque chose, Dieu ne ferait pas mentir son serment (en la lui faisant). Voulez-vous maintenant que je vous dise qui sont les gens de l'Enfer? Ce sont tout butor, avide de richesse, avare et orgueilleux*». (Boukhari Adab, 61; Eymân, 9; Tefsîr, 68/1; Mouslim Jennah 47. At-Tirmidhi Jehennem, 13; Ibn Majah Zuhd, 4)

١٧٩. عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَنِ
النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«يُحْشَرُ الْمُتَكَبِّرُونَ يَوْمَ الْقِيَامَةِ أَمْثَالَ الذَّرِّ فِي صُورِ
الرِّجَالِ يَغْشَاهُمْ الذُّلُّ مِنْ كُلِّ مَكَانٍ فَيَسَاقُونَ إِلَى
سُجْنٍ فِي جَهَنَّمَ يُسَمَّى بُولَسَ تَعْلُوهُمْ نَارُ الْأَنْيَارِ
يُسْقَوْنَ مِنْ عَصَارَةِ أَهْلِ النَّارِ طِينَةَ الْحَبَالِ».

179. Il est rapporté de Amr Ibn Chouayb depuis son père et son grand-père (رضي الله عنه) que le Prophète (ﷺ) a dit : « *Les orgueilleux seront rassemblés au Jour du*



Jugement, ils auront la taille de petites fourmis, sous la forme d'hommes. L'humiliation les couvrira de toutes parts, ils seront conduits dans une prison de l'Enfer nommée « Boulassse ». Le feu les couvrira, on les abreuvera de la sanie produite par les brûlures des gens de l'Enfer » (Tirmidhi, Qiyamah, 47/2492; Ahmed, II, 179; Boukhari, el-Adabu'l-mufred, no: 557)

k. Pratiquer la Magie et divers péchés

١٨٠ . عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اجْتَنِبُوا السَّبْعَ الْمُؤْبَقَاتِ» قَالُوا: «يَا رَسُولَ اللَّهِ وَمَا هُنَّ؟» قَالَ: «الشِّرْكُ بِاللَّهِ وَالسِّحْرُ وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَأَكْلُ الرِّبَا وَأَكْلُ مَالِ الْيَتِيمِ وَالتَّوَلَّى يَوْمَ الزَّحْفِ وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلَاتِ».

180. Selon Abou Hourayra (رضي الله عنه), le Prophète (ﷺ) a dit: «*Evitez les sept pernicieuses*». Ils dirent: «Ô Messager de Dieu!

Que sont-elles?» Il dit:

1. Associer quoi que ce soit à Dieu.



2. Pratiquer la magie.

3. Tuer sans raison légitime l'âme que Dieu a faite sacrée.

4. Manger l'intérêt.

5. Manger les biens de l'orphelin.

6. Tourner le dos dans la bataille.

7. Accuser à tort d'adultère les femmes chastes, croyantes et distraites. (Boukhârî, Vasâyâ, 23; Médecine, 48; Hudûd, 44; Mouslim, Imân, 145. Abou Daoud, Vesâyâ, 10/2874; An-Nasai Vesâyâ, 12)

١٨١ . عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :
«مَنْ عَقَدَ عُقْدَةً ثُمَّ نَفَثَ فِيهَا فَقَدْ سَحَرَ وَمَنْ
سَحَرَ فَقَدْ أَشْرَكَ وَمَنْ تَعَلَّقَ شَيْئًا وَكَلَّ إِلَيْهِ».

181. Abou Hourayra (رضي الله عنه) a dit : « Le Prophète (ﷺ) a dit : « Aura pratiqué la sorcellerie celui qui fait un nœud et y jette un peu de salive. Aura fait acte de polythéisme celui qui pratique la sorcellerie. Quiconque accroche une amulette ALLAH n'exaucera pas ses vœux, et celui qui accroche un talisman ALLAH ne lui donnera pas la paix».» (An-Nasai Tahrîmü'd-Dem, 19/4076)

١٨٢ . عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: أَقْبَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا مَعْشَرَ الْمُهَاجِرِينَ! خَمْسٌ إِذَا ابْتُلِيتُمْ بِهِنَّ وَأَعُوذُ بِاللَّهِ أَنْ تُدْرِكُوهُنَّ، لَمْ تَظْهَرِ الْفَاحِشَةُ فِي قَوْمٍ قَطُّ حَتَّى يُعْلِنُوا بِهَا إِلَّا فَشَا فِيهِمُ الطَّاعُونَ وَالْأَوْجَاعُ الَّتِي لَمْ تَكُنْ مَضَتْ فِي أَسْلَابِهِمُ الَّذِينَ مَضَوْا وَلَمْ يَنْقُضُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِلَّا أَخَذُوا بِالسِّنِينَ وَشَدَّةِ الْمُتُونَةِ وَجَوْرِ السُّلْطَانِ عَلَيْهِمْ وَلَمْ يَمْنَعُوا زَكَاةَ أَمْوَالِهِمْ إِلَّا مُنِعُوا الْقَطْرَ مِنَ السَّمَاءِ وَلَوْ لَا الْبَهَائِمُ لَمْ يُمَطَّرُوا وَلَمْ يَنْقُضُوا عَهْدَ اللَّهِ وَعَهْدَ رَسُولِهِ إِلَّا سَلَطَ اللَّهُ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ غَيْرِهِمْ فَأَخَذُوا بَعْضَ مَا فِي أَيْدِيهِمْ وَمَا لَمْ تَحْكُمُ أَيْمَتُهُمْ بِكِتَابِ اللَّهِ وَيَتَخَيَّرُوا مِمَّا أَنْزَلَ اللَّهُ إِلَّا جَعَلَ اللَّهُ بِأَسْهُمٍ بَيْنَهُمْ».

182. Abdallah Ibn Omar (رضي الله عنه) raconte que le Messager d'Allah (sdl) s'est tourné vers nous et a dit : « Ô vous peuples des muhajeereens ! Je me place sous la protection d'Allah afin que cinq choses ne vous atteignent pas. Ce sont :



1. Lorsque l'adultère et l'indécence émergent dans une nation et que finalement cette nation commence à pratiquer ouvertement ces crimes, la peste et les maladies qui n'étaient pas connues dans les nations précédentes les atteindront

2. Toute nation qui se méconduira dans la mesure et le pesage sera punie par la famine, la pauvreté et l'oppression de leurs dirigeants.

3. Chaque nation qui ne paiera pas l'aumône obligatoire de ses biens subira la sécheresse et si ce n'était pas pour leurs animaux il ne pleuvrait pas sur eux.

4. Les nations qui délaissent le pacte d'Allah et le pacte de Mohammed (ﷺ) sera surplombée par un adversaire qui n'est pas des siens et cet ennemi prendra de leurs biens.

5. *Tant que leurs régnants ne gouverneront pas avec la loi d'Allah et choisirons parmi les règles d'Allah en fonction de ce qu'ils préfèrent, Allah fera leur compte (Ils subiront les troubles de la malice, la corruption et l'anarchie)*” (Ibn Majah Fiten, 22; Hâkim, IV, 583/8623; Bayhaki, Shuab, III, 197)

١٨٣ . قَالَتْ زَيْنَبُ ابْنَةُ جَحْشِ رَضِيَ اللَّهُ عَنْهَا:

فَقُلْتُ: «يَا رَسُولَ اللَّهِ، أَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ؟»

قَالَ: «نَعَمْ إِذَا كَثُرَ الْخَبْثُ».



183. Zeyneb bint Jach (رضي الله عنها) raconte : J'ai demandé au Messager d'Allah (ﷺ) : « Ô Messager d'Allah ! Serons-nous détruit alors qu'il y a des pieux parmi nous? »

Le Messager d'Allah (ﷺ) répondit : « *Oui, lorsque le mal se répandra* » (Boukhari Enbiyâ 7)

3. Ne pas prêter attention aux petits péchés

١٨٤. عَنْ عَمْرِو بْنِ الْأَخْوَصِ رَضِيَ اللَّهُ عَنْهُ
 قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
 يَقُولُ فِي حَجَّةِ الْوَدَاعِ لِلنَّاسِ:
 «...أَلَا وَإِنَّ الشَّيْطَانَ قَدْ أَيَسَ مِنْ أَنْ يُعْبَدَ فِي
 بِلَادِكُمْ هَذِهِ أَبَدًا وَلَكِنْ سَتَكُونُ لَهُ طَاعَةٌ فِيمَا
 تَحْتَقِرُونَ مِنْ أَعْمَالِكُمْ فَسَيَرُضَى بِهِ...».

184. Amr bin Awas (رضي الله عنه) a dit: J'ai entendu notre maître le Messager d'Allah (ﷺ) dire aux gens pendant qu'il donnait son sermon pendant le pèlerinage de l'adieu : « ...*Faites attention ! Satan a perdu tout espoir d'être adoré, ici, sur votre terre. Mais il se contente d'être obéi en dehors de cela et s'accommode de vos actes que vous jugez négligeables...* » (At-Tirmidhi, Fiten, 2/2159 Ibn Ma-



jah Manaasak 76; An-Nasai es-Sunanul-kubra II 444/4100, voir aussi Hakim, II, 32/2221; Bayhaki, Shuab, V, 454)

١٨٥. عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ :
 «إِيَّاكُمْ وَمُحَقَّرَاتِ الذُّنُوبِ فَإِنَّهِنَّ يَجْتَمِعْنَ عَلَى الرَّجُلِ حَتَّى يُهْلِكُنَّهُ»
 وَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَرَبَ لَهُنَّ مَثَلًا كَمَثَلِ قَوْمٍ نَزَلُوا أَرْضَ فَلَاحٍ فَحَضَرَ صَنِيعَ الْقَوْمِ فَجَعَلَ الرَّجُلُ يَنْطَلِقُ فَيَجِيءُ بِالْعُودِ وَالرَّجُلُ يَجِيءُ بِالْعُودِ حَتَّى جَمَعُوا سَوَادًا فَأَجَجُوا نَارًا وَأَنْضَجُوا مَا قَذَفُوا فِيهَا.

185. Selon le récit d'Abdullah Ibn Mas'ud (رضي الله عنه) le Messager d'Allah (ﷺ) a dit : « Méfiez vous des petits péchés car ils ne cessent de s'accumuler jusqu'à ce qu'ils finissent pas détruire celui ou celle qui les commet »

Le Messager d'Allah (ﷺ) donna alors cet exemple à propos des péchés : « Un groupe de gens s'arrêta au fond d'une vallée pour y camper. L'un d'eux emmena du bois et un autre en fit autant jusqu'à ce qu'ils aient suffisamment de bois pour préparer leur repas. Ces petits péchés peuvent



détruire la personne si elle est amenée à s'en rendre comp-
te. » (Ahmad, I, 402-403; V, 331 Voir aussi Sahih al Jami', 2686-2687)

١٨٦ . عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ لِي
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«يَا عَائِشَةُ إِيَّاكَ وَمُحَقَّرَاتِ الْأَعْمَالِ فَإِنَّ لَهَا مِنْ
اللَّهِ طَالِبًا».

186. Aïcha (رضي الله عنها) a dit: Le Messager d'Allah (ﷺ) m'a
dit ceci: « Ô Aïcha ! Evite les actes (même les plus petits
des péchés auxquels on ne prête pas attention) car il est
quelqu'un (un ange) qui les voit et les enregistre. » (Ibn
Majah, Zuhd, 29; Darimi, Riqaq, 17; Ahmad, VI, 70, 151)

١٨٧ . عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّ الْعَبْدَ إِذَا أَخْطَأَ خَطِيئَةً نَكِتَتْ فِي قَلْبِهِ نُكْتَةً
سَوْدَاءَ فَإِذَا هُوَ نَزَعَ وَاسْتَعْفَرَ وَتَابَ صُقِلَ قَلْبُهُ
وَإِنْ عَادَ زِيدَ فِيهَا حَتَّى تَعْلُو قَلْبُهُ وَهُوَ الرَّانُ
الَّذِي ذَكَرَ اللَّهُ:

كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ».



187. Selon le récit d'Abou Hourayra (رضي الله عنه) le Messager d'Allah (ﷺ) a dit ce qui suit: « Lorsque le croyant commet un péché, un point noir (de nature spirituelle) s'inscrit au sein de son cœur ; s'il se repent (ensuite de son péché), l'abandonne et demande le pardon, son cœur retrouve sa clarté ; s'il augmente (ses mauvaises actions), le point noir s'étend (progressivement) jusqu'à recouvrir entièrement son cœur ; c'est ce qu'Allah mentionne dans le Coran :

«**Pas du tout, mais ce qu'ils ont accompli couvre leurs cœurs**» (Sourate Al Mutaffifin 83 verset 14) (At-Tirmidhi, Tafseer, 83/3334; Ibn Majah, Zuhd, 29, Ahmed, II, 297)

4. Renoncer à ce qui est douteux

١٨٨ . عَنْ الْحَسَنِ بْنِ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:
حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«دَعْ مَا يُرِيْبُكَ إِلَى مَا لَا يُرِيْبُكَ فَإِنَّ الصِّدْقَ
طُمَأْنِينَةٌ وَإِنَّ الْكَذِبَ رِيْبَةٌ» .

188. Al Hasan Ibn Ali (رضي الله عنه) a dit : J'ai appris du Messager de Dieu ce qui suit : « Laisse ce qui est douteux pour ce qui est sûr ; car la vérité est source de tranquillité et le mensonge est source d'inquiétude ». (At-Tirmidhi Qiyamahh

١٨٩ . عَنِ التُّعْمَانِ بْنِ بَشِيرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ :
 سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ :
 «إِنَّ الْحَالَ بَيْنَ وَإِنَّ الْحَرَامَ بَيْنَ وَبَيْنَهُمَا
 مُشْتَبِهَاتٌ لَا يَعْلَمُهُنَّ كَثِيرٌ مِنَ النَّاسِ فَمَنْ انْتَقَى
 الشُّبُهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِزِّهِ وَمَنْ وَقَعَ فِي
 الشُّبُهَاتِ وَقَعَ فِي الْحَرَامِ كَالرَّاعِي يَزْعَى حَوْلَ
 الْحِمَى يُوشِكُ أَنْ يَزْتَعَ فِيهِ، أَلَا وَإِنَّ لِكُلِّ مَلِكٍ
 حِمَى، أَلَا وَإِنَّ حِمَى اللَّهِ مَحَارِمُهُ، أَلَا وَإِنَّ فِي
 الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ
 وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ، أَلَا وَهِيَ الْقَلْبُ».

189. Annou'màn Ibn Bashir (رضي الله عنه) rapporte: «J'ai entendu le Messager de Dieu dire: «Les choses licites sont bien définies et les choses interdites sont bien définies. Entre les deux il y a des choses équivoques que peu de gens connaissent, Celui qui s'est mis à l'abri des choses équivoques a tout fait pour blanchir sa foi et sa réputation et celui qui s'y est laissé tomber est tombé dans les choses interdites, tel le berger qui ne cesse de faire paître ses troupeaux autour du domaine (du roi). Il n'est donc pas loin de l'empiéter. Sachez que chaque roi a son



domaine réservé et sachez que les domaines réservés de Dieu sont Ses interdits. Sachez que dans le corps humain il y a une bouchée de viande. Quand cette bouchée est bonne, tout le corps est bon; et quand elle est devenue mauvaise, tout le corps le devient. Sachez que cette bouchée est le cœur». (Mouslim, Musaqat, 107, 108, Boukhari Îmân, 39; les sorcelleries, 2; Abou Daoud, les sorcelleries, 3/3329; At-Tirmidhi les sorcelleries, 1/1205; An-Nasai les sorcelleries, 2; Kudât, 11; Ibn Majah Fiten 14)

١٩٠ . عَنْ التَّوَّائِسِ بْنِ سَمْعَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:
سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْبِرِّ
وَالْإِثْمِ فَقَالَ: «الْبِرُّ حُسْنُ الْخُلُقِ وَالْإِثْمُ مَا حَاكَ
فِي صَدْرِكَ وَكَرِهْتَ أَنْ يَطَّلَعَ عَلَيْهِ النَّاسُ».

190. Selon Annawàs Ibn Saman (رضي الله عنه), le Prophète (ﷺ) a dit: «*Le summum de la bonté c'est la courtoisie et le péché c'est tout ce qui te met dans l'embarras avec toi-même et que tu n'aimerais pas que les gens le découvrent*». (Mouslim Birr 14, 15. At-Tirmidhi Zuhd, 52/2389)

١٩١ . عَنْ أَنَسِ بْنِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: مَرَّ النَّبِيُّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمْرَةٍ مَسْقُوطَةٍ فَقَالَ:
«لَوْلَا أَنْ تَكُونَ مِنْ صَدَقَةٍ لَأَكَلْتُهَا».



191. Selon Anas (رضي الله عنه), le Prophète (ﷺ) trouva sur son chemin une datte. Il dit: «*Si je ne craignais pas qu'elle fasse partie des aumônes, je la mangerais*». (Boukhârî, Büyû, 4; Lukata, 6; Mouslim, Zakat, 164-166. Abou Daoud, Zakat, 29)

5. Le Repentir et la Demande de Pardon

١٩٢ . عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :
«يَا أَيُّهَا النَّاسُ ! تَوَبُّوا إِلَى اللَّهِ فَإِنِّي أَتُوبُ فِي
الْيَوْمِ إِلَيْهِ مِائَةَ مَرَّةٍ» .

192. Al Aghar Ibn Yasâr Al Mouzanî a dit : Le Messager de Dieu à dit : « *Ô gens ! revenez à Dieu et implorez de Lui votre absolution ; je me repens moi-même cent fois par jour* » (Mouslim Dhikr, 42. Abou Daoud, Witr 26; Ibn Majah Adab, 57)

١٩٣ . عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ
عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ :
«إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَبْسُطُ يَدَهُ بِاللَّيْلِ لِيَتُوبَ مُسِيءُ
النَّهَارِ وَيَبْسُطُ يَدَهُ بِالنَّهَارِ لِيَتُوبَ مُسِيءُ اللَّيْلِ
حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا» .



193. Selon Abou Mûssa Al Ash'arî, le prophète (ﷺ) a dit : « Dieu exalté tend Sa Main la nuit pour accepter le repentir du pécheur du jour et le jour pour accepter le repentir du pécheur de la nuit ; et ce jusqu'à ce que le soleil se lève de l'Occident » (Mousslim, Tawbah 31; Ahmed, IV, 395, 404)

١٩٤ . عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « مَنْ تَابَ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا تَابَ اللَّهُ عَلَيْهِ » .

194. Selon Abou Hourayra (رضي الله عنه), Le Messager de Dieu a dit : « Celui qui s'est repenti avant que le soleil ne se lève de l'Occident, Dieu agrée son repentir (Moslim, Dhikr, 43)

١٩٥ . عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : « إِنَّ اللَّهَ يَقْبَلُ تَوْبَةَ الْعَبْدِ مَا لَمْ يُغْرَغِرْ » .

195. Selon 'Abdulâh Ibn 'Omar (رضي الله عنه), le Prophète (ﷺ) de Dieu a dit : « Dieu glorifié et honoré accepte le repentir de l'esclave (l'homme) tant qu'il n'est pas à l'agonie de la mort ». (At-Tirmidhi Dawât, 98/3537, Ibn Majah Zuhd, 30)



١٩٦ . عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَزِمَ الْإِسْتِعْفَارَ
جَعَلَ اللَّهُ لَهُ مِنْ كُلِّ ضَيْقٍ مَخْرَجًا وَمِنْ كُلِّ هَمٍّ
فَرَجًا وَرَزَقَهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ».

196. Selon Ibn Abbàs (رضي الله عنه), le Messager de Dieu a dit: «Celui qui demande assidûment à Dieu de l'absoudre. Dieu lui ménage une issue pour chaque situation étroite, lui apporte la solution de tout ce qui le préoccupe et lui donne sa subsistance doù il ne s'attendait pas». (Abou Daoud, Wittr, 26/1518; Ibn Majah Adab, 57 Ahmed, I, 248; Hâkim, IV, 291/7677)

١٩٧ . عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْزَلَ اللَّهُ عَلَيَّ
أَمَانِينَ لِأُمَّتِي: (وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ،
وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ)
فَإِذَا مَضَيْتُ تَرَكْتُ فِيهِمْ الْإِسْتِعْفَارَ إِلَى يَوْمِ
الْقِيَامَةِ».

197. Abou Moussa (رضي الله عنه) rapporte que le Messager d'Allah (ﷺ) a dit : « Allah l'exalté m'a révéle deux dépôt



pour ma communauté : « Allah n'est point tel qu'Il les châtie, alors que tu es au milieu d'eux. Et Allah n'est point tel qu'Il les châtie alors qu'ils demandent pardon. » (Al Anfal 8 v. 33).

Quand je les laisse, je les laisse avec la demande du pardon (qui est le deuxième dépôt qui les préservera du tourment d'Allah) jusqu'au Jour du Jugement Dernier. (At Tirmidhi, Tafsir, 8/3082)

١٩٨ . عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرِ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ:
 قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «طُوبَى لِمَنْ
 وَجَدَ فِي صَحِيفَتِهِ اسْتِغْفَارًا كَثِيرًا».

198. Abdallah Ibn Bushr (رضي الله عنه) raconte: « Le Messager d'Allah (ﷺ) a dit : Bonne nouvelle pour ceux qui auront beaucoup de demande de pardon dans leur livre des actes le Jour du Jugement Dernier. » (Ibn Majah, Adab, 57)

١٩٩ . عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «سَيِّدُ الْإِسْتِغْفَارِ أَنْ تَقُولَ:
 (اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ
 وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ



شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ بِذَنْبِي

فَاعْفُزْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ)» قَالَ:

«وَمَنْ قَالَهَا مِنَ النَّهَارِ مُوقِنًا بِهَا فَمَاتَ مِنْ يَوْمِهِ قَبْلَ

أَنْ يُمِيسِيَ فَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ وَمَنْ قَالَهَا مِنَ اللَّيْلِ

وَهُوَ مُوقِنٌ بِهَا فَمَاتَ قَبْلَ أَنْ يُصْبِحَ فَهُوَ مِنْ أَهْلِ

الْجَنَّةِ».

199. Selon Shaddàd Ibn Aws (رضي الله عنه), le Prophète (ﷺ) a dit: «La maîtresse formule pour demander son absolution est de dire: «Seigneur Dieu! Tu es mon Seigneur. Il n'y a de dieu que Toi. Tu m'as créé et je suis Ton esclave. Je me conforme autant que je peux à mon engagement et à ma promesse vis-à-vis de Toi. Je me mets sous Ta protection contre le mal de ce que j'ai fait. Je Te reconnais Ton bienfait à mon égard. Je reconnais mon péché. Absous-moi donc car nul autre que Toi n'absout les péchés». Celui qui la prononce le jour en toute conviction, s'il meurt le jour même avant la tombée de la nuit, il a fait partie des habitants du Paradis. Celui qui la prononce le soir en toute conviction, s'il meurt avant le lever du jour, il fait partie des habitants du Paradis». (Boukhari Dawâh, 2, 16. Abou Daoud, Adab, 100-101; An-Nasai İstiâze, 57/5519; At-Tirmidhi Deavât, 15/3393)



6. Takwa (Crainte Pieuse d'Allah)

٢٠٠. عَنْ أَبِي ذَرِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ لِي
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«اتَّقِ اللَّهَ حَيْثُمَا كُنْتَ وَأَتَّبِعِ السَّبِيلَ الْحَسَنَةَ تَمَحُّهَا
وَخَالِقِ النَّاسَ بِخُلُقٍ حَسَنٍ».

200. Selon Abou Dharr (رضي الله عنه) et Mou'adh Ibn Jabal (رضي الله عنه), le Messager de Dieu a dit : « Crains pieusement Dieu, quelque soit l'endroit où tu te trouves (seul ou avec des gens). Fais suivre la mauvaise action par la bone et voilà qu'elle l'efface. Sois affable et courtois avec les gens ».
(At-Tirmidhi, Birr, 55/1987)

٢٠١. عَنْ عَطِيَّةِ السَّعْدِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَبْلُغُ الْعَبْدُ أَنْ يَكُونَ
مِنَ الْمُتَّقِينَ حَتَّى يَدَعَ مَا لَا بَأْسَ بِهِ حَذْرًا لِمَا بِهِ
الْبَأْسُ».

201. Selon Atiya Orwa Asàidi (رضي الله عنه), le Messager de Dieu a dit: «L'homme n'atteint vraiment le degré de la piété que lorsqu'il renonce à ce qui est admis de peur



de commettre l'interdit» (At-Tirmidhi Qiyamahh 19/2451. Ibn Majah, Zuhd, 24)

٢٠٢. عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي لَأَعْرِفُ كَلِمَةً - وَقَالَ عَثْمَانُ آيَةً - لَوْ أَخَذَ النَّاسُ كُلُّهُمْ بِهَا لَكَفَّتْهُمْ» قَالُوا: «يَا رَسُولَ اللَّهِ، آيَةُ آيَةٍ؟» قَالَ: «وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا».

202. Abou Dhar (رضي الله عنه) raconte : « Un jour le Messager d'Allah (ﷺ) dit : « Je connais un verset tel que si tout le monde l'appliquait, il leur serait suffisant. »

Les nobles compagnons ont demandé : « O Messager d'Allah ! Quel est ce verset ? »

Le Messager d'Allah récita : « **Et quiconque craint Allah Il lui donnera une issue favorable...** » (soutrate Al Talaq 65 verset 2) (Ibn Majah Jouhd 24)

٢٠٣. عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ اللَّهَ يُحِبُّ الْعَبْدَ التَّقِيَّ الْغَنِيَّ الْخَفِيَّ».



203. Sa'd Ibn Abi Waqqâs (رضي الله عنه) rapporte: «J'ai entendu le Messager de Dieu (saw) dire: «*Dieu aime l'homme pieux et riche (de coeur)*». (Mousslim, Zuhd, 11)

٢٠٤ . عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قِيلَ : «يَا رَسُولَ اللَّهِ مَنْ أَكْرَمُ النَّاسِ؟» قَالَ : «أَتْقَاهُمْ...» .

204. Abou Hourayra (رضي الله عنه) a dit : « On a demandé au Messager de Dieu : « Quel est le plus noble des hommes ? »

Il dit : « *C'est le plus pieux d'entre eux* » (Boukhari En-biyâ, 8, 14, 19; Menâkib, 1; Tefsîr, 12/2; Mousslim, Fedâil, 168)

٢٠٥ . عَنْ أَبِي أُمَامَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ فِي حَجَّةِ الْوَدَاعِ فَقَالَ : «اتَّقُوا اللَّهَ رَبَّكُمْ وَصَلُّوا خَمْسَكُمْ وَصُومُوا شَهْرَكُمْ وَأَدُّوا زَكَاةَ أَمْوَالِكُمْ وَأَطِيعُوا إِذَا أَمَرِكُمْ تَدْخُلُوا جَنَّةَ رَبِّكُمْ» .

205. Abou Oumama Al Bâhilî (رضي الله عنه) a dit : « J'ai entendu le Messager de Dieu (saw) dire dans son sermon du pèlerinage d'adieu : « *Craignez pieusement Dieu, faites vos cinq prières quotidiennes, observez le jeûne de vo-*



tre mois (Ramadhân), acquittez l'aumône légale de vos biens et obéissez à vos chefs et vous serez alors dans le Paradis de votre Seigneur ». (At-Tirmidhi Jemoua, 80/616)

٢٠٦. عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:
 سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
 «مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ ثُمَّ رَأَى أَتَقَى لِلَّهِ مِنْهَا
 فَلْيَأْتِ التَّقْوَى».

206. Adiy Ibn Hâtem Attâ'i (رضي الله عنه) a dit : « J'ai entendu le Messager de Dieu (ﷺ) dire : « Celui qui a fait serment de faire quelque chose puis trouve autre chose à faire de plus conforme à la crainte de Dieu, qu'il fasse cette dernière ! » (Mousslim, Iman 15)

٢٠٧. عَنْ زَيْدِ بْنِ أَرْقَمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كَانَ
 رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ
 آتِ نَفْسِي تَقْوَاهَا وَزَكَّاهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا
 أَنْتَ وَلِيِّهَا وَمَوْلَاهَا».

207. Zeyd Ibn Alkam (رضي الله عنه) raconte : « Le Messager d'Allah (ﷺ) avait coutume de faire cette invocation : « O Allah accorde à mon âme le sens de crainte et purifie

la. Tu es le mieux à même de la purifier. Tu es son protecteur et son maître. (Mousslim Kitab al Dhikr 73)

7. Les Désirs et Enthousiasmes

٢٠٨. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «حُجِبَتِ النَّارُ بِالشَّهَوَاتِ وَحُجِبَتِ الْجَنَّةُ بِالْمَكَارِهِ».

208. Toujours selon Abou Hourayra (رضي الله عنه), le Messager de Dieu (ﷺ) a dit : « *L'Enfer a été voilé par les choses désirables et le Paradis a été voilé par les désagrémentes* » (Boukhari Rikâk, 28; Mousslim, Jennah 1. Abou Daoud, Sunnah 22; At-Tirmidhi Jennah 21; An-Nasai, Eymân, 3)

٢٠٩. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«لَمَّا خَلَقَ اللَّهُ الْجَنَّةَ قَالَ لِجِبْرِيلَ: اذْهَبْ فَانظُرْ إِلَيْهَا فَذَهَبَ فَانظَرَ إِلَيْهَا ثُمَّ جَاءَ فَقَالَ: أَيُّ رَبِّ وَعِزَّتِكَ لَا يَسْمَعُ بِهَا أَحَدٌ إِلَّا دَخَلَهَا ثُمَّ حَفَّهَا بِالْمَكَارِهِ ثُمَّ قَالَ: يَا جِبْرِيلُ اذْهَبْ فَانظُرْ إِلَيْهَا فَذَهَبَ فَانظَرَ إِلَيْهَا ثُمَّ جَاءَ فَقَالَ: أَيُّ رَبِّ وَعِزَّتِكَ



لَقَدْ خَشِيتُ أَنْ لَا يَدْخُلَهَا أَحَدٌ قَالَ فَلَمَّا خَلَقَ
 اللَّهُ النَّارَ قَالَ: يَا جِبْرِيلُ اذْهَبْ فَانظُرْ إِلَيْهَا فَذَهَبَ
 فَانظَرَ إِلَيْهَا ثُمَّ جَاءَ فَقَالَ: أَيُّ رَبِّ وَعِزَّتِكَ لَا
 يَسْمَعُ بِهَا أَحَدٌ فَيَدْخُلُهَا فَحَفَّهَا بِالشَّهَوَاتِ ثُمَّ
 قَالَ: يَا جِبْرِيلُ اذْهَبْ فَانظُرْ إِلَيْهَا فَذَهَبَ فَانظَرَ
 إِلَيْهَا ثُمَّ جَاءَ فَقَالَ: أَيُّ رَبِّ وَعِزَّتِكَ لَقَدْ خَشِيتُ
 أَنْ لَا يَبْقَى أَحَدٌ إِلَّا دَخَلَهَا».

209. Abou Hourayra (رضي الله عنه) raconte que le Messager d'Allah (ﷺ) a dit : « Quand Allah a créé le Paradis, Il a dit à Gabriel : « Vaz-y et regarde-le ! »

Il y alla et revint en disant : « Ô Mon Seigneur ! Par Ta Gloire, personne n'en entendra parler sans vouloir y entrer ! »

Allah ordonna qu'il soit entouré de choses désagréables puis lui dit : « va et regarde ce que j'y ai préparé pour ses habitants ! »

Gabriel y regarda puis revint en disant : « Ô mon Seigneur ! J'ai peur que personne ne puisse y entrer ! »

Allah créa l'Enfer et dit : « Va le regarder Gabriel ! »



Gabriel y alla et revint en disant : « Ô mon Seigneur ! Par Ta Gloire sois assuré que quiconque en entendra parler ne voudra pas y aller. »

Allah ordonna alors qu'il soit entouré de choses agréables puis dit : « Gabriel retournes-y et regarde une nouvelle fois ! »

Il y vient et en revenant dit : « Ô mon Seigneur ! Par Ta Puissance, je crains que personne ne puisse éviter d'y entrer ! » (Abu Dawood Kitab Al-Sunnah, 21-22/4744; At-Tirmidhi, Jennah 21)

٢١٠. عَنْ أَبِي بَرْزَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ مِمَّا أَخْشَى عَلَيْكُمْ شَهَوَاتِ الْعَيِّ فِي بُطُونِكُمْ وَفُرُوجِكُمْ وَمُضَلَّاتِ الْهَوَى».

210. Abou Barza (رضي الله عنه) raconte que le Noble Prophète (ﷺ) a déclaré: « Ce que je crains le plus pour vous, ce sont les désirs du ventre et du sexe qui vous perdront, et les passions qui vous égareront. » (Ahmad, IV, 420, 423; Haythami, I, 188; Abu Nuaym, Hilya, II, 32)

٢١١. عَنْ أَبِي مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالُوا: «يَا رَسُولَ اللَّهِ! حَدِّثْنَا بِكَلِمَةٍ نَقُولُهَا إِذَا أَضْبَحْنَا



وَأْمَسِينَا وَاضْطَجَعْنَا» فَأَمَرَهُمْ أَنْ يَقُولُوا:
 «اللَّهُمَّ فَاطِرَ السَّمَوَاتِ وَالْأَرْضِ عَالِمَ الْغَيْبِ
 وَالشَّهَادَةِ أَنْتَ رَبُّ كُلِّ شَيْءٍ وَالْمَلَائِكَةُ يَشْهَدُونَ
 أَنَّكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ فَإِنَّا نَعُوذُ بِكَ مِنْ شَرِّ أَنْفُسِنَا
 وَمِنْ شَرِّ الشَّيْطَانِ الرَّجِيمِ وَشَرِّهِ وَأَنْ نَقْتَرِفَ
 سُوءًا عَلَى أَنْفُسِنَا أَوْ نَجْرَّهُ إِلَى مُسْلِمٍ».

211. Selon Abou Hourayra (رضي الله عنه) Abou Bakr Assiddiq (رضي الله عنه) a dit: «O Messager de Dieu! Ordonne-moi de dire des paroles que je prononce quand je me réveille le matin et quand je me couche le soir». Il (ﷺ) lui dit: «Dis: «Seigneur Dieu! Créateur des cieux et de la terre, Maître de la science des mondes voilés et des mondes visibles, Seigneur et Maître de toute chose! J'atteste qu'il n'y a de dieu que Toi. Je Te demande Ta protection contre mon propre mal et contre le mal du Diable et de son associationnisme».

Il (ﷺ) dit: «Dis-les le matin, le soir et lorsque tu te mets au lit». (Abou Daoud, Adab, 100-101/5083)

8. Ne pas se laisser tromper par le Chaitân

٢١٢. عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:
 قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:



«إِنَّ لِلشَّيْطَانِ لَمَّةً بِابْنِ آدَمَ وَلِلْمَلِكِ لَمَّةً فَأَمَّا لَمَّةُ
الشَّيْطَانِ فإِيعَادُ بِالشَّرِّ وَتَكْذِيبُ بِالحَقِّ وَأَمَّا لَمَّةُ
الْمَلِكِ فإِيعَادُ بِالخَيْرِ وَتَصْدِيقُ بِالحَقِّ فَمَنْ وَجَدَ
ذَلِكَ فَلْيَعْلَمْ أَنَّهُ مِنَ اللَّهِ فَلْيَحْمَدِ اللَّهَ وَمَنْ وَجَدَ
الأُخْرَى فَلْيَتَعَوَّذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ» ثُمَّ قرَأَ:
(الشَّيْطَانُ يَعدُّكُمْ الفَقْرَ وَيَأْمُرُكُمْ بِالفَحْشَاءِ).

212. Le Prophète (ﷺ) dit : « *Il y a deux impulsions dans l'âme, l'une provient d'un ange qui appelle vers le bien et confirme la vérité; quiconque ressent ceci, qu'il sache que cela est de Dieu et qu'il Le loue. L'autre impulsion qui provient de Satan, le conduit au doute, nie la vérité, et interdit le bien; quiconque ressent ceci, qu'il cherche refuge en Dieu contre le démon.* »

Ensuite il récita le verset : « **Le diable vous fait craindre l'indigence et vous commande des actions honteuses...** » (Al Baqarah 2/268) (At-Tirmidhi Tefsir, 2/2988)

٢١٣. عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ
صَفِيَّةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ:
كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ
وَعِنْدَهُ أَرْوَاجُهُ فُرْحَنَ فَقَالَ لِصَفِيَّةَ بِنْتِ حَيْبٍ:



« لَا تَعْجَلِي حَتَّى أَنْصِرَفَ مَعَكَ » وَكَانَ بَيْتُهَا فِي
 دَارِ أُسَامَةَ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
 مَعَهَا فَلَقِيَهُ رَجُلَانِ مِنَ الْأَنْصَارِ فَنظَرَا إِلَى النَّبِيِّ
 صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ أَجَازَا وَقَالَ لَهُمَا النَّبِيُّ
 صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَعَالَيَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ
 حُبَيْبٍ» قَالَا: «سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ» قَالَ:
 «إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنَ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِّ
 وَإِنِّي خَشِيتُ أَنْ يُلْقِيَنِي فِي أَنْفُسِكُمَا شَيْئًا».

213. Ali Ibn Hussein (رضي الله عنه) rapporte de Safiya (رضي الله عنها) la respectée femme du Prophète (ﷺ) : Les femmes du Prophète (ﷺ) lui rendirent visite dans la mosquée (pendant qu'il était en retraite d'Itikef). Quelque temps après elles voulurent partir. Notre maître le Prophète (ﷺ) dit alors à Safiya : « *Ne te presses pas je vais venir avec toi!* »

Cela parce qu'elle habitait loin et que la maison où elle habitait avait été donnée à Zayd.

Le noble prophète (ﷺ) partit pour l'accompagner lorsque deux ansars le croisèrent et regardèrent furtivement le Prophète (ﷺ) (le voyant en famille) puis partirent rapidement.



Le Prophète (ﷺ) leur dit. « Venez-ici c'est ma femme Safiya bint Huyai ! »

Ils répondirent : « SoubhanAllah (comment pourrions nous penser à mal) O Messager d'Allah ! Nous n'avons jamais pensé de mal sur vous ! »

Le noble Prophète (ﷺ) leur dit : « Satan circule dans l'homme comme circule le sang dans les veines; c'est pourquoi j'ai craint qu'il ne sème le mal dans vos coeurs ou ne dise quelque chose».

(Al-Boukhari It'ikaf 11, Bad ul khalk 11, Ahkam 21, Mouslim Sa-laam, 23-25; Abu Daoud, Sawm, 79; Adab, 81; Ibn Majah, Siyaam, 65)

٢١٤ . عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: خَطَّ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطًّا بِيَدِهِ ثُمَّ
قَالَ: «هَذَا سَبِيلُ اللَّهِ مُسْتَقِيمًا» قَالَ ثُمَّ خَطَّ
عَنْ يَمِينِهِ وَشِمَالِهِ ثُمَّ قَالَ: «هَذِهِ السُّبُلُ وَلَيْسَ
مِنْهَا سَبِيلٌ إِلَّا عَلَيْهِ شَيْطَانٌ يَدْعُو إِلَيْهِ» ثُمَّ قَرَأَ:
(وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا
السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ ذَلِكُمْ وَصِيكُم بِهِ
لَعَلَّكُمْ تَتَّقُونَ).



214. Abdallah Ibn Mas'ud (رضي الله عنه) a dit: « Le Messager d'Allah (ﷺ) a tracé une ligne et a dit : « *C'est la voie droite d'Allah* » Puis, à partir de celle-ci, il a tracé plusieurs autres lignes perpendiculaires à elle, allant à droite et à gauche et a dit : « *sur chacune de ces voies, il y a un diable qui prêche pour son compte.* »

Puis il (ﷺ) a récité ce verset: « ***Et voilà Mon chemin dans toute sa rectitude, suivez-le donc, et ne suivez pas les sentiers qui vous écartent de sa voie. Voilà ce qu'Il vous enjoint. Ainsi atteindrez-vous la piété.*** »

(sourate Al Anam 6 verset 153). (Ahmad, I, 465, 435; III, 397, An-Nasa'i (184), Ibn Majah, Muqaddima, 1; Darami, Muqaddima, 23; Ad-Darimi (1/67-68) Hakim, II, 349/3241)

٢١٥ . عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ

صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«إِذَا نُودِيَ لِلصَّلَاةِ أَدْبَرَ الشَّيْطَانُ لَهُ ضُرَاطٌ حَتَّى

لَا يَسْمَعُ التَّأْذِينَ فَإِذَا قُضِيَ التَّأْذِينَ أَقْبَلَ حَتَّى إِذَا

ثُوبٌ بِالصَّلَاةِ أَدْبَرَ حَتَّى إِذَا قُضِيَ التَّوْبُ أَقْبَلَ

حَتَّى يَخْطُرَ بَيْنَ الْمَرْءِ وَنَفْسِهِ يَقُولُ لَهُ: اذْكُرْ كَذَا

وَاذْكُرْ كَذَا لِمَا لَمْ يَكُنْ يَذْكُرُ مِنْ قَبْلُ حَتَّى يَظَلَّ

الرَّجُلُ مَا يَدْرِي كَمْ صَلَّى.»



215. Selon Abou Hourayra (رضي الله عنه), le Messager de Dieu (ﷺ) a dit: «*Quand on lance l'appel à la prière, Satan se sauve en pétant (ou à toute vitesse) pour ne pas entendre l'appel. Dès que l'appel est terminé, il revient. Quand on lance le deuxième appel à la prière, il se sauve de nouveau pour revenir à la fin de cet appel afin de distraire le prieur par des pensées étrangères à la prière. Il lui dit par exemple: «Pense à telle chose ou à telle autre», en lui désignant des choses auxquelles il n'a pas encore pensé. Si bien que l'homme ne sait plus où il en est de sa prière.*» (Mouslim Salât, 19, Boukhari, Adhan, 4; Amel fi's-salât, 18; Sahw, 6; Bad'u'l-Halq, 11; Abou Daoud, Salât, 31; An-Nasai Adhan, 20, 30)

٢١٦. عَنْ جَابِرِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
 «إِنَّ الشَّيْطَانَ قَدْ آيَسَ أَنْ يَعْبُدَهُ الْمُصَلُّونَ فِي
 جَزِيرَةِ الْعَرَبِ وَلَكِنْ فِي التَّحْرِيشِ بَيْنَهُمْ».

216. Jabir (رضي الله عنه) rapporte: «J'ai entendu dire le Messager de Dieu (ﷺ) : «*Le Diable a désormais désespéré de voir les orants l'adorer dans la presque île arabe. Mais il garde quand même l'espoir de semer parmi eux la haine et la discorde.*» (Mouslim, Munafiqin, 65. At Tirmizî,

٢١٧. عَنْ حُذَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كُنَّا إِذَا
 حَضَرْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامًا لَمْ
 نَضَعْ أَيْدِينَا حَتَّى يَبْدَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
 وَسَلَّمَ فَيَضَعُ يَدَهُ وَإِنَّا حَضَرْنَا مَعَهُ مَرَّةً طَعَامًا
 فَجَاءَتْ جَارِيَةٌ كَأَنَّهَا تُدْفَعُ فَذَهَبَتْ لِتَضَعَ يَدَهَا
 فِي الطَّعَامِ فَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
 بِيَدِهَا ثُمَّ جَاءَ أَعْرَابِيٌّ كَأَنَّمَا يُدْفَعُ فَأَخَذَ بِيَدِهِ فَقَالَ
 رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّيْطَانَ
 يَسْتَحِلُّ الطَّعَامَ أَنْ لَا يُذْكَرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ
 جَاءَ بِهَذِهِ الْجَارِيَةَ لِيَسْتَحِلَّ بِهَا فَأَخَذْتُ بِيَدِهَا
 فَجَاءَ بِهَذَا الْأَعْرَابِيِّ لِيَسْتَحِلَّ بِهِ فَأَخَذْتُ بِيَدِهِ
 وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنْ يَدُهُ فِي يَدِي مَعَ يَدِهَا».

217. Houdheyfa (رضي الله عنه) rapporte: «Quand nous par-
 tagions un repas avec le Messager de Dieu (ﷺ), nous ny
 mettions pas la main avant lui. Nous avons une fois pris
 part à un repas avec lui. Une fillette arriva en courant
 comme poussée par quelqu'un. Elle s'apprêta à mettre
 la main dans le repas quand le Messager de Dieu (ﷺ) la



lui saisit pour l'en empêcher. Puis arriva un Bédouin se pressant comme poussé par quelqu'un. Il tendit la main vers le plat mais le Messager de Dieu (ﷺ) la lui retint. Il (ﷺ) dit: «*Le Diable se permet votre manger tant qu'on n'a pas prononcé le nom de Dieu sur lui. C'est pour cela qu'il fit venir cette fille afin de se servir d'elle pour avoir droit au repas. Il (ﷺ) fit venir le Bédouin pour la même raison. J'ai retenu à chaque fois leur main. Par Celui qui tient mon âme dans Sa Main, la main du Diable était dans la mienne en même temps que celle de ces deux-là*». Il prononça alors le nom de Dieu et mangea». (Mousslim Le Livre des Boissons 102. Abou Daoud, Et'ime, 15/3766; Ahmed, V, 382, 397; Hâkim, IV, 121/7088)

G. Appeler et servir l'islam

1. Le devoir d'appeler

٢١٨ . عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً».

218. Selon Abdullâh Ibn Amr Ibn Al As(رضي الله عنه), le Prophète (ﷺ) a dit: «*Transmettez de ma part ne serait-ce qu'un seul verset...*» (Boukhari Enbiyâ, 50; At-Tirmidhi Ilm, 13/2669; Dârimî, Muqaddimah, 46; Ahmed, II, 159, 202, 214)

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
 «إِنَّكُمْ مَنْصُورُونَ وَمُصِيبُونَ وَمَفْتُوحٌ لَكُمْ فَمَنْ
 أَدْرَكَ ذَلِكَ مِنْكُمْ فَلْيَتَّقِ اللَّهَ وَلْيَأْمُرْ بِالْمَعْرُوفِ
 وَلْيَنْهَ عَنِ الْمُنْكَرِ وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَّبِعُوا
 مَقْعَدَهُ مِنَ النَّارِ».

219. Abdallah Ibn Mas'ud (رضي الله عنه) a dit: J'ai entendu le Messager d'Allah (ﷺ) quand il disait : « Vous allez avec l'aide que vous aurez vaincre vos ennemis, gagner le butin et conquérir de nombreuses places. Que celui qui atteindra cette époque craigne Allah, recommande le bien et proscrive le mal. Celui qui intentionnellement racontera un mensonge en me citant prépare sa place en Enfer. » (At-Tirmidhi, Fitan, 70/2257; Ahmad, I, 401, 436)

٢٢٠. عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ
 قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
 يَقُولُ: «مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُعَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ
 لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ
 أَوْضَعُ الْإِيمَانِ».



220. Abou Sa'ïd Al Khoudri (رضي الله عنه) rapporte qu'il a entendu le Messager de Dieu (ﷺ) dire : « Que celui d'entre vous qui voit une chose répréhensible la corrige de sa main ! S'il ne le peut pas de sa main, qu'il la corrige avec sa langue ! S'il ne le peut avec sa langue que ce soit avec son coeur et c'est là le degré le plus faible de la foi ». (Mouslim, Îmân, 78, At-Tirmidhi Fiten, 11; An-Nasai Îmân, 17)

٢٢١. عَنِ النَّعْمَانَ بْنِ بَشِيرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَثَلُ الْقَائِمِ فِي حُدُودِ اللَّهِ وَالْوَاقِعِ فِيهَا كَمَثَلِ قَوْمٍ اسْتَهَمُوا عَلَى سَفِينَةٍ فَأَصَابَ بَعْضُهُمْ أَعْلَاهَا وَبَعْضُهُمْ أَسْفَلَهَا فَكَانَ الَّذِينَ فِي أَسْفَلِهَا إِذَا اسْتَقَمُوا مِنَ الْمَاءِ مَرُّوا عَلَى مَنْ فَوْقَهُمْ فَقَالُوا: لَوْ أَنَّا خَرَقْنَا فِي نَصِيبِنَا خَرْقًا وَلَمْ نُؤْذِ مَنْ فَوْقَنَا فَإِن يَتْرَكُوهُمْ وَمَا أَرَادُوا هَلَكُوا جَمِيعًا وَإِن أَخَذُوا عَلَى أَيْدِيهِمْ نَجَوْا وَنَجَوْا جَمِيعًا».

221. D'après Annou'mân Ibn Bachir (رضي الله عنه), le Prophète a dit : « L'image de celui qui ne reconnaît pas les interdits de Dieu et cherche à les abolir et l'image de celui qui les transgresse est celle d'un groupe de gens qui ont tiré au sort pour donner à chacun d'eux sa place dans



un bateau. A certains revint le pont et à d'autres la cale. Ceux qui logeaient dans la cale étaient obligés de passer par le pont pour puiser l'eau (de la rivière). Ils dirent : « Si nous faisons un trou dans la partie qui nous revient, nous cesserons de déranger ceux qui sont au dessus de nous ». S'ils les laissaient réaliser ce désir, c'est leur perte à tous ; et s'ils les en empêchent, c'est leur salut à eux et à tous ». (Boukhari Société, 6; Chahada, 30. At Tirmizî, Fiten, 12)

٢٢٢. عَنْ حُذَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَأْمُرَنَّ بِالْمَعْرُوفِ وَلَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ أَوْ لَيُوشِكَنَّ اللَّهُ أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عِقَابًا مِنْهُ ثُمَّ تَدْعُونَهُ فَلَا يُسْتَجَابُ لَكُمْ».

222. Houdheyfa (رضي الله عنه) rapporte que le Prophète (ﷺ) a dit : « Par celui qui teint mon âme dans Sa main, vous commanderez le bien et interdirez le mal ou bien vous ne serez certainement pas loin de voir Dieu envoyer sur vous un châtement venant de Lui. Vous L'invoquerez alors et Il ne répondra pas à votre appel ». (At-Tirmidhi Fiten, 9/2169)

٢٢٣. قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ بَعْدَ أَنْ حَمِدَ اللَّهَ وَأَتَى عَلَيْهِ: يَا أَيُّهَا النَّاسُ إِنَّكُمْ تَقْرءُونَ هَذِهِ



الآيَةَ وَتَضَعُونَهَا عَلَىٰ غَيْرِ مَوَاضِعِهَا :
 (عَلَيْكُمْ أَنْفُسُكُمْ لَا يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ)
 قَالَ عَنْ خَالِدٍ وَإِنَّا سَمِعْنَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
 وَسَلَّمَ يَقُولُ : «إِنَّ النَّاسَ إِذَا رَأَوْا الظَّالِمَ فَلَمْ
 يَأْخُذُوا عَلَىٰ يَدَيْهِ أَوْشَكَ أَنْ يَعْمَهُمُ اللَّهُ بِعِقَابٍ»
 وَقَالَ عَمْرُو عَنْ هُشَيْمٍ : وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ
 صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : «مَا مِنْ قَوْمٍ يَعْمَلُ
 فِيهِمْ بِالْمَعَاصِي ثُمَّ يَقْدِرُونَ عَلَىٰ أَنْ يُغَيِّرُوا ثُمَّ
 لَا يُغَيِّرُوا إِلَّا يُوْشِكُ أَنْ يَعْمَهُمُ اللَّهُ مِنْهُ بِعِقَابٍ».

223. On rapporté ces propos de Abou Bakr (رضي الله عنه) :
 « Ô gens ! Vous lisez ce verset : « Ô vous qui avez cru !
 Vous ne répondez que de votre propre personne et celui
 qui s'égare ne vous fait aucun tort si vous avez suivi la
 bonne voie ». Cependant que j'ai entendu dire le Messa-
 ger de Dieu (ﷺ) : « Les gens, quand ils voient l'injuste
 commettre son injustice sans l'en empêcher, ne sont plus
 loin de voir Dieu (ﷻ) les frapper tous, sans distinction,
 d'un châtement provenant de Lui ». (Abou Daoud, Melâhim,

17/4338; At-Tirmidhi, Fiten, 8; Tefsîr, 5/17; Ibn Majah Fiten, 20; Ah-
 med, I, 2, 7, 9)



٢٢٤. عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَحْقِرُ أَحَدُكُمْ نَفْسَهُ» قَالُوا: «يَا رَسُولَ اللَّهِ! كَيْفَ يَحْقِرُ أَحَدُنَا نَفْسَهُ؟» قَالَ: «يَرَى أَمْرًا، لِلَّهِ عَلَيْهِ فِيهِ مَقَالٌ ثُمَّ لَا يَقُولُ فِيهِ فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُ يَوْمَ الْقِيَامَةِ: مَا مَنَعَكَ أَنْ تَقُولَ فِي كَذَا وَكَذَا فَيَقُولُ: خَشِيَةَ النَّاسِ فَيَقُولُ: فَإِيَّايَ كُنْتَ أَحَقَّ أَنْ تَخْشَى.»

224. Abou Saïd (رضي الله عنه) a dit: Le Messager d'Allah (ﷺ) a dit: « Personne ne doit s'abaisser par humilité au point de se rendre méprisable ! »

Les Nobles Compagnons (رضي الله عنهم) ont demandé : « Ô Messager d'Allah ! Comment quelqu'un pourrait-il se rendre méprisable ? »

Le Messager d'Allah (ﷺ) a répondu ainsi : « Une personne qui rencontre une situation pour laquelle il devrait dire quelque chose pour la satisfaction d'Allah et qui ne le dit pas. Allah l'Exalté lui dira le Jour du Jugement Dernier : « Qu'est ce qui t'a empêché de parler quand tu as vu cette situation ? »

Il dira : « J'ai eu peur des autres ! »



Allah l'Exalté lui demandera : « en fait ne suis-je pas Celui que tu devais craindre ? » (Ibn Majah, Fitan, 20; Ahmad, III, 30, 91)

2. Les bénéfices de l'Appel

٢٢٥. عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِعَلِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ: «فَوَاللَّهِ لَأَنْ يَهْدِيَ اللَّهُ بِكَ رَجُلًا وَاحِدًا خَيْرٌ لَكَ مِنْ حُمْرِ النَّعَمِ».

225. Selon Sahl Ibn Sa'd (رضي الله عنه), le Prophète (ﷺ) dit une fois à Ali (رضي الله عنه): «Par Dieu, quand Dieu met par toi un seul homme sur la bonne voie, cela t'est préférable aux biens les plus précieux de ce monde (les chamelles rouges)». (Boukhari, Ashabu'n-Nabi, 9; Maghazi, 38; Mouslim, Fadailu's-Sahabe, 34; Abou Daoud, Ilm, 10/3661)

٢٢٦. عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «نَضَّرَ اللَّهُ أَمْرًا سَمِعَ مَقَالَتِي فَوَعَاها وَحَفِظَهَا وَبَلَّغَهَا فَرُبَّ حَامِلٍ فِيهِ إِلَى مَنْ هُوَ أَفْقَهُ مِنْهُ».



226. Ibn Mas'ud (رضي الله عنه) a dit: «J'ai entendu le Messager de Dieu dire «Que Dieu fasse resplendir de beauté quelqu'un qui a entendu quelque chose de ce que nous avons dit et la transmise telle qu'il l'a entendue. Car il se peut que celui à qui on fait parvenir une vérité la retienne mieux que celui qui l'a entendue». (At-Tirmidhi Ilm, 7/2685)

٢٢٧. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ دَعَا إِلَى هُدًى كَانَ لَهُ مِنَ الْأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنْ دَعَا إِلَى ضَلَالَةٍ كَانَ عَلَيْهِ مِنَ الْإِثْمِ مِثْلُ آثَامِ مَنْ تَبِعَهُ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ آثَامِهِمْ شَيْئًا».

227. Selon lui encore, le Messager de Dieu a dit: «Celui qui appelle à une bonne voie a un salaire égal à celui de tous ceux qui la suivent sans rien diminuer de leur propre salaire». (Mouslim, Ilm, 16. Abou Daoud, Sunnah 6; At-Tirmidhi Ilm, 15; Ibn Majah Muqaddimah, 14)

3. Aimer servir l'islam

a. Être la meilleur clé

٢٢٨. عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:



قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ
النَّاسِ مَفَاتِيحَ لِلْخَيْرِ مَغَالِيقَ لِلشَّرِّ وَإِنَّ مِنَ النَّاسِ
مَفَاتِيحَ لِلشَّرِّ مَغَالِيقَ لِلْخَيْرِ فَطُوبَى لِمَنْ جَعَلَ
اللَّهُ مَفَاتِيحَ الْخَيْرِ عَلَى يَدَيْهِ وَوَيْلٌ لِمَنْ جَعَلَ اللَّهُ
مَفَاتِيحَ الشَّرِّ عَلَى يَدَيْهِ».

228. Anas Ibn Malek (رضي الله عنه) raconte: Le Messager d'Allah (ﷺ) a dit: « Il est des gens qui sont les clés du bien et ont fermé celles du mal. Il en est d'autres qui sont les clés du mal et ont fermé celles du bien. Bienheureux sont ceux à qui Allah a donné les clés du bien ! Honte à ceux qui ont reçu les clés du mal ! » (Ibn Majah, Muqaddima, 19; Bayhaki, Shuab, I, 455)

٢٢٩. عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كَانَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَاءَهُ السَّائِلُ
أَوْ طَلِبَتْ إِلَيْهِ حَاجَةٌ قَالَ: «إِسْفَعُوا تُوجِرُوا
وَيَقْضِي اللَّهُ عَلَى لِسَانِ نَبِيِّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
مَا شَاءَ».

229. Selon Abou Musa (رضي الله عنه), quand on venait au Prophète (ﷺ) pour une requête, il se tournait vers ceux qui étaient assis avec lui et leur disait: «Intercé-



dez et vous en serez récompensés. Dieu décide ce qu'il aime par la bouche de Son Prophète». (Boukhari Zakat 21; Adab ,36,37; Tawheed 31; Mouslim Birr 145. Abou Dâvûd, Adab, 116-117/5131 At-Tirmidhi Ilm, 14/2672)

٢٣٠. عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ
 قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
 فَقَالَ: «إِنِّي أَبْدِعُ بِي فَاحْمِلْنِي» فَقَالَ: «مَا عِنْدِي»
 فَقَالَ رَجُلٌ: «يَا رَسُولَ اللَّهِ أَنَا أَذُكُّهُ عَلَى مَنْ
 يَحْمِلُهُ» فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
 «مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ».

230. Abou Mas'ud al Ansari (رضي الله عنه) raconte: « Un homme est venu au Messager d'Allah (ﷺ) et lui a dit: « Ma monture est morte, est ce que vous pourriez me donner un animal que je puisse monter ? »

Le Messager d'Allah (ﷺ) lui a dit : « Je n'en ai aucune avec moi ! »

Un homme qui était là dit : « Ô Messager d'Allah ! Moi je peux lui montrer une personne qui pourra lui donner une monture ! »

Sur ce le Messager d'Allah (ﷺ) a dit : « Celui qui guide à une bonne action a la même récompense de celui

qui la fait. » (Kitab Al-Imara 133 Abou Daoud, Adab, 115; At-Tirmidhi, Ilm, 14)

b. S'empresser de faire le bien

٢٣١. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «بَادِرُوا بِالْأَعْمَالِ فِتْنًا كَقِطْعِ اللَّيْلِ الْمُظْلِمِ يُضْبِحُ الرَّجُلُ مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا أَوْ يُمْسِي مُؤْمِنًا وَيُضْبِحُ كَافِرًا يَبِيعُ دِينَهُ بِعَرَضٍ مِنَ الدُّنْيَا».

231. Selon Abou Hourayra (رضي الله عنه), le Messager de Dieu (ﷺ) a dit : « *Hâtez-vous de faire des bonnes oeuvres car il va y avoir des périodes de troubles et de tentations telles des parties d'une nuit sombre. L'homme s'y trouve croyant le matin et mécréant le soir, ou croyant le soir et mécréant le matin. Il vend sa religion pour biens éphémères de ce bas-monde* ». (Mousslim, Iman, 186. At-Tirmidhi Fiten, 30; Zuhd, 3; Ibn Majah Ikama, 78; Ahmed, II, 303, 372, 523)

٢٣٢. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «بَادِرُوا بِالْأَعْمَالِ سَبْعًا هَلْ تَنْتَظِرُونَ إِلَّا فَقْرًا مُنْسِيًّا أَوْ غِنَى مُطْغِيًّا



أَوْ مَرَضًا مُفْسِدًا أَوْ هَرَمًا مُفْنِدًا أَوْ مَوْتًا مُجْهِزًا
 أَوْ الدَّجَالَ فَشَرُّ غَائِبٍ يُنْتَظَرُ أَوْ السَّاعَةَ فَالسَّاعَةُ
 أَذْهَى وَأَمْرٌ».

232. D'après Abou Hourayra (رضي الله عنه), le Messager de Dieu (ﷺ) a dit : « *Hâtez-vous de faire des bonnes actions avant d'en être empêchés par l'une de ces sept choses que vous devez attendre : Une pauvreté qui vous fait oublier. Une richesse qui vous pousse à une arrogance outrancière. Une maladie ruinant votre santé. Une vieillesse affaiblissant votre esprit. Une mort mettant fin à vos jours. L'arrivée du faux Messie et c'est le pire de ce que vous cache l'avenir. Ou l'Heure et « l'Heure est plus mortelle et plus amère encore ».* (At Tirmizi, Zuhd, 3/2306)

٢٣٣. عَنْ عَمْرِو بْنِ عَبَسَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ
 رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ شَابَ
 شَيْبَةً فِي سَبِيلِ اللَّهِ كَانَتْ لَهُ نُورًا يَوْمَ الْقِيَامَةِ».

233. Selon le récit qu'a fait Amr Ibn Abasse (رضي الله عنه) le Messager d'Allah (ﷺ) a dit ainsi : « celui dont un poil a blanchi sur le chemin d'Allah le trouvera comme une lumière (nour) le Jour du Jugement. » (Tirmidhi, Fedailu'l-Jehad, 9/1635; An-Nasai, Jihad, 26/3140; Ahmad, IV, 113)



٢٣٤. عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ :
 قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ أُحُدٍ :
 «أَرَأَيْتَ إِنْ قُتِلْتُ فَأَيْنَ أَنَا؟» قَالَ : «فِي الْجَنَّةِ»
 فَأَلْقَى تَمْرَاتٍ فِي يَدِهِ ثُمَّ قَاتَلَ حَتَّى قُتِلَ .

234. Jâber (رضي الله عنه) rapporte : « Quelqu'un a demandé au Prophète (ﷺ) le jour de la bataille de Uhoud : où serais-je ? si je suis tué au service de Dieu – « *au Paradis* », lui répondit le Prophète . Il jeta aussitôt les quelques dattes qu'il avait à la main, et se lança dans la mêlée jusqu'à ce qu'il fût tué ». (Boukhari Meghazi, 17; Muslim, Îmâre, 143. An Nasâi Jihâd, 31)

٢٣٥. عَنْ أَبِي سَعِيدِ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ
 رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى فِي أَصْحَابِهِ
 تَأَخَّرًا فَقَالَ لَهُمْ :
 «تَقَدَّمُوا فَأَتَمُّوا بِي وَلِيَأْتَمَّ بِكُمْ مَنْ بَعْدَكُمْ لَا يَزَالُ
 قَوْمٌ يَتَأَخَّرُونَ حَتَّى يُؤَخَّرَهُمُ اللَّهُ» .

235. Selon Abou Sa'id Al Khoudri (رضي الله عنه), le Messager de Dieu (ﷺ) remarqua chez ses Compagnons une certaine tendance à rester à l'arrière. Il (ﷺ) leur dit : «*Avancez vers les premiers rangs afin de prier juste*



derrière moi et que ceux que vous précédez prient derrière vous. Quand des gens ne cessent pas de rester à l'arrière, Dieu finit par les condamner au dernier rang (de la société)».. (Mousslim, Salât, 130, Abou Daoud, Salât, 97; An-Nasai Îmâmet, 17; Ibn Majah Îkâmet, 45; Ahmed, III, 34)

c. La facilité de faire le bien

٢٣٦. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
 «الْإِيمَانُ بِضْعٌ وَسَبْعُونَ أَوْ بِضْعٌ وَسِتُّونَ شُعْبَةً فَأَفْضَلُهَا قَوْلُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَدْنَاهَا إِمَاطَةُ الْأَذَى عَنِ الطَّرِيقِ وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الْإِيمَانِ».

236. Selon lui encore, le Prophète (ﷺ) a dit : « La foi comporte un peu plus de soixante dix ou de soixante branches. La plus élevée est la proclamation qu'il n'y a de dieu que Dieu et la moindre est le fait d'ôter de la voie publique ce qui peut nuire aux passants. La pudeur est l'une des branches de la foi ». (Mousslim, Îmân 58. Boukhâri, Îmân, 3; Abou Daoud, Sünnet, 14; An-Nasai Îmân, 16; At-Tirmidhi Birr, 80; Îmân, 16; Ibn Majah Muqaddimah, 9)

٢٣٧. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:



يَا نِسَاءَ الْمُسْلِمَاتِ لَا تَحْقِرَنَّ جَارَةً لِحَارَتِهَا
وَلَوْ فِرْسَنَ شَاةٍ».

237. Toujours selon lui, le Messager de Dieu (ﷺ) a dit : « Ô femmes de l'islam ! Que l'une de vous ne méprise pas le cadeau qu'elle fait à sa voisine si petit soit-il, ne serait-ce que le sabot d'un agneau. » (Boukhârî, Hiba, 1; Adab, 30; Mouslim, Zekât, 90. At-Tirmidhi Wala, 6)

٢٣٨. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«كُلُّ سُلَامَى عَلَيْهِ صَدَقَةٌ كُلُّ يَوْمٍ يُعِينُ الرَّجُلَ فِي دَابَّتِهِ يُحَامِلُهُ عَلَيْهَا أَوْ يَرْفَعُ عَلَيْهَا مَتَاعَهُ صَدَقَةٌ وَالْكَلِمَةُ الطَّيِّبَةُ وَكُلُّ خَطْوَةٍ يَمْشِيهَا إِلَى الصَّلَاةِ صَدَقَةٌ وَدَلُّ الطَّرِيقِ صَدَقَةٌ».

238. Selon Abou Hourayra (رضي الله عنه), le Messager de Dieu (ﷺ) a dit: «Pour chacun de ses os, l'homme doit une aumône à chaque jour qui voit le soleil se lever. Tu arbitres en toute justice entre deux parties et tu as là une aumône. Tu aides quelqu'un à monter sur sa bête ou à charger ses bagages sur elle et tu as là une aumône. La parole gentille est une aumône. Pour chacun de tes



pas vers la mosquée tu as une aumône. Quand tu retires un obstacle de la voie publique tu as encore une aumône». (Boukhârî Jihâd, 72, Mouslim, Zakât, 56; Abou Daoud, Tatavvu', 12; Adab, 160)

٢٣٩. عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «يُضْبِحُ عَلَى كُلِّ سَلَامَى مِنْ أَحَدِكُمْ صَدَقَةٌ فَكُلُّ تَسْبِيحَةٍ صَدَقَةٌ وَكُلُّ تَحْمِيدَةٍ صَدَقَةٌ وَكُلُّ تَهْلِيلَةٍ صَدَقَةٌ وَكُلُّ تَكْبِيرَةٍ صَدَقَةٌ وَأَمْرٌ بِالْمَعْرُوفِ صَدَقَةٌ وَنَهْيٌ عَنِ الْمُنْكَرِ صَدَقَةٌ وَيُجْزَى مِنْ ذَلِكَ رَكْعَتَانِ يَرْكَعُهُمَا مِنَ الضُّحَى».

239. Selon Abou Dharr (رضي الله عنه), le Messager de Dieu (ﷺ) a dit : « *Chaque matin vous avez à payer une aumône pour chacun de vos organes. Chaque fois que vous dites : « Gloire et pureté à Dieu (Soubhânallah) » c'est une aumône. Chaque fois que vous dites : « La louange est à Dieu (Al Hamdoullillâh) c'est une aumône. Chaque fois que vous dites : « Dieu est plus grand : « Allâhou akbar) » c'est une aumône. Mais il suffit de faire à la place de tout cela deux unités de prières en cours de matinée ».* (Mouslim Moussafirin, 84; Zakat, 56, Boukhari Sulh, 11 Jihâd, 72, 128 Abou Daoud, Tatawu', 12; Adab, 160)



٢٤٠. عَنْ جَابِرِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ
 اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
 «مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا إِلَّا كَانَ مَا أَكَلَ مِنْهُ
 لَهُ صَدَقَةٌ وَمَا سُرِقَ مِنْهُ لَهُ صَدَقَةٌ وَمَا أَكَلَ السَّبْعُ
 مِنْهُ فَهُوَ لَهُ صَدَقَةٌ وَمَا أَكَلَتِ الطَّيْرُ فَهُوَ لَهُ صَدَقَةٌ
 وَلَا يَزُرُّهُ أَحَدٌ إِلَّا كَانَ لَهُ صَدَقَةٌ».

240. Selon Jaber (رضي الله عنه), le Messager de Dieu (ﷺ) a dit : « Toutes les fois qu'un musulman plante un arbre, il se voit inscrire une aumône pour tout fruit qu'on en mange. Même ce qui est volé ou ce qui s'en perd est compté pour lui çömmе une aumône »

Dans une autre version de Mouslim : « Toutes les fois qu'un musulman plante un arbre et qu'un être humain, une bête ou un oiseau en mangent, il se voit inscrire autant d'aumônes jusqu'au jour de la Résurrection ».

Dans une autre version : « Toutes les fois qu'un musulman plante un arbre ou sème un champ et qu'un être humain, une bête ou autre en mangent, il se voit inscrire autant d'aumônes. » (Mouslim Müsâkât 7)

٢٤١. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ
 صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:



«بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ وَجَدَ غُصْنَ شَوْكٍ
عَلَى الطَّرِيقِ فَأَخْرَهُ فَشَكَرَ اللَّهُ لَهُ فَعَفَرَ لَهُ».

241. Selon Abou Hourayra (رضي الله عنه) le Prophète (ﷺ) a dit : « J'ai effectivement vu (lors de mon ascension miraculeuse au ciel) un homme qui jouissait à volonté de tous les délices du Paradis et ce parce qu'il avait arraché un arbre du milieu d'une route où il gênait les Musulmans ».

Dans une autre version : « Un homme passa devant la branche d'un arbre qui barrait la route aux passants. Il (ﷺ) se dit : « Par Dieu, je vais enlever cette branche pour qu'elle ne nuise plus aux Musulmans ». Il fut introduit pour cela au Paradis ».

Dans une autre version communes aux deux : « Cependant que quelqu'un poursuivait sa route, voilà qu'il trouva une branche épineuse qu'il en retira. Dieu loua son acte et lui accorda Son absolution ». (Boukhârî, Adhan, 32; Mazalim, 28; Mouslim, Birr, 127; Îmâre, 164)

٢٤٢. عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «عَلَى كُلِّ
مُسْلِمٍ صَدَقَةٌ» فَقَالُوا: «يَا نَبِيَّ اللَّهِ فَمَنْ لَمْ يَجِدْ»
قَالَ: «يَعْمَلُ بِيَدِهِ فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ» قَالُوا:



«فَإِنْ لَمْ يَجِدْ» قَالَ: «يُعِينُ ذَا الْحَاجَةِ الْمَلْهُوفَ»
 قَالُوا: «فَإِنْ لَمْ يَجِدْ» قَالَ: «فَلْيَعْمَلْ بِالْمَعْرُوفِ
 وَلْيُمْسِكْ عَنِ الشَّرِّ فَإِنَّهَا لَهُ صَدَقَةٌ».

242. Selon Abou Moussa (رضي الله عنه), le Prophète (ﷺ) a dit : « *Chaque Musulman est redevable d'une aumône* ». On dit : « Et s'il n'en a pas les moyens ? ». Il (ﷺ) dit : « *Il travaille de ses deux mains. Il se fait ainsi du bien à lui-même et peut faire l'aumône* ».

On dit : « Et s'il en est incapable ? »

Il (ﷺ) dit : « *Il aide autrui à atteindre ce qui lui tient à coeur* ».

On dit : « Et s'il en est incapable ? »

Il (ﷺ) dit : « *Il prescrit le bien* »

On dit : « Et s'il ne le fait pas ? »

Il (ﷺ) dit : « *Il s'abstient de faire le mal et c'est déjà pour lui une aumône* ». (Boukhari, Zakât, 30; Adab, 33; Mouslim Zakât, 55)

٢٤٣. عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ لِي
 النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَحْقِرَنَّ مِنَ
 الْمَعْرُوفِ شَيْئًا وَلَوْ أَنْ تَلْقَى أَحَاكَ بِوَجْهِ طَلِقٍ».



243. Abou Dhar (رضي الله عنه) a dit : « Le Prophète (ﷺ) ma dit : « *Ne méprise aucune bonne action si petite soit-elle, comme le fait d'accueillir ton frère avec un visage souriant* » (Mousslim, Birr, 144. Abou Daoud, Libàs, 24; At-Tirmidhi Et'ime, 30)

4. L'effort sur le chemin d'Allah

٢٤٤. عَنْ أَنَسِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «جَاهِدُوا الْمُشْرِكِينَ بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ وَالسِّنَتِكُمْ».

244. Selon Anas (رضي الله عنه), le Prophète a dit: «*Combattez les idolâtres avec vos biens, vos vies et vos langues*». (Abou Daoud Jihâd, 17/2504; An-Nasai Jihâd 1 48)

٢٤٥. عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَرَوْحَةٍ فِي سَبِيلِ اللَّهِ أَوْ غَدْوَةٍ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا».

245. Selon Sahl Ibn Sa'd (رضي الله عنه), le Messager de Dieu a dit: « *...La marche au service de Dieu au début du jour ou à sa fin vaut mieux que le monde et tout ce qu'il porte* ». (Boukhari Jihad, 6)



٢٤٦. عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: بَعَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدَ اللَّهِ بْنَ رَوَاحَةَ فِي سَرِيَّةٍ فَوَافَقَ ذَلِكَ يَوْمَ الْجُمُعَةِ فَعَدَا أَصْحَابَهُ فَقَالَ «أَتَخَلَّفُ فَأُصَلِّيَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ أَلْحَقَهُمْ» فَلَمَّا صَلَّى مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَاهُ فَقَالَ:
 «مَا مَنَعَكَ أَنْ تَعْدُوَ مَعَ أَصْحَابِكَ؟» فَقَالَ:
 «أَرَدْتُ أَنْ أُصَلِّيَ مَعَكَ ثُمَّ أَلْحَقَهُمْ» قَالَ:
 «لَوْ أَنْفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَدْرَكَتْ فَضْلَ غَدْوَتِهِمْ».

246. Ibn Abbas (رضي الله عنه) raconte: Le Messager d'Allah (ﷺ) a envoyé Abdallah Ibn Rawaha (رضي الله عنه) pour une expédition militaire. C'était un vendredi. Ses amis partirent le matin et il pensa "je vais rester en arrière afin de prier le Jemoua avec le Messager d'Allah (ﷺ)."

Quand il eut prié avec le Prophète (ﷺ) le Messager d'Allah (ﷺ) le vit et lui demanda: «*Pourquoi n'est-tu pas parti tôt avec les autres?*»

Abdullah bin Rewaha (رضي الله عنه) dit : «*J'ai voulu prier avec toi puis les rejoindre*»

Le Messager d'Allah (ﷺ) alors lui dit: «*Même si tu donnais la terre et tout ce qu'elle contient, tu ne gagne-*



rais pas la récompense que tu aurais eue si tu étais parti tôt avec eux.» (At-Tirmidhi, Jemoua 28/527; Ahmad, I, 224, 256, Ahmad, III, 438; Bayhaki, *As-Sunan ul-kubra*, III, 187)

٢٤٧. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «ذُلَّنِي عَلَى عَمَلٍ يَعْدِلُ الْجِهَادَ» قَالَ: «لَا أَجِدُهُ قَالَ هَلْ تَسْتَطِيعُ إِذَا خَرَجَ الْمُجَاهِدُ أَنْ تَدْخُلَ مَسْجِدَكَ فَتَقُومَ وَلَا تَقُتِرَ وَتَصُومَ وَلَا تُفْطِرَ» قَالَ: «وَمَنْ يَسْتَطِيعُ ذَلِكَ».

247. Selon lui encore, on dit une fois: «Ô Messenger de Dieu! Quelle oeuvre peut équivaloir au combat au service de Dieu?»

Il (ﷺ) dit: «*Vous n'en seriez pas capables*».

Ils lui reposèrent deux ou trois fois de suite la même question et eurent la même réponse: «*Vous n'en seriez pas capables*». Puis il ajouta: «*L'image de celui qui combat au service de Dieu est celle de quelqu'un qui jeûne toutes ses journées, veille toutes ses nuits à adorer Dieu et à lire dans le plus grand recueillement les versets de Dieu sans s'arrêter de jeûner le jour ni de veiller la nuit, jusqu'à ce que rentre le combattant au service de Dieu*».

(An Nasâi, Jihâd, 17, Mouslim Ìmâre 110; At-Tirmidhi Fadailu'l-Cihâd, 1; Ahmed, II, 344, 423)



٢٤٨. عَنْ سَلْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«رِبَاطُ يَوْمٍ وَلَيْلَةٍ خَيْرٌ مِنْ صِيَامِ شَهْرٍ وَقِيَامِهِ وَإِنْ
مَاتَ جَرَى عَلَيْهِ عَمَلُهُ الَّذِي كَانَ يَعْمَلُهُ وَأُجْرِي
عَلَيْهِ رِزْقُهُ وَأَمِنَ الْفِتَانَ».

248. Salmàn (رضي الله عنه) rapporte: «J'ai entendu le Messager de Dieu (ﷺ) dire: «*Quand on monte la garde au service de Dieu un jour et une nuit, cela vaut mieux que de jeûner un mois et d'en veiller toutes les nuits à adorer Dieu. Si on meurt durant sa garde on reçoit le salaire de ce qu'on faisait, on obtient la subsistance promise aux martyrs et on est à l'abri du «Tentateur» (l'Ange de la tombe qui pose au mort des questions-pièges pour pouvoir l'envoyer en Enfer)*». (Moulim, Îmâre, 163. At-Tirmidhi Fadailu'l Jihâd 2, An-Nasai Jihâd 39; Ibn Majah Jihâd, 7)

٢٤٩. عَنْ ابْنِ الْخَصَّاصِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:
أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأُبَايِعَهُ قَالَ
فَاشْتَرَطَ عَلَيَّ شَهَادَةَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا
عَبْدُهُ وَرَسُولُهُ وَأَنَّ أَقِيمَ الصَّلَاةَ وَأَنَّ أُؤَدِّيَ
الزَّكَاةَ وَأَنَّ أَحُجَّ حَجَّةَ الْإِسْلَامِ وَأَنَّ أَصُومَ شَهْرَ



رَمَضَانَ وَأَنْ أَجَاهِدَ فِي سَبِيلِ اللَّهِ فَقُلْتُ:
 «يَا رَسُولَ اللَّهِ! أَمَا اثْنَانِ فَوَاللَّهِ مَا أُطِيقُهُمَا:
 الْجِهَادُ وَالصَّدَقَةُ فَإِنَّهُمْ زَعَمُوا أَنَّهُ مَنْ وَلَّى الدُّبْرَ
 فَقَدْ بَاءَ بِغَضَبٍ مِنَ اللَّهِ فَأَخَافُ إِنْ حَضَرْتُ تِلْكَ
 جَشَعْتُ نَفْسِي وَكَرِهَتِ الْمَوْتَ وَالصَّدَقَةَ فَوَاللَّهِ
 مَا لِي إِلَّا غَنِيْمَةٌ وَعَشْرُ ذَوْدٍ هُنَّ رَسَلُ أَهْلِي
 وَحُمُولُهُمْ» قَالَ فَقَبِضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
 وَسَلَّم يَدَهُ ثُمَّ حَرَّكَ يَدَهُ ثُمَّ قَالَ:
 «فَلَا جِهَادَ وَلَا صَدَقَةَ فَلِمَ تَدْخُلُ الْجَنَّةَ إِذَا» قَالَ
 قُلْتُ: «يَا رَسُولَ اللَّهِ، أَنَا أَبَايَعُكَ» قَالَ فَبَايَعْتُ
 عَلَيْهِنَّ كُلَّهِنَّ.

249. Bachir Ibn Hasasiya (رضي الله عنه) a dit: «Je suis venu pour prêter allégeance au Noble Prophète (ﷺ). Il mit en avant le fait que j'avais à attester qu'il n'est de divinité qu'Allah et que le Messager est son serviteur et Prophète, d'accomplir les prières régulières, de payer l'aumône, de faire le Pèlerinage (Hajj), de jeûner pendant le mois de Ramadhan et d'accomplir le Jihad sur le sentier d'Allah. »



٢٥٠. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ
 رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
 «إِنَّ فِي الْجَنَّةِ مِائَةَ دَرَجَةٍ أَعَدَّهَا اللَّهُ لِلْمُجَاهِدِينَ
 فِي سَبِيلِ اللَّهِ مَا بَيْنَ الدَّرَجَتَيْنِ كَمَا بَيْنَ السَّمَاءِ
 وَالْأَرْضِ فَإِذَا سَأَلْتُمْ اللَّهَ فَاسْأَلُوهُ الْفِرْدَوْسَ فَإِنَّهُ
 أَوْسَطُ الْجَنَّةِ وَأَعْلَى الْجَنَّةِ».

250. Abou Hourayra (رضي الله عنه) raconte: « Le Messager d'Allah (ﷺ) a dit : « Le Paradis comporte 100 degrés qu'Allah a réservé pour ceux qui combattent pour Sa cause. L'espace qui separe chaque degré est équivalent à la distance qui separe la terre et les cieux. Aussi lorsque vous demandez quelque chose à Allah, demandez Lui le Firdous qui est le plus haut et meilleur degré du Paradis.» (Boukhari Jihad 4; Tawheed, 22. An Nasâi, Jihad 18 Ahmed, II, 33,339).

